



# பத்மாவதி சரித்திரம்

முன்றும் பாகம்



## முதலாவது அதிகாரம்

பாலையர் எம்.பி.வி. எம். பரிகைச் சேறி வைத்திய ராரு முன்னமே கல்யாணி யம்மாள் மறுபடியும் கருவற்றுள். அப் பொழுது அவளுக்கு முன்போல் தேவ பாதை உண்டாயிற்று. சில சமயங்களில் உயிரற்ற கட்டை போல வெகு நேரம் கிடப்பாள்; தீவினற் சுட்டாலும் கூடத் தெரியாது. சில ஜெளைகளில் சுடலை மாடுவன்றும், இசக்கி யென்றும் கண்டபடி புலம்பிக் கொண்டு, பெருங் கூக்குர லிட்டு, சுவரில் மோதியும், தரையில் விழுந்து புரண்டும், தலை சுற்றி ஆடுவாள். குறுற்ற அவள் மெல்லிய அழகிய சரீரம் படும் பாட்டையும் காயங்களையும் பார்த்தால், யார்க்கும் நெஞ்சு பதை பதைக்கும். இன்னும் பால்குடி மறவாத பெண் குழந்தையையும், துஷ்டத் தனமும் மழலைச் சொற்களும் மிகுந்துள்ள தலைப் பிள்ளையையும் பேணிப் பாதுகாக்க, ஒரு தாதி நிய மிக்க வேண்டிய தாயிற்று. தன் தமிழி மகிளினையைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்வதே சாவித்திரி யம்மாளுக்கு இராப்பகல் வேலையாயிற்று. கோளாறு அதிகரிக்க அதிகரிக்க, அவ ளொருத்தியால் மட்டும் முடியாமல், உதவிக்கு ஒரு வேலைக்காரி வைத்துக் கொண்டாள். வியாதி தொடங்கிய விடன், கோபாலையர், சௌந்தினாயில் ஸ்திரீகள் வைத்தியுத்தில் பேர் போன டாக்டர் டான்புட் என்பவனை. அழைத்து வந்து காட்டினார். குழந்தைப்

பருவத்திலேயே புருஷனுடன் வாழுத் தொடக்கி, மற்றச் சாதிகளில் பெண்களுக்கு விவாக மாசும் வயதிற்குள் இரண்டு பிள்ளைகளும் பெற்று, மூன்றாங் தரமும் குலுற்ற தனுல் விளைந்த தீங்கு தான் அது, என்று சொல்லி; பி. ஏ. பரீகைச் சொடுத்து வைத்திய சாலையிற் படித்தும், இவ்வளவு தெரியாமற் போனதற்காகக் கோபாலையரை அவர் கடிந்து பேசினார். கோபாலையர், அவர் சொன்னதை முழுதும் நம்பி ஒப்புக் கொண்டு, அவரையே தம் மனைவிக்கு வைத்தியந் செய்யும்படி கேட்டுக் கொள்ள, அவரும் அடிக்கடி வந்து பார்த்து மருந்து கொடுத்து வந்தார். ஒரு தரம் வந்து பார்த்தால், அந்த டாக்டருக் குப் பதினைந்து ரூபா கொடுக்க வேண்டும். முதல் மாதக் கடைசிரில் பார்வைக் கூலியும் மருந்தும் கூடி நானுறு ரூபாவுக்கு மேலாகி விட்டது. கோபாலையர் பணத்தைக் கொடுத் தனுப்பினார்; ஆனால் டாக்டர் டான்புட்டோ, அவர் தம் வைத்திய சாலை மாணுக்க ராண்தால், பார்வைக் கூலி ஒரு காசமே பெற்றுக் கொள்வ தில்லை யென்று, மறுத்து விட்டார். வியாழியும் ரூணர்பாமல், மாதக் கடைசிரில் முதலில் 430 ரூபா கொடுத் தனுப்பிய வுடன், ராவித்திரி யம்மாள் மனது சிறிதும் ஒப்ப வில்லை; வியாதிக்கு டாக்டர் கூறிய காரணத்தை, அவள் நம்பவு மில்லை. எத்தனையோசின்னாங்கி றுப்பைகள், சட்டையும் சவலையுமாய்ப் பிள்ளைப் பெற வில்லையா, இதென்ன புதுமையா பிருக்கிற தென்று, அவள் என்னினால். ஆவேசம் வந்து ஆடும் பொழுது கல்லானி யம்மாள் பிதற்றுவதையே மனப் பூர்வமாய் நாளி, அது டைப்க் கோளா ரெண்டே நினைத்தாள். தேவ பாதை புற்றவருக்கு மருந்து கொடுத்தால், அந்த தேவதை கூறுக்கு கோபம் வந்து, கோளாற் றை அதிகப் படுத்துவார்கள் என்பது, நம்மவர் கொள்கை. நம் நாட்டுத் தேவதைகள் நம் நாட்டு மருந்துகளுக்கே கோபங் கொள்வாரானால், இங்கிலீஷ் மருந்துகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? கோபாலையரோ, வைத்திய கலா சாலையிலும் ஆசபத்திரியிலும் வேலையாக, விட்டில் தின

மும் சிறு தீபாழுதே தங்குவார்; அனைக நாட்களில் இரவிலுங் கூட ஆசபத்திரிக்குப் போய் விடுவார். அடுத்த விட்டு நாராயணயரும், பத்மாவதி யம்மாஞும், அடிக்கடி வந்து பார்த்துத், தம்மாலான உதவி புரிந்து வந்தார்கள். ஆயினும், இரவு பகலென்றின்றி மணிப் படிமருந்து கொடுப்பது, சாவித்திரி யம்மாள் பொறுப்பா பிருந்தது. அவனுக்கோ மருந்தில் ஒரு சிறிதும் நம்பிக்கை யில்லை. கல்யாணி யம்மாளைப் பிடித்திருந்த பேய்கள், தமக்குப் பல வழிபாடுகள் செய்யப்படி தன்னிடம் வந்து வேண்டிக் கொன்வதாகக் கணக்காறும் கண்டாள். தன் தம்பியோ, டாக்டர் பேர்சைபே நம்பி, அவன் சொல்வதற்குச் செனி கொடுப்ப தில்லை. ஆகவே, சாவித்திரி யம்மாள், அப் பேய்களுக்கும் மற்றத் தேவதைகளுக்கும் வேண்டியாடி. திருப்தி செய்வதாகத் தனக்குள் நேர்ந்து நொண்டி, தன் பணத்தில் தூறு ரூபாவை வேறாக வெடுத்து முடிப்பாக கட்டி வைத்தாள். தேவதைகளின் கோபத்தால் வியாதி அதிகரிக் காதபடி, தன் தம்பி கூடவிருந்த சில போது தவிர, மற்ற வேளைகளைவாரம், மருந்தைத் தூரக் கொட்டி வந்தாள். இவ் விஷபத்தில், அடுத்த விட்டி விருந்த பத்மாவதி யம்மாளின் தகப்பனாரும் தாயாரும் அவனுக்குப் புத்தி சொல்லி, அவன் நம்பிக்கையைப் பலப் படுத்தினார்கள். ஒரு மாதம் இரண்டு மாத மாயும், வியாதி சிறிதும் குணப் படாதது ஆச்சரியமோ!

இப்படி விருக்கையில், ஒரு நாள் திடீரன்று, கல்யாணி யம்மாள், தன்னால் எவ்வித மான ஆகாரமும் உட் கொள்ள முடியவென்று சொல்லி விட்டாள். மறு நாள் சாயங்காலம் வரை, எல்லாரும் அவரவரால் ஏன்ற வரை கெஞ்சியும் பயமுறுத்தியும் பலவந்தப் படுத்தியும் பார்த்தார்கள்: ஒன்றும் பலிக்க வில்லை. ஒரு சிறங்கை பாலை வாயருகே கொண்டு போனாலும், பல்லுக் கிட்டி ஒரு வித வலிப்பு வந்துவிடும். முடிவில் நாராயணயர் போய் டாக்டர் டான்புட்டை அழைத்து வந்தார். அவர் வந்து பார்த்து விட்டு, ஒரு படி பாலைக் கொண்டு வரச் சொல்லி,

கல்யாணி யம்மாள் பக்கத்தில் கட்டிலின்மேல் உட கார்ந்து கொண்டு, அவளைக் குடிக்கச் சொன்னார். அவள், “என்னுல் முடியாது” என்றார்.

**டாக்டர்:**—உடனே குடியாவிட்டால் தலை வழியே தண்ணீரைக் கொட்டுவேன்.

**கல்யாணி:**—என்ன செய்தாலும் சரி; நான் என்ன செய்தேவன்? வஞ்சகமா? என்னுல் குடிக்க முடிய வில்லை.

**டாக்டர்:**—(கோபாலையரைப் பார்த்து) ஒரு குடம் விறையத் தண்ணீர் கொண்டு வா.

**கோபா:**—அவள் சொல்வது மெய் தான்; வஞ்சக மில்லை; பல கிட்டி விடுகிறது.

**டாக்டர்:**—(கோபத்துடன்) என் சொற்படி நடப்பதா யிருந்தால், இந்த கீட்டில் வைத்தியம் செய்வேன்; இல்லா விடில் இதோ போகிறேன். கொண்டுவா ஒரு குடம் ஜலம்.

கோபாலையர் பயந்து, உடனே போய்க் கொண்டு வந்தார். டாக்டர் எழுந்து, தம் கையில் குடத்தை வாங்கிக் கொண்டு, “உடனே குடிக்கிற்றா, கொட்டட்டுபா?” என்று கேட்டார்.

**கல்யாணி:**—என்னுல் முடியாது.

வாய் மூடு முன், டாக்டர், ஒரு குடம் நீரையும் கல்யாணி யம்மாள் மேல் கொட்டி விட்டார். பிற்பாடு, அவர், அவளைப் பார்த்து, “இப்பொழுது குடிக்கிற்றா, என்ன?”


**கல்யாணி:**—(அழுது கொண்டும் முகத்தைத் துடைத் துக் கொண்டும்) நான் என்ன செய்வேன்? என்னுல் முடிய வில்லையே.

**கோபா:**—நான் தான் சொன்னேனே, அவளால் சிஜு மாகவே முடிய வில்லை.

**டாக்டர்:**—(வெகு கோபத்துடன்) ஒரு தரம் சொன்னாற் போதாதா? ஒருவரும் இங்கே இருக்கக் கூடாது; எல்லாரும் வெளியே போங்கள்.

சாவித்தீரி :—இந்த மூரட்டுத் தனம் ஆகுமா? தேவ தைக்குக் கொபம் வந்து விடுமே!

டாக்டர் :—இன்னும் நிற்கிறீர்களா? போ வெளியே, எல்லாரும். கோபால்! நீ தான் முதலில் போ.



உடனே எல்லோரும் பயந்து, திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு, அறைக்கு வெளியே போய் விட்டனர்.

டாக்டர் :—இப்பொழுது என்ன சொல்கிறோய் நீ? உனக்கு வளிந்து வர ஒருவரு மில்லை; இந்தப் பால் அவ்வளவையும் நான் ஜிந்து எண்ணுவதற்குள் குடியா விட்டால், உன் புடவையையுரிந்து, உன்னை அம்மண மாக்கி விடுவேன். மறு பேச்சு வேண்டாம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,—

கல்யாணி யம்மாள் அம்மா விருப்பதைக் கண்டு, அவள் மேற் புடவையைப் பிழித்துத் திடைரென்று டாக்டர் இழுத்தார். உடனே அவள் இடக்கையால் புடவையைப் பலமாய்ப் பிழித்துக் கொண்டு, “இல்லை, குடித்து

விடுகிறேன்,” என்று சொல்லிப், பாலை யெடுக்கு ஒரு துளியும் மீதமின்றிக் குடித்து விட்டாள்.

‘டாக்டர்:—சுரி, இப்பொழுது தான் நல்ல பொன்’ என்று சொல்லி, மற்றவர்களை உள்ளே அழைத்தார். அவர்கள் வந்தவுடன்,

‘டாக்டர்:—அவள் உடம்பைக் குடும்பத்து வேறு வஸ்திரம் உடுத்துங்கள். அவருக்கு ஒன்றுமே யில்லை. நீங்கள் சும்மா துரும்பைக் குணக்கி வங்கு பண்ணுகிறீர்கள். இதோ, பாலெல்லாம் குடித்தாய் விட்டது. அவளோ ஆசுபத்திரிக் காவது, வேறு அயலாருக் காவது அனுப்பி, வைத்தியஞ் செய்தால் நலம்” என்று சொல்லிப் போய் விட்டார்.

ஆசுபத்திரிக் கனுப்புவது அனைக் காரணங்களால் அசௌகரிய மாதத் தோன்றிற்று. தாம் நன்கு பாட்டுகிறுக்கும், ஜிரோப்பியர்களுக்குள் மிகவுமியியாகத்திரோபாகஸ்தரும் தனவான்களும் கூடத் தங்கள் மனைவிமாரையும் குமாரத்திகளையும் ஆசுபத்திரிக்கு அனுப்புவதை அறிந்திருக்கும், தன் மனைவி விஷயத்தில் அப்படிச் செய்வது, அகெனாரவாமன்றும் அனுசிதமீன்றும் கோபாலைப்போன்னினாலும். இவ்வித மான விளைப்பங்கள் நாட்க்குள் இன்னும் பல வுண்டு. சாவித்திரி யம்மாள், தன் கோரிக்கைக்கு இது தான் தருண மென்று நினைத்து, தன் தமிழின் மாம்னார் பண்ணை முத்தையர் முன்பே எழுதி யுள்ளபடி, கல்யாணி யம்மாளோ அவள் பிறந்த ஆராகிய செங்காட்டுக்குத் தானே அழைத்துக் கொண்டு போய், டாக்டர் சொல்லுகிறபடி வைத்தியம் பார்ப்பதாகச் சொன்னாள். அங்கே போய் விட்டால், பேய்க்குக்குக் கொடையிட்டுக் கொடுத்தும், மந்திரவாதம் செய்தும், தேவ பாலையை நீக்கிக் கொள்ளலா மென்பது அவருத்தேராம். வரவர உபத்திரவும் அதிகப்படவே, அவ்வாறே தீர்மானஞ் செய்து, கோபாலையர், தம் தமக்கையையும் மனைவியையும், தாமே தம் வேட்டகத்திற்குக் கொண்டு போய் விட்டார். பக்கத்

தில் திருக்கல்வேவியி னுள்ள டாக்டர் ஒருவரை, பட்டணம் டாக்டர் டான்புட் உத்திரவுப்படி. வைத்தியனு செய்ய நியமித்து, தமக்குத் தின மொரு கடிதம் எழுதும்படி ஏற்பாடு செய்து விட்டு வந்தார். அவர் மட்டும் தனியே இருந்தலையால், நாராயணபார் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டு, படித்து வந்தார்.

—ஓஃஃ(ஃஃ)ஃஃ—



### இரண்டாவது அதிகாரம்

யாவைபர் தறையில் வேஷ்டியை விரித்து நடைவாசற்படியில் தலை வைத்துப் படுத் திருந்தார். அவர் மனைவி சுப்பம்மாள், வாசல் திண்ணீண்டில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டு, அவருடன் சல்லாபமாய்ப் பேசிக் கொண் டிருந்தார்கள். அவர் பையன் இராமபத்திர னுர், பேயன் சீதாபதியும் மேடையில் விளையாடிக் கொண் டிருந்தார்கள்; குழந்தை சிதை ஸோபாவின் மேல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக இந்தத் தம்பதிக ஸிருவ ரும், அடி மிதி வசவுகளுடன் சண்டை போட்டதை மட்டும் பார்த்தவர், அவர்கள் தாமோ இப்பொழுது இவ் வளரு அங்கியோங்கியமாய் அந்தங்கமாய் ஸம்பாதிப்ப வர்க ளன்று சமூசாரித்தால், அது, அவரது அநுபவக் குறைவையே காட்டும்.

**ஜியாவையர்:**—ஸந்தியர், ஜபமா, ஒன்றுங் கிடையர்து; குளுா வில்லா விட்டால், பறையனுக்கும் அவனுக்கும், என்ன வித்தியாசம்? அவன் தான் எக்கேடும் கெட்டுப் போகிறுன் என்றிருந்தால், இப்பொழுது இவருக்கும் வந்து விட்டது.\* இவரும் கீரைக் கடைக்கு எதிர்க் கடையாய், அவளைப் போல் ஆரம்பித்து விட்டாள். பணம் ஒன்று சம்பாதிக்கிறுன்; இல்லாவிட்டால், இவர்களே நாய்

கூட ஒப்பாது.

**சுப்பம்மாள் :**—பணத்துக் கென்ன பணம், இந்த நாளிலே நாடும் பேயும் தான் சம்பாதிக்கிறது. ஆடே, நம்மை எடுத்து வளர்த்து இம்மட்டுக்கும் கொண்டு வந்து விட்ட அம்மானே, மாமனுரீ, என்று ஒரு திலையாவது நினைப் பிருக்கா பாருங்களேன். நாம் என்ன சொன்னால் தானென்ன? ‘கழுதைக் குபதேசம் காதிலே சொன்னு அம் அபயக் குரலொழிய அங்கொன்று மில்லை’ என்றுதா னுகிறது. நீங்கள் வாய் வலிக்கச் சொல்ல வேண்டியது தான், அவனிஷ்டப் படிக்கு அவன் நடக்க வேண்டியது தான். சூரியனைப் பார்த்து நாய் குலையாதா, அப்படித் தான் நினைத் திருக்கிறான்; அவ்வளவு தான் தன்னை இம் மட்டு உருவாக்கி விட்ட மாமனுருக்கு மரியாதை. படித்து விட்டானும் படிப்பு! எல்லாம் அதனால் வந்து வினை தான்.

**ஐயா :**—அவன் தான், ஈப்பாடி யானாலும், ஊராப் பிள்ளை, சம்பாதிக்கிறான், அவனிஷ்டம் போல் நடக்கிறான்; இதைப் பாரேன், தாயே தகப்பனே என்று கொஞ்ச மாவது நினைவிருக்கா, பாரேன். ஏதோ டஸ்டுல் என்று நாலு இங்கிலிஷ் வார்த்தை தெரிந்து விட்டால், இவ்வளவு கர்வமா? இவனுமா எம்.ஏ.பரீக்ஷை கொடுத்து, மாதம் நூற்றைம்பது ரூபா சம்பாதிக்கிறான்? அவன் என்று என்கிறதற்கு முன்னே எண்ணெய் என்று நிற்கிறது பாரேன். நம்ம வாயிற்றில் பிறந்ததே நம்மை இப்படி இனப்பம் பண்ணினால், அவனைச் சொல்வானேன்?

**சுப்பம்மாள் :**—அவனென்ன செய்வாள்? பேங்க்கு வாழ்க்கைப் பட்டால் புளிய மரத்தில் ஏறுமல் தீருமா? அவன் இப்படி யெல்லாம் ஆட்டி வைக்கிறான், அவன் ஆடுகிறான். நீங்களாகப் பார்த்து, இந்துமீட்டிங்குக்கு வரவேணும், அந்த நாடகத்துக்கு வரவேணும் என்றால், நானென்ன செய்வென், சொல்லுங்கள்?

இயா :—வன்? இவன், ‘கூடாது; என் அப்பாவும் அம்மாவும் வருத்தப் பட்டுக் கொள்ளுகிறார்கள், இதெல்லாம் குல ஸ்திரிக்கு அடுக்காது, நான் வர மாட்டேன்’ என்று சொன்னால், அவன் கேட்க மாட்டானே? இவனுக்கும் இத்தனையும் வேண்டி யிருக்கு, நடத்துகிறான். அவன் கையை எதிர் பார்த்து நாம் ஓவனம் பண்ணுகிறோம், இவர்களுக்கு இவ்வளவு போது மென்று அவர்களும் வைத் திருக்கிறார்கள்.

சுப்பம்மாள் :—தை பார்க்கிற தென்ன, கை? முன் னாலே கேட்ட கைக் கெல்லாம் கொடுத்தீர்கள், இப்போது அவன் சுப்பாதிக்கிறான். அப்படி என்ன தந்து விட்டான்? கடனைக் கொடுத்தா னுக்கும்: அவன் குடும்பத்துக்கு இட்டு இட்டுத் தானே கடன் முகவிலை வந்தது? அவன் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள்? இப்போ தின்கிற சோறென்ன, இரண்டு பேருமாய் உழைக்கிறோம், சாப்பிடுகிறோம். இந்த நாறச் சோறு எங்கே தான் கிடையாது? இதோ, ராணி போல போய் விட்டானோ, நாமில்லா விட்டால், குழந்தைகளையார் பார்த்துக் கொள்வார்கள்? இராத்திரி வந்த வடனே யார் சமைத்து வைத்திருப்பார்கள்? மாசா மாசம் பத்து இருபது என்று அவிழ்த்துக் கொடுத்தாலும், இந்த நாளிலே, பட்டணக் கரையிலே, நம்பிக்கை யான ஆள் கிடைக்குமா? நாமிருக்கக் கண்டு தானே அறுத்து விட்டதாம் கழுதை எடுத்து விட்டதாம் ஒட்டம் என்று, மீட்டின்குக்கும் கூத்துக்கும் போகப் படுகிறது. இளங் கண்று பய மறியுமா? எல்லாம் நாமில்லா விட்டால் தெரியும்.

இயா :—இப்படி வயிறு வளர்ப்பதிலும், பின்கூடி யெடுத்தாவது பிழைக்கலாம். ஊருச்சுப் போனே பானால், எங்கே யாவது ஒரு நட்பர் கணக்கு, சத்திரம் பணியம், ஏதாவது ஒரு வேலை கிடையாமா போகும்? எப்படி

யாவது மாண்மாய்க் காலகேதைபம் பண்ணிக் கொள்ளலாம். இவ்வளவுக்கு வரவிட்டு, என்னுஸ் இனிமேல் இங்கிருக்க முடியவே முடியாது.

இதற்குள் ஸேரபாவின் மேல் தூங்கின குழந்தை விழித்து, “அம்மா! அம்மா!” என்று அழுத் தொடங்கிறது. சுப்பம்மாள் உள்ளே போய், “அம்மா, அழுதே; என் கண்ணே, அழுதே; என் கண்ணுட்டி, அழுதே. இதோ பில்கோத் திருக்கு, தின்னு.” என்று சொல்லிக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டாள். அது பின்னும் “அம்மா!” என்று அலறி அழுவே, சுப்பம்மாள் கோபம் கொண்டு : “ளொம்மா, ளொம்மா, என்று என்னத் துக்குத் தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்துக்கிருய் சனியனே? உங்கம்மாவை, கவர்னர் பெண்டாட்டி. வரர் விட்டால் தீரா தென்று வருந்தி யழைத்தா எாம்; மானங் கெட்ட சிறுக்கிக ளொல்லாம் கூடிக் கொண்டு ஏதோ நம்மைச் சீர் திருத்தப் போகிறார்களாம்; அதற்காக மீட்டிங்குக்குப் போயிருக்கிறார்கள், மீட்டிங்குக்கு. சோற்றிலே கிடக்கிற கல்லைப் பொறுக்க மாட்ட வில்லையாம், சொக்கனூர் கோவில் மதிற் கல்லைப் பிடுங்கப் போகிறார்களாம்! வேலை வேணுமோ வேலை” என்றுள்ள. இந்தத் தாலாட்டைக் கேட்டுக் குழந்தை முன்னிலும் அதிக மாகப் கத்தி விசிக்க லாயிற்று. உடனே சுப்பம்மாள், அதைத் தோளில் அணைத்துக் கொண்டு மெதுவாய்த் தட்டிக் கொடுத்துச் சீராட்டினாள்; அழுகை நிற்கு முன்னமே வாசலில் ஒரு ‘கோச்சு’ வண்டி வந்து நின்றது. வண்டிக் காரன் கீழே யிறங்கிக் கதவைத் திறக்கவே, நம் கதா நாயகி யாகிய பத்மாவதி யம்மாள் ஒரு குதியிற் படி யேறி ஒடிவந்து வீட்டுள் நுழைந்து, தன் தாயிட மிருந்த குழந்தையை வாங்கி மார் போட்டைனத்து முத்த மிட்டுக் கொண்டு, “அம்மாடி! உன்னை விட்டு

விட்டுப் போய் விட்டேனு? நீ அழுதையா?” என்று கொஞ்சிச் சமா தானப் படுத்திக், குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குழந்தையின் அழுகை நிற்கவே, அவள் தன் தாயைப் பார்த்து, “அம்மா! இப்பொழுது தான் எழுங் திருந்ததோ, இல்லா விட்டால் அப் பொழுதே முதல் படுத்துகிறதோ?” என்று கேட்டாள்.

சுப்பம்மாள் :—“நாலு நாழிகை யாச்சு; கத்து கத் தெனக் கத்துகிறது. வைத்துக் கொண் டிருக்கப் பட்ட பாடு தெய்வம் அறியும். இப்படி யொரு குழந்தையைக் கதற விட்டு விட்டு, ‘மீட்டிங்கு’ என்ன வேண்டியிருக்கு ‘மீட்டிங்கு’? எல்லாம் தலை கீழாகத் தான் இந்த நாளிலே!” என்று, முகத்தைச் சுழித்து வளித்துக் கொண்டு சொன்னாள். “இம்! எல்லாம் கர்மம்; யாரை என்ன சொல்ல இருக்கு?” என்றார் ஜியாவையர்.

இதற்குள் நாராயணயரும், வண்டியை இராத்திரி எட்டரை மனிக்கு நாடகத்துக்குப் போகக் கொண்டு வரும்படி சொல்லி யனுப்பி விட்டு, உள்ளே வந்து சேர்ந்தார். மருமகனைக் கண்ட வுடன், ஜியாவையர் கொல்லீப் பக்கம் போய் விட்டார்; அவரோ, மேடைக்குப் போய் விட்டார்.

அந்த வீட்டு மாடியில், இரண்டு பெரிய அறைகளும், சூழ ‘வராந்தாவும்,’ திறந்த நிலா முற்றமும் உண்டு. வராந்தாத் தூண்களைச் சுற்றிப் பூத் தொட்டிகள் வைக் கப்பட்டிருந்தன. உள் எறை படுக்கை யறை; முன் னைற படிக்கும் அறை. முன் னைறயில், ஒரு பெரிய மேஜையும், இரண்டு மூன்று நாற்காலி களும், கண்ணுடிக் கதவுக ஞான இரண்டு புல்தக அலுமார்களும் இருந்தன; சுவர்களில் இரண்டு உடுப்பு மாட்டிகளும், அனேக படங்களும், ஒரு நிலைக் கண்ணுடியும் மாட்டப் பட்டிருந்தன. படுக்கை யறையின் வாசலோ, விசித் திரமான

ஜப்பானியத் திரையால் மறைக்கப்பட டிருந்தது. வராங் தாவில் இரண்டு சாய்மான நாற்காலி களும், கை யில்லாத சில நாற்காலி களும் கிடந்தன. நாராயணீயர், தலைப் பாகை நிங்கலாக, ஐரோப்பியர் போலவே உடை யுடுத் திருந்தார். மேலாடை களைக் கழற்றி விட்டு, வராங் தாவில் ஒரு நாற்காலியிற் சாய்ந்துக் கொண்டு, நிலா முற் றத்தில் கரிக் கோடிட்டுப் பாண்டி யாடிக் கொண் டிருந்த தன் மகனையும் மைத்துனையை யும் கூப்பிட்டார். அவர்கள் அவர் வந்ததைக் கவனிக்க வில்லை. அவர் சுத்தம் கேட்ட வடன், அவர் மகன் சீதாபதி, “அப்பா, நீ வந்து விட்டாயா?” என்று சொல்லிக் கொண்டே ஒடிவந்து, அவரைக் கட்டிக் கொண்டான். அவனை யெடுத்து முத்த மிட்டுக் கொண்டு, பின்பு, அவர்கள் பாண்டி யாட்டத்தின் தோல்லி ஜயத்தைப் பற்றி விசாரித்தார். அவர் மகன் : “எனக்கு நாலு உப்பாச்ச ; இராமு வக்கு ஒன்று தான் ஆயிருக்கும். பாதி யாட்டத்தில் வந்தோம். எனக்குக் கண்ணன், அவனுக்கு சமுத்திரம். இராமு, வா ; குறை யும் ஒரு கை பார்ப்போம்” என்று சொல்ல, இருவரும் விளையாடப் போய் விட்டார்கள். பின்பு நாராயணீயர், பக்கத்தில் ஒரு நாற்காலி மேலிருந்த ஹிந்து பத்திரி கையை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அதில் எதோ விசேஷத்தைப் பற்றி வாசிக்கவே, “பத்மீ! பத்மீ! இங்கே வா, ஒரு சங்கதி ; சிதுவையும் கொண்டு வா,” என்று கூப்பிட்டார். கெரஞ்ச நேர மாடும் தன் மனைவி வராமையால், அவர், தன் மகனை யழைத்து, “அடே ராஜா, உங்கம்மாவைக் கூட்டிக் கொண்டு வா ; அவசர மாம் என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வா,” என்று சொன்னார்.

சீதாபதி, “எனக்குத் தானே ஐந்துப்பு! எனக்குத் தானே ஐந்துப்பு!” என்று குதித்துக் கொண்டே கீழே

போனேன். “ஹே ! ஹே ! எனக்கு அன்றைக்கு ஐந்துபடி ஆக வில்லையோ ?” என்று சொல்லிக் கொண்டே இராம பத்திரனும் அவன் பின்னால் இறங்கிப் போனேன்.

சற்று நேரத்தில் பத்வாவதி யம்மாள் மேலே வந்தாள் ; குழந்தை அவள் தோள் மேல் தூங்கிக் கொண் டிருந்தது. பத்திரிகையை வாசித்துக் கொண் டிருந்த அவள் கணவர், அடிச் சத்தம் கேட்ட வடன், “இதைக் கேட்டாயா, குட்டி? இந்த வருஷம் எழு இந்தியர்கள் கலெக்டர் பரீக்கையில் தேறி யிருக்கிறார்கள். என் சுபாடி ரெங்கசாமி ஒருவன், ‘கேம் பிரிட்ஜ் ஸீனியர் ராங்கிளர்,’ என்று இங்கிலீஸில் சொல்லிக் கொண்டே அவளைப் பார்த்துத் திரும்பினார். அவள் முகத்தைப் பார்த்த வடன், “இதென்ன இது? வன்? எதற்காக அழுகிறுய்? யார் என்ன சொன்னார்கள்?” என்று பரப்புடன் தமிழில் கேட்டுக் கொண்டு எழுந்து போய், அவள் கண்ணிரைத் துடைத்தார். முதலில் அவளால் பதிற் சொல்ல முடிய வில்லை. அவள் தோவில் தூங்கின குழந்தையை மெதுவாய் எடுத்துப் போய் படிப் பறையி விருந்த ஸோபாவின் மேல் விட்டு விட்டு வந்து, அவளை அணித்துத் தன் மடியின் மேல் ஒரு நாற்காவிலில் உட்கார்த்திக் கொண்டு, மறு படியும், “வன்? அதற்குள் என்ன நடந்தது ?” என்று கேட்டார்

பத்மா :—இல்லை, ஒன்று மில்லை; அம்மாமி என் னைவா சொன்னாள்; என்னால் பொறுக்க முடிய வில்லை; தன்னை யறியாமல் துக்கம் வந்து விட்டது.

நாரா :—அம் மாமி என்ன சொன்னாள்?

பத்மா :—மாமா வார்த்தையைத் தட்டி விட்டு நாம் ‘மீட்டிங்கு’ க்குப் போனது அவர் கருக்குக் கோபம்; ஊருக்குப் போகப் போகிறார்களாம். நான் இன்றிராத்திரி நாடகத்துக்கு வர வில்லை.

நாரா :— அதிருக் கட்டும் ; இப்படி யானால் என்ன மாய் முடியும் ? இந்த மாதிரி விஷயங்களி லெல்லாம் இவர் கள் பிர வேசித்தால் எப்படி ? எங் கப்பரவை விட எனக்கு மரமாவைத் தான் நன்றாய்த் தெரியும் ; நான் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்ததும் அவரால் தான். அம்மா செத்துப் போன நாள் முதல், தெய்வத் துக்கு அடுத்த ஸ்தானமாக அவரை நான் பாவித்து நடந்து வருகிறேன். கொஞ்ச நாளாக என் நட வடிக்கைள் அவருக்கு அவ்வளவு பிடிக்க வில்லை யென்பதும் எனக்குத் தெரியும் ? அவர் காஞ்சுக மாதிரி ; வைதீகம் ; அதை யறிந்தே, அவர் மனசு நோகாதபடி, நான் எவ்வளவே ஞாபக மாயும் பய பக்தி யோடும் நடந்து வருகிறேன் ; உனக்குத் தெரியாதா ? பஞ்சம் எழை கருக்கு ஒரு நாள் விருந்து செய்ய வேண்டு மென்று எவ்வளவே ஆசை ; பார்கன் துரையையும் துரை சானியையும் இன் னும் சிற்றுண்டிக்கு ஒரு முறை கூட அழைக்க வில்லை ; பிராமண வில்லாத சிநேகிதர் ஒரு வரையுமே நான் சாப்பிடக் கூப்பிடுகிற தில்லை. அழைத்து அவமானப் படுத்து வதிலும் சம்மா இருந்து விடுவது நலம் என் றிருக்கிறேன் ; உன்னுடன் சாப்பிடுகிறது கூட இல்லை ; இதெல்லாம் அவருக்குப் பயந்து தான். இன்னும் அதிகமாக உபத்திரவப் படுத்தினால் எப்படி ? இவரைப் போலவே நானும் இருந்து, இவர் அபிப் பிராயங்களின் படியே நானும் நடக்க வேண்டு மென்றால், என் படிப்படி னால் என்ன பலன் ? நான் என் மனச் சாக்ஷிக்கே பொய்ய ஞக மாட்டேனே ?

பத்மா :— எனக்கு அதெல்லாம் தெரியாமலா இருக்கு ? என்ன செய்கிறது ? அவர்களுக் காகத் தெரிய வேணும். இன்று நான் ‘மீட்டிங்கு’ க்குப் போன தற்காக என்கை ஒரு தேவடி யாளிலும் கீழாகத் தான் அம்மாமி நினைக்கிறீர்கள். மாமா வக்குக் கோபம் ஜோலிக்கிறது. என்னிடத்

தில் பேசவே யில்லை; வலுவே பேசினேன், பதில் கூடச் சொல்ல வில்லை. இன்று நான் நாடகத் துக்கும் போன்ற நாளையே ஊருக்குப் புறப் பட்டு விடுவார்கள்.

நாரா:—அம்மா இருக்க வில்லையா? அவனை விடவா இவர்கள் பக்தியும் வைத்தையும்? ஒரு நாள் ஒன்று சொன்ன துண்டா? ‘ஆயிரங் காலத்துப் பயிர்கள், நீங்கள் வாழ வேணும், நீங்கள் சந்தோஷமா யிருக்க வேணும், உங்க ஸிஷ்டம்,’ என்பதைத் தவிர, வேறு பேச் சண்டா? எதாவது நமக்கு அபாயமோ அவ மானமோ வரலா மென்று பயந்தால் மட்டும், “அப்பா, இது வேண்டாம்; நன்றாய் யோசித்துச் செய்,” என்று சொல்லுவளே யொழிய, வேறு எதற் காவது தடை சொன்ன துண்டா? இது தர்ம சங்கடம். இன்று நாடகத்துக்கு நீ வர வேண்டாம்; நானுமே போக வில்லை என்று வைத்துக் கொள்வோம்; பின்னும் ஒவ் வொரு நாளும் ஒவ் வெள்ளிலும் இப்படித் தானே. செக் கழக்கும் தம் பூருக்கும் ஒத்து வருமோ?

பத்மா:—வேறு என்ன செய்கிறது? எப்படி யாவது கூடிய வரையும் ஒப் பேற்றிக் கொண்டு போக வேண்டியது தான்.

நாரா:—கூடிய வரை யேது கூடாத வரை யேது? நமக் குள்ளேயே இந்தக் கஷ்டங் தான். தொட்டிலி விருந்து சுடு காடு மட்டும,—அப்படிச் சொன்னாலும் போதாது,—பிறப்ப தற்கு முன் தொட்டு இறந்த பின் னும் கூட,-எடுத்ததெல்லாம் மதாசாரம், சாதி யாசாரம் குலா சாரம், குடும் பாசார மென்று, மனுஷனை முன் பின் அசைய வொட்டாமல், ஒய் வொழி வில்லாத நிர்ப்பந்தந் தான். பழைய வழக்கங் களால் இவ்வளவு கட்டுண்டு அடிமை களிலும் அதிகம் கிடங் துழலும் நாம், தலை முறை தலை முறை யாகப் பரா தீனமா யிருத்தலும்

ஆச்சரியமா? நான் இராஜ தானியில் முதலாக எம். ஏ. பரீஸை தேறி, இரண்டு தங்கப் பதக்கப் பரிசுகளும் பெற் றிருக்கிறேன்; நூற்றுக் கணக்கான வாஸிபர்சனங்கு ஆசிரிய னகவும் இருக்கிறேன்; என் படிப்புக்கும் அந்தஸ் துக்கும் ஏற்றபடி என் மனை யாளையும் படிப்பித் திருக்கிறேன்; கூழோ கஞ்சியோ ஒருவர் கையை எதிர் பாராமல் சம்பாதித்துச் சாப்பிடுகிறோம்; அதி மேதாவி களும், என்னையும் தங்களில் ஒருவனுக மதித்து, எனக்கு மரியாதை செய்கிறார்கள்; ‘ஓது வதிற் சிறந் தன்று ஒழுக்க முடைமை’ என்றும், ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்றும், “தன் னெஞ் சறிவது பொய்யற்க, பொய்த்த பின் தன் னெஞ்சோ தன்னைச் சுடும்” என்றும், கூறும் பெரியோர் வாக்கியங்களையே கைக்கொண்டு, என் னாலேன்ற பட்டும், என் புத்திக் கெட்டிய மட்டும், நானும் ஒழுங்காப் நடந்து, பிறருக்கும் உதவி செய்ய வேண்டு மென்று ஆசைப் படுகிறேன். பொய் யில்லை, கன வில்லை, புலர் வில்லை, களி சூதுக எரில்லை, நமக்கோ பிறர்க்கோ ஸந்தோஷத் தைபொ, நன்மையையீயா, இரண்டையுமோ கொடுக்கக் கூடிய ஏதொன்றையும் செய்வதற்கு, எனக்குச் சுதந்தரம் இல்லா விட்டால், என் படிப்பினு வென்ன பயன்? மற்றைதனால் தான் என்ன பயன்? எனக்கும் ஓர் அடிமைக்கும் என்ன பேதம்? பத்மீ, நான் சொல்வதைக் கேள், இது சத்தியம்: இந்த மாதிரியான நிரப்பந்தங்க ஜொல்லாம் தொலைந்து, பிறர்க்குத் தீங் கில்லாத படி, அவரவர் மனச் சாக்ஷிக்கு விரோத மின்றி நடக்கும் சுதந்தரம் நமக்குள் இப் பொழுதினும் நூறில்லை ஆயிர மடங்கு பெருகும் வரை, வெளி வேஷமும் ஆஸாட் பூதித் தனமும் பாசாங்கும் நமக்குள் அனுவசிய மாகும் வரை, நமக்கு வேறு சுதந் தரங்கள் கிடைக்கப் போகிறது மில்லை; நம் முடைய நாடு முன்னுக்கு வரப் போகிறது மில்லை.”

தன் கணவர் பர பரப்பையும் மனக் கொதிப்பையும் கிளேசத்தையும் கண்டு சிறிது பயந்து, பத்மாவதி யம்மாள் ஒன்றும் பேசாமல் நின்றாள். அவரோ, தன் கை களால் முகத்தை மறைத்துக் கொண்டு, சிந்தனையில் ஆழ்ந்த வரா யிருந்தார். சற்று நேரத்துக்குப் பின் தன்னையறி யாமல் மனத்திற் பொங்கும் ஸந்தோஷத்தினாலும் பெருமையினாலும், அவள், அவரை மொதுவாய்க் கையின் மேல் முத்த மிட்டாள். அவரும் கனவி விருந்து விழித்தவர் போல் எழுந்து, மனக் கசப்புடன், “இதெல்லாம் சுயங்கிருதா அனர்த்தமே யொழிய வேறில்லை. முன்னவர் பேரில் குற்றமே யில்லை; தங்கள் காலத்துக்கும் வாழ்க்கைக்கும் ஏற்றபடி அவர்கள் ஏற்படுத்தி வர்கள். நாமும் இப்பொழுது ஆரணியங்களிலும் ஆசிரமங்களிலும் வேதாத்தியயனம் செய்து கொண்டிருந்தால், அப்படியே நாடக்கலாம். காலத்துக்குத் தக்கபடி மாறக் கூடா தென்று அவர்கள் விதிக்கவு மில்லை; நாம் மற்ற விஷயங்களில் மாறும் விருக்கவு மில்லை, நடுவே வந்த சில தூர் வழக்கங்களை மட்டும் சர்வ சாம்பிராச்சியமாக வைத்துக் கொண்டு, நாம் இப்படித் திண்டாடுகிறோம்; என்று விடியுமோ தெய்வத் துக்குத் தான் தெரியும்.” என்று சொன்னார்.

அன்று ‘மீட்டிங்கில்’ பிரசங்கஞ் செய்தவர்களில் அவரொருவர்; விஷயம்: “ஏ குடும்பமாய் வாழுதல் இக் காலத்துக்கு ஏற்குமோ?” என்பதே. அன்றிரவு அவர் “ஹாம் லெட்” நாடகம் பார்க்கப் போக வில்லை,



**நான்காவது அதிகாரம்.**

“நானோ நம்ம ராஜா பிறந்த நாள்; மாமா நகூத்திர ஹோமம் செய்ய வேணும் என்கிறோ.” என்றாள் பத்மாவதி. யம்மாள்.

“நகூத்திரமாவ தேது ! ஹோமாமர்வ தேது இதெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். பணச் செலவுக் காக நான் சொல்ல வில்லை : எனக்கு நம்பிக்கை யில்லை, என் குழந்தைக்கு வேண்டாம். இராமு பிறந்த நாளன்று ஆயுள் ஹோமம் வேண்டுமானாலும் செய்யட்டும், நான் தடுக்க வில்லை,” என்று நாராயணையர் பதிற் சொன்னார்.

**பத்மா :**—கூட இரண்டு பிராமணர்களைக் கூட்டிக் வரும்படி வாத்தியா ஸிடத்தில் சொல்லியாய் விட்டது. சனிக்கிழமை வருகிறது : குழந்தைக்குப் பிடை யெல்லாம் திரும், ஆயுள் விருத்தியாகும், செய்யத்தான் வேண்டும் என்கிறார். ஏதாவது சொன்னால் சண்டை தான் வரும்.

**நாரா :**—சரி, நடக்கட்டும் ; என்னை மாட்டும் தெர்ந் திரவு பண்ண வேண்டாம் ; நான் புகையில் கண்ணை அவித்துக் கொள்ள மாட்டேன் ; சாப்பாட்டுக்கு முன் கீழே வரவே மாட்டேன்.

**பத்மா :**—போகட்டும், சாப்பிடவும் வரமாட்டேன் என்காமல் இவ்வளவாவது தயவு பண்ணினது பெரிய காரியம் தான்.” என்று, சிரித்துக் கொண்டு போய்விட்டார்.

மறுநாள் வீட்டில் விருந்துச் சமையற் புகையும் ஹோமப் புகையும் வைத்தீகர் கோழமூரா யிருந்தது. நாராயணையர் தன் மனைவிகையில் செலவுக் கென்று ஜிந்து ரூபாவைக் கொடுத்து விட்டு, ஸ்நாநத்துக்குப் பின்பு மாடி யிலேயே இருந்தார்; சனிக்கிழமையானதால் அவர் பள்ளிக் கூடத்துக்கும் போக வில்லை. பத்து மணிக்கே ஆசுபத் திரியி விருந்து திரும்பி விட்ட கோபாலையரும் அவருட ணிருந்தார். சுமார் பன்னிரண்டு மணிக்கு, அலங்காரமான ஆடை குங்குமம் சந்தனம் புஷ்பம் எல்லாம் அணியப் பெற்றிருந்த அவர் மகன் சீதாபதி வந்து, அவரையும் கோபாலையரையும் நமஸ்காரஞ் செய்து, சாப்பிடக் கூப்

பிட்டான். அவர்கள் அவனை வர்முத்தி முத்த மிட்டுப் பரிகாசனு செய்து தூக்கிக் கொண்டு, கீழே இறங்கினார்கள். இலைகள் போட்டுத் தயாராகப் பரிமாறி யிருந்தது. ஐயா வையரும் நான்கு வைத்திகரும் இலைகள் முன் வீற்றிருந்தார்கள். இவர்களும் போய் உட்கார்ந்தார்கள்.

“யாராவது திடீரன்று உள்ளே வரப் போகிறோம் கள், வாசற் கதவைத் தாழிட்டு விடு,” என்றார் ஐயாவையர். பத்மாவதியம்மாள் அப்படியே சென்று தாழிட்டாள். பின்பு அவரும் அவள் தாயுமாகக் குறையும் பரிமாறினார்கள். சால்திரோக்தமாக சுப்பம்மாள் தீர்த்தம் வார்த்தாள்; உபாத்தியர் கிருஷ்ண கனபாடி.கள், “ஹரி!:” என்று தீர்த்தம் வாங்கிக் கொள்ள உத்திரவு கொடுத்தார். இரஸம் எடுக்கும் சமயத்தில் வாசற் கதவு பலமாய் அடுத்தடுத்துத் தட்டப் பட்டது. சுப்பம்மாள் போய்க் கதவைத் திறந்து பார்த்தாள். உடனே ஒருவர் நடைக்குள் நுழைந்தார். அவள் சாப்பாட்டு வேளை யென்று சொல்லியும் கேட்க வில்லை. அவள் கிடுக்கிட்டு உள்ளே திரும்பி வந்து, “யாரோ ஒருத்தன், சட்டைக்காரன் மாதிரி யிருக்கு, நடைக்குள்ளே வந்து நிற்கிறேனே!” என்றாள்.

அதற்குள், “உள்ளே வரவாமாடா, பயலே! எனக்கும் நாய் போல் பசிக்கிறது; நல்ல சமயத்தில் வந்தேன்.” என்று இங்கிலீஸில் சொல்லிக் கொண்டே, நடைக் கதவையும் திறந்து, ஒருவர், இவர்கள் சாப்பிடும் இடத்துக்கே வந்து விட்டார். ஐரோப்பியர் உடை யுடுத்துக் கையில் ஒரு தொப்பியுடன் வந்தார்; தலை கத்தரித் திருந்தது. ஐயாவையரும் வைத்திகரும் கிடுக்கிட்டுத் திகைப்பதைக் கண்டு, அவர், “நானும் பிரமணன் தான்.” என்றார்.

“ரெங்குவா!” என்று நாராயணயரும் கோபாலையரும் ஏக காலத்தில் ஆச்சரியத்தோடு கூவினார்கள்.

“ பின்னை யார்? இங்கே ஒரு இலையைப் போடச் சொல்லு. மற்றவை அப்புறம் பேசிக் கொள்ளலாம். என்ன! வடை, அப்பளம், போளி, பழம்! நான் தங்கி கொடுக்கா விட்டாலும், நானு, விருந்து தயாராய் வைத் திருக்கிறேயே! இதோ வண்டியை நிற்கச் சொல்லிக், கைப் பையை மாத்திரம் உள்ளே எடுத்துக் கொண்டு, வந்து விடுகிறேன். அதற்குள் ஒரு இலையில் பரிமாறச் சொல்லு.”

நாரா :—வண்டி நிற்பானேன்? உடனே போகவேண்டுமா என்ன?

வந்தவர் :—“ இன்று சாயங்காலம் வரவேண்டிய ‘ஸ்ஹமர்’ பதினெட்டு மலைக்கேவந்து விட்டது. பக்கத்து விருப்பதால், உங்களையும் பார்த்து விட்டுச் சாப்பிட்டு விட்டுப் போகலாமென்று நேராக இங்கே வந்தேன். எங்கண்ணு வந்திருப்பான்; அவன் எங்கேயாருடன் இறங்கி விருக்கிறானாலே உடனே பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் ‘ஸ்ஹமரு’க்குப் போய்விடுவான்.” என்று சொல்லிக் கொண்டே வெளியே போனார்.

ஐயாவையர் :—நானு! இவர் யார்? பிரசமனாள்தானு? ஸ்ஹமரேது ஸ்ஹமர்?

நாராயணயர் உடனே பதிற் சொல்ல வில்லை.

கோபாலீயர் :—இவர் எங்களுடன் வாசித்தவர்; ரெங்கசாமியையர் என்று பேர்; எங்கள் ஜாதி; சீமைக்குக் கலெக்டர் பரிசைக் கொடுக்கப் போயிருந்தார். பரிசைக் கேள்வி வேறி விட்டது; இப்பொழுதே திரும்பி வந்திருக்கிறார் போலிருக்கிறது. சீக்கிரம் பெரிய ஜில்லா கலெக்டர் உத்தியோகம் கூட ஆய்விடும்.

கிருஷ்ண கன பாடிகள் :—அப்படியா! பெரிய கலெக்டர் உத்தியோக மாசுமா?

கோபா :—ஆமாம், அதிற் சந்தேக மில்லை; அதற்கு மேலான உத்தியோகம் கூட ஆகும்.

இதற்குள் தன் கணவர் சொல்லியபடி, பத்மாவதி யம்மாள், அவர் பக்கத்தில் ஒரு பெரிய இலையைப் போட்டுப் பரிமாறினார்.

ஐயா :—அதிருக்கட்டும், கோடு; இவருக்குச் சீமையிலே சமைய லெப்படி, சாப்பா டெப்படி, கூட யார் போயிருந்தார்கள்? அதைச் சொல்லும் கேட்போம்.

கோபா :—கூட வேது கூட? அவர்தான் போயிருந்தார் : அங்கே ஒரு வீட்டிலாவது களப்பிலாவது சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பார்.

ஐயா :—வெள்ளைக்காரர் கூடவா?

கோபா :—பின்னை யென்ன செய்கிறது? ஆபத்துக்குப் பாபம் இல்லை யென்று சொல்வ தில்லையா? பட்டினியே கிடக்க முடியுமா?

கணபாடி :—அது முடியுமா? ஒரு நாளா இரண்டு நாளா? ஆபத்துக் காலத்தில்,—


ஐயா :—திவ்யம்! திவ்யம்! நல்ல ஆபத்திது, நன்றாய் வந்தது! அடியே! எங்களுக்கு மோரை விடு, நாங்கள் சீக்கிரம் எழுந்திருக்கட்டும்; இன்றைக்கு இவ்வளவு போதும்.

சுப்பம்மாள் பாயலத்தை எடுத்துக் கொண்டுவந்த தைக் கண்டு, “மோரை எடு என்கிறேனே!” என்று அவள் கணவர் மறுபடியும் சினந்து சொல்ல, அவள் மோரை பெடுத்து வந்து அவருக்கும் வைத்திகர்களுக்கும் பரிமாறினார். அவர்கள் அவசரமாய்ச் சாப்பிட்டார்கள்.

நாரா :—அவரும் நம்மைப் போல பிராமணன் தானே, மாமா! இப்படிச் செய்வது அவருக்கு எவ்வளவு அவமானமா யிருக்கும்?

ஐயா :—எல்லாம் நீங்கள் கூட இருந்து சாப்பிட்டு வெகுமானப் படுத்தினால் போதும்; வெள்ளைக்காரர் மாதிரி, அவளையும் வேண்டுமானால் கூட உட்கார வைத்துக் கொள். கெட்ட கேட்டுக்குப் பிராமணன் வேறு!

இதற்குள் ரெங்கசாமியையர், ‘பூட்டஸை’ மட்டும் கழற்றி வைத்து விட்டுத் திரும்பி வந்து விடவே, ஐயா வையரும் வைத்திருக்கனும் தாமே உத்திரா போஜனம்



வார்த்துக் கொண்டு எழுந்திருந்து விட்டார்கள். ரெங்க சாமியையர் முகம் சுண்டிப்போப் விட்டது; முன் வைத்த காலைப் பிள்ளிமுத்துக் கொண்டு அவர் திகைத்து நின்றார்.

நாரா :—சம்மா, வா, ரெங்கு; இதோ, இந்த இலையில், வன் பக்கத்தில் உட்காரு; அவர்கள் கிடக்கட்டும்; அவர்கள் சங்கதி நமக்குத் தெரியாதா?

ரேங்கு :—இல்லை, நான் பின்னால் சாப்பிட்டுக் கொள் கிறேன்; நீங்கள் சாப்பிடுங்கள்.

உடனே நராயணையர், தன் கலகத்தை விட்டு எழுந்து போய், இடது கையால் அவரைப் பிடித்திமுத்து வந்து, தன் பக்கத்தில் உட்காரவைத்தார். அவர்கள் மூவரும் பேசிக் கொண்டே சாப்பிடலானார்கள்.

அன்று மாலை நாலு மணிக்கு, அவர் மனைவி மரண திசையிலிருப்பதாயும் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் கோபாலையருக்குத் தந்தி வந்தது. ஆறு மணிரயிலிலேயே அவர் திருநெல்வேலிக்குப் புறப்பட்டு விட்டார்; ஜியாவையரும் சுப்பம்மாளும் அவருடன் தங்களுக்குப் போய் விட்டார்கள். சீதாபத்தியுடன் பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருந்த அவர்கள் மகன் இராமபத்திரன் மட்டும் இருந்தான். நாராயணயர், அவர்களைத் தன்னுடனிருக்கச் சொல்லி நிர்ப்பந்தப் படுத்தவில்லை; மரியாதைக்கு மட்டும் சொன்னார்; பத்மாவதி யம்மாளுக்கோ, அதிக மனவருத்தம் தான்.



### ஐந்தாவது அதிகாரம்.

மறுநாள் முதல் பத்மாவதி யம்மாள் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விட்டு வேலைகளை யெல்லாம் தானே செய்ய வேண்டியதாயிற்று; அவள் கணவர், கடைகளுக்குச் சென்று விட்டுக்கு வேண்டிய சாரான்களை வாங்கி வருவதுடன், குழந்தைகளையும் அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று; இம் மட்டோ, தன் கணவர் கலாசாலைக்கோ வேறு வேலையாகவோ வெளியீர் போன பொழுதெல்லாம், பத்மாவதி யம்மாள், விட்டில் தனியே இருக்க வேண்டியதாயிற்று. “அத்தை அருமை செத் தால் தெரியும்,” என்னும் பழமொழியின் பொருள் அப்பொழுது தான் விளங்கிற்று. ஒரு நாள் மாலை பத்மாவதி யம்மாள் விட்டு வாசல் திண்ணீயில் நின்று தன் கணவர் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒருவன் வந்து, “ஜியர் அதோ கடையில் ஆரஞ்சுப் பழம் வாங்குகிறார்; ஒரு ரூபா வாங்கிக்கொண்டு வரச்சொன்னார்” என்று கேட்டான்; நிஜமென்று நினைத்து அவரும்

கொடுத்தாள்; அவனை இதுவரையும் திரும்பிக் காண வில்லை!

இந்த அசௌகரியங்களை எல்லாம் உத்தேசித்து நாராயணையர் வேலையாள் விசாரிக்கத் தொடங்கினார். தன்னுலேன்ற மட்டும் பார்த்தும், சரியான பிராமண ஸ்திரீகள் ஒருவரும் அகப்பட வில்லை. ஒருவிதந்து மட்டும் சாப்படு தவிர மாதம் ஆறு ரூபா என்று பேசி வந்து இரண்டு நாள் வேலை பார்த்தாள். “எச்சிலும் தீண்டலு மாக இந்த வீட்டில் யார் இருப்பார்கள்?” என்று ஏகிக் கொண்டு போய் விட்டாள். பின்பு பிராமணப் பையன்கள் பார்த்தார்: “பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் மாசம் நூறு ரூபா கொடுத்தாலும் நம்மா விருக்க முடியாது,” என்றான் ஒருவன். “நான் சந்தியாசம் வாங்கிக் கொண்டால் எனக்கு வேலையாள் எதற்கு?” என்று அவனை அனுப்பிவிட்டு, வேறுங் விசாரித்தார். “ஸார்! நான் அடுப்பு அடுக்களை மெழுக மாட்டேன்; பெண்டுகள் எச்சிலெடுக்க மாட்டேன்; பழையது சாப்பிட மாட்டேன்; பற்றுப் பாத்திரங்கள் தேய்க்க மாட்டேன்; பத்து மணிக்குள் சாப்பாடு ஆகிறதா யிருந்தால் மூன்று மணிக்கு ஒவ்வொன்றும்; இல்லா விட்டால் உதயத்திலே காப்பி வேணும்; மாஸம் பன்னிரண்டு ரூபா கரூர்; சம்மதமானால் நம்மிடத் தில் பேசலாம்,” என்றான் ஒருவன். “காலமே எட்டு மணிக்கு வருவேன், பதினெட்டு மணிக்கு விட்டு சிடவே ஆம்; ஸாயங்காலம்  $4\frac{1}{2}$ -மணிக்கு வருவேன் ஒன்பது மணிக்குப் போய் விடுவேன். நமக்குச் சம்பளம் பன்னிரண்டு தான்” என்றான், மூலைத்தார் சந்தனப்பூச்சு தாம்புலம் சாந்துப்பொட்டு தலைச்சொருக்குடன் இலங்கும் ஒருவன்; பொடி டப்பி இடுப்பு வேஷ்டியிற் சொருகி யிருந்ததால், நாம் முதலிற் சொல்ல வில்லை. “நான் சமையற் காரன் தான்; வஞ்சக: மில்லாமல் வேலை பார்க்கிறேன்;

ஆனால் நான் சுண்டு சொல் பொறுக்கமாட்டேன் ; கார்தான். முதலில் பதினெட்டாரை ரூபா கொடுத்தால் போதும் ; வேலையைப் பார்த்துக்கொண்டு நீங்களே தருவீர்கள்,” என்றால் மற்றொருவன். அவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம் ; கொஞ்சம் தெரியமாயும் சுத்தமூள்ளவனுயும் இருந்தான் ; அவனுருவன்தான் தன்னைப்பற்றி ‘நாம்’ என்று பேசாதவன். நாராயணையர் அவனைத் திட்டம் செய்து கொண்டார்.

ஒரு நாள்மாலை அவன் முதலில் வேலைக்கு வந்தான். அன்றிரவு சாம்பாரில் நாலு பலம் புளியும், கறியில் கால் படி உப்பும் தான் அதிகம் ; ஒருவராலும் சாப்பிட முடியவில்லை. அடுப்பில் ஒரு குப்பி மண்ணெண்ணையையும், கறியில் அரைக்காற்படி நெய்யையும் விட்டு விட்டானென்றும், அவன் அடுக்களையில் விருக்கும் பொழுது தனக்கு சாள்ளே போகப் பயமாயிருக்கிற தென்றும், பத்மாவதியம் மாள் குறை கூறினார்.

“என்ன, வைத்தி, சமையல் இப்படி விருக்கிறது?” என்று சாப்பிடும் பொழுது நாராயணையர் முகத்தைக் கடுத்துக் கொண்டு கேட்டார்.

“இதெல்லாம் ஒரு வாய்ப்புத் தானே : உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. நான் இன்றைக்குத் தானு சமைக்கிறேன் ?” என்றால் வைத்திய நாதன்.

நாராயணையர் :—இவ்வளவு புளியும் இவ்வளவு உப்பும் என்னமாய் வந்தது? மறந்துபோய் இரண்டு தரம் போட்டு விட்டாயா?

வைத்தி :—இல்லை, நான் கொஞ்சமாய்த்தான் போட்டேன் ; ஒரு தரம்தான் போட்டேன். இப்படி யெல்லாம் ‘கிளாஸ் கேள்வி’ கேட்கிறதா விருந்தால் நம்மால் முடியாது ; வேண்டுமானால் அம்மாள் சமைத்து வைக்கப்படும், நான் எடுத்துப் பரிமாறுகிறேன்.

நாராயணையர் இதைக் கேட்டவுடன், வாய்ச் சாதம் பிரையேறிக் கொள்ளும்படி சிரித்து விட்டார். அவர் மனைவியும் சிரித்துக்கொண்டு, “நாளைச் சமையலையும் பார்ப்போம்,” என்றார். சாப்பாடு முடிந்தவுடன், “ஓய், வைத்தியாதையரே! நான் குழந்தையை எழுப்பிக் கண்சி கொடுக்கிறேன், நீர் உயரப் போய்ப் படுக்கையை சற்று உதறிப் போட்டுவிட்டு வந்துவிடும்,” என்றார். உடனே வைத்தியாதையர், “அதெல்லாம் நம்ம வேலையு மில்லை, நம்மால் முடியவும் முடியாது; உடுக்கை போடு கிறது, வேஷ்டி துவைக்கிறது, இலாந்தர் துடைக்கிறது, இதெல்லாம் ஸம்மால் முடியாது. இந்த ரூபா ஒரு மிட்டாய்க் கடையிலோ, காப்பி கிளப்பிலோ, நிமிஷத் திலே கிடைத்துப் போம். இந்தச் சள்ளைக் கெல்லாம் நாம் ஆளில்லை, இதோ நான் வெளியிலிருங்கிவிடுகிறேன்,” என்று புறப்பட்டார்.

“அப்படியே செய்கிறது,” என்றார் நாராயணையர். இப்படி இரண்டு முன்று பரிசாரகர்களைப் பரிசைங் பார்த்தும் சரிப்படாமல், கடைசியில், வீட்டுச் சில்லறை வேலை களைச் செய்து பத்மாவதி யம்மாஞ்சுக்கு எட்பொழுதும் துணை யிருக்கும்படி ஒரு சூத்திர வேலைக்காரியையும்; படுக்கை போடுதல், வேஷ்டி துவைத்தல், இலாந்தர் துடைத்து ஏற்றுதல், கடை சாமான் வாங்கி வருதல், வேண்டியபோது வெந்நீர் போடுதல் முதலிய வேலைகளுக்காக ஒரு சூத்திரப் பையனையும், நாராயணையர் திட்டம் செய்து கொண்டார்; அவர் மனைவியே சமயல் செய்தாள்; அவளால் சௌகரியமாய் முடியாத போதும், இருவரு மாக மாலையில் வெளியேப் போக நேரிட்ட காலங்களிலும், பக்கத்திலிருந்த ‘கிளப்’யிலிருந்து வேண்டியபடி சாப்பாடு தருவித்துச் சாப்பிட்டு வந்தார்கள். கடைசியாக வந்த பிராமணப் பையன், தில்லும் பில்லுமாக எதிர்த்துப் பேசி விட்டு ஓடிப்போன தினம் நடந்த சம்பாத்தை கவனிக்கத்

தக்கது. அன்று 'கிளப்'பிலிருந்து சாப்பாடு தருவித துச் சாப்பிடும்படி ஆயிற்று; கோபாலையரும் வந்திருந்தார். போஜனத்துக்குப் பின் கிலவிலிருந்து வெற்றிலீபோட்டுக்கொண் டிருந்தார்கள்.

**கோபாலையர் :**—ஒன்றையும் தூக்கிக் கொண்டுபோய் விட வில்லையே?

**நாராயணயர் :**—இல்லை; அந்த மட்டும் யோக்கியன் தான்.

**கோபா :**—இனி என்ன யோசனை? இவன் நாலாவ தோ, ஜிந்தாவதோ?

**பத்மாவதி :**—பாட்டியைச் சேர்த்து ஆரூவது.

**நாரா :**—யோசனை யென்ன? பத்மியும் நானுமாகச் சமைப்போம்; அல்லது இன்றிராத்திரிப் போல 'கிளப்' இருக்கவே யிருக்கு. மற்றதற் கெல்லாம் சூத்திர வேலைக் காரர் வைத்துக் கொள்கிறேன். பத்மி! இன்று சாயங்காலம் ஒரு பதம் உண்டாக்கினையே, அதைக் கொஞ்சம் பாடு; கோடு கேட்கட்டும்.

**பத்மா :**—அண்ணு கேளி பண்ணப் போகிறோ.

**நாரா :**—சும்மா கேளி பண்ணட்டும்; பாடு.

**பத்மாவதி மெதுவாய்ப் பாடத் தொடங்கினான் :**—  
பல்லவி.

கஷ்டமெல்லாம் பொறுப்பேன்; பட்டினியும் கிடப்பேன்—நான்.

சாணங்கள்.

மற்றெருருத்தர் குற்றமுறைக்கும் மாற்றம் பொறுக் கமாட்டேன் நான். (கஷ்ட)

**நாரா :**—என் சங்கத்யாச்ச; உன் சங்கதியையும் சொல்லு; அதை மாத்திரம் ஏன் மறைக்கிறோய்? குறையும் பாடு.

(பத்மாவதி பாடுதல்.)

மணமும் ருஜியும் பணமும் கெடுக்கும்  
மடையர்ப் பொறுக்க மாட்டேன்—நான். (கஷ்ட)

கோபா :— அதெல்லாம் சரிதான் ; எத்தனை நாளைக் குப் பொறுப்பிர்கள் ? நடக்கிற சங்கதியா இது ?

நாரா :— நடக்காம வென்ன ? வேறு விதியில்லாவிட டால் நடந்துதானே தீரும். பழைய எனை வழக்கங்களின் பல்குக இந்த நாளில் நமக்குண்டா யிருக்கும் சங்கடங்களில், இந்தப் பரிசாரக விஷயம் ஒன்று.

கோபா :— பழைய வழக்கமென்ன செய்யும் ? இந்த நாளைப் பெண்களால் முடியவில்லை. சொற்ப சம்பளக் காசத்துக்கும் பரிசாரக னில்லாமல் தீரவில்லை. இதைப் பாரேன் : என் மாமனூர் வீட்டில் தினமும் வேளைக்குக் குருணி அரிசிக்குக் குறையாமல் கூட்டமுண்டு ; பரிசாரகன் கிடையாது ; எல்லாம் பெண்டுகள் தான் ; சாதாரண விசேஷங்களன்று பதக்கு முக்குருணி வடிக்கும்பொழுதும், அவர்கள்தான் சகலவேலையும். என் ஞம்படையாளோயும். உன் ஞம்படையாளோயும் செய்யச் சொல்லேன், பார்ப்போம்.

நாரா :— இதென்ன பேச்சு ? உன் மாமனூர் வீட்டுப் பெண் பிள்ளைகள் என்ன படித்திருக்கிறார்கள் ? ஏதேனும் மூளையழைப்புண்டா ? பிள்ளை குட்டி யென்ற கவலைகளின்றி, இரண்டு மூன்று கைம்பெண்டாட்டிக எரவது வீட்டில் வில்லையா ? பகலில் ஒரு படி யரிசிச் சாதமும் இராத்திரி எட்டு அடையும் தின்று கொண்டு, வீணவம்பு அளப்பவர்களுக்கு இது ஒரு பெரிதா ? ‘மலை விழுங்கி மகாதேவருக்குக் கதவு ஒரு அப்பளாம்’ தானே. முதலில், பெண்கள்தான் சமையல் முதலிய வீட்டு வேலை எனை யெல்லாம் செய்யவேண்டு மென்று வைத்திருப்பதே சிக்கு.

கோபா :— அதை நான் ஒப்ப வில்லை : அவசியத்தின் பேரிலும் சௌகரியத்தைக் குறித்தும் ஏற்பட்ட வழக்க மே அது ; புருஷன் வெளியேறிப் பாடுபட்டுச் சம்பாதிக் கிறது, ஸ்திரீ ஆக்கி யிடுகிறது.

நாரா :—பொதுவாய் அது சௌகரியங் தான் ; ஆனால் ஆண்மக்கள் பிரவர்த்திகளுக்கே ஏற்ற பெண்களும், பெண்மக்கள் பிரவர்த்திகளுக்கே தக்க புருஷர்களும் எத்தனையோபே ரிருக்கிறார்கள். வகை ஸ்ரீமானு உன் மாமனை விட்டுப் பெண்டுள்ள ஏன் அடுப்படியில் கிடைக்குவதை வேண்டும்? பிள்ளைப் பெறுவதையும் மட்டத் தொழிலையும் தவிர வேறொன்றுக்குமே யோக்கியதையில்லாமல், பெண்களை முழு முடர்களாய் வைத்திருப்பதி னல்தான் இப்படியாகிறது. இதோ, பத்மிக்கு இயல்பாயுள்ள சாரீரத்துக்கும் ஞானத்துக்கும், அவளை மட்டும் பாலிய முதல் சங்கீத சாஸ்திரத்தில் சரியாகப் பழக்கி யிருந்தால், கச்சேரி யொன்றுக்கு ஐந்துரு ஆயிரம் என்று வாங்கும் வித்வான்களைவிட, அவள் மேற்போயிருப்பாள் என்பதிற் சந்தேகமில்லை. வேண்டிய பரிசாரகர்களும் வேலைக்காரரும் வைத்துக் கொண்டு, எவ்வளவோசுகமாயும் கொரவமாயும் வாழலாம். குலஸ்தீரீகள் பாடக்கூடாது; அப்படியே பாடினாலும், ஒழுங்காய்ப் படித்து பகிரங்கமாய்ப் பாடக் கூடாதென்று வைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட ஒருத்தியை அடுப்பூதவிட்டு இமிசைசெய்கிறோம். யார்யார்க்கு எதெதில் மூனை நன்றாய்ச் செல்கிறதோ அதிலேயே விட்டுப் பழக்கித் தேற்றினுலன்றே, அவர்களுக்கும் சுகமுண்டு, அறிவும் விருத்தியடையும், தேசமும் முன்னுக்கு வரும்.

கோபா :—எல்லாரும் சுகவழியிலேயே திரும்பி விட்டால் கஷ்டமாயும் கீழாயும் உள்ள வேலைகளை யார் செய்கிறது?

நாரா :—கோபு! உள்ளாதே. உனக்கு முப்பது வருஷம் சிகைக்கி சொல்லி வைத்தாலும் ஸாரபேதமாவது தெரிந்திருக்குமோ, யோசித்துப் பார். அல்லது பத்மாக்டர் ஆய்விடுவானோ? எல்லாருமா மேதானிகள்? எல்லாருமா தனவான்கள்? எத்தனை பீர் சமையல் வேலை

யையே வொகு குதாகலத்துடனும் ஆசையுடனும் செய் கிறுர்கள்? எத்தனை கோடிப்பேர், தம்மிஷ்டப்படி நடக்க முடியாமல், தாரித்திர தோஷத்தால், கிடைத்த வேலையைச் செய்து பிழைக்க வேண்டியதா யிருக்கிறது? வேலைகளில், கிழேது மேலேது? உயிர் வாழ்க்கைக்கும் நாகரிக விருத்திக்கும் இன்றியமையாதன வெல்லாம், தோட்டி முதல் தொண்டமான்வரை எல்லார் வேலை களுமே மேலானவை தாம். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்,” என்றார் நாயனாரும். அப்படிப் பார்த்தால், நாமெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவரே. நீ பயப்படுகிறது விணே. பொய் களவாதியவே இழிவானவை, மற்றெந்த வேலையும் மனிதனுக்கு ஏற்றதே என்ற உண்மை மட்டும் நம்மவர்க்குள் உறைத்து விட்டால், ஜாதிக்கட்ட டொழிந்து, ஸ்திரீகள், தாழ்ந்தவர் என்னும் எண்ணம் தொலைந்து, அவரவர் புத்திக்கும் சக்திக்கும் தக்கபடி உழைக்கிற தென்றுகி விட்டால், இந்தச் சங்கடங்க எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி விடும். தாழ்வாக நினைக்கப்படும் வேலை களுக்கும் ஒரு நாளும் ஆள் கிடையாமல் போகாது. இந்தப் பரிசாரகன் விஷயத்தையே யோசித்துப் பார்: மாதம் முந்தாறு நானூறு சம்பள முள்ள ஒருத்தியோகஸ்தன், பத்தோ பதினைந்தோ கொடுத்து, ஒரு பரிசாரகனைத் திட்டம் செய்கிறுன்; முதலில், பெண்கள் சுதந்தர மில்லாத வர்களென்றும், எப்பொழுதும் பராதினத்துக்கே அருக ரென்றும், கேவலம் காமபாத்திரங்க என்றும் நாம் நினைத்து நடந்தும் நடத்தியும் வருவதால், எஜமானி பாவியமா யிருந்தால், தன் வேலைக்காரனையே புருஷ னென்று பயப்படுகிறார்கள்; அவனும், அவளை, எப்படி யிருந்தாலும் ஒரு ஸ்திரீதானே யென்று இகழ்ந்து நடத்துக்கிறார்கள். எஜமானியாக அவனுக்குரிய ஸ்தானத்திலும், புருஷனுய்ப் பிறந்ததால் மட்டும் அவனுக்குள்ள அந்தஸ்துப் பெரிதாயிருக்கிறது; ஆகவே, அவன் அவளை அவ-

மதிக்கிறேன். அனேக வீடுகளில், சானி யெடுத்து மெழுக் கிடுதல் பெண்டுகளே செய்ய வேண்டிய தென்று, என்னப் ப்புகிறது; தன் எஜமானர் வஸ்திரங்களைத் துவைத்து, அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யும் பரிசார கன், அவர் மனைவி வஸ்திரங்களையோ, பெண் குழந்தைகள் பாவாடைகளையோ சுத்தஞ் செய்யவும், பிறர் சுத்தம் செய்து வந்தவற்றைப் பிழிந்து உலர்த்தவும் கூட, ஒப்புக் கொள்கிற தில்லை; அவ்வேலையைத் தன் புருஷத்துவத்துக்குக் குறைவாக எண் ஞாகிறேன். தான் பிராமணனுய்ப் பிறந்ததனால் மட்டும், எவ்வளவோ படித்தவனும் யோக்கிய னும் தனவானுமான ஒரு சூத்திரப் பிரபுவைத் தனக்குக் கீழாக எப்படி யெண்ஞாகிறுனே, அப்படியே, தான் புருஷ ஞானதால், எந்த ஸ்திரீயையும் தனக்குக் கீழாகவே நினைக்கிறேன். “பெண் ஜன்மமோ : புண் ஜன்மமோ,” என்று நமக்குள் வசனமுண்டு. நாம் நடத்தும் விதத்தினுலேயே, பெண்கள், தம்மைக் காத்துக் கொள்ளவும், புருஷரென்று பயப்படாமல் தக்கபடி நடந்து கொள்ளவும் தெரியாமற் போய் விடுகிறார்கள். இன்று நேற்றல்ல, பல நூற்றுண்டு களாக இப்படியே பெண்கள் சுதந்திரம் இழந்து, அவர்களும் கீழாய் விட்டார்கள்; புருஷராகிற நாமும், ஸ்திரீகளும் நம்மைப் போல் சுதந்திர முடையவர்களே, கேவலம் காமபாத்திரங்கள் மட்டு மல்ல, பரஸ்பரம் நன்மையும் சந்தோஷமும் உண்டாகும்படி ஸ்திரீ புருஷர் கூடிப் பழகலா மென்பதையே மறந்துவிட்டோம். நமது முன்னேர்கள் இப்படி யில்லவே யில்லை.

**கோபா :**—நீ நினைக்கிறபடி எப்பொழுது திருந்தப் போகிறது? நம்முடைய நாளிலில்லை!

**நாரா :**—ஆனால் நாம் கஷ்டப்பட வேண்டியது தான். இது மட்டும் நிச்சயம் தான் : ஜாதி யாசாரம் குறைந்து பெண் கல்வியும் விருத்தி யானால், எல்லாம் சீக்கிரம் சிராக்கின்டும். பெண்கள் நன்றாகப் படித்துப் புத்தி விசா

லம் அடைந்து விட்டால், பாலிய விவாகமும் அதனால் விளையும் பெருங் கேடுகளும்கூட நீங்கி விடும்; அவர்களே நீக்கி விடுவார்கள்.

**பத்மா:**—பாலிய விவாகம் உள்ளவரையும் பெண்கள் தான் அதிகம் படிக்க முடியாதே: மாமியார் ஒட்டி னால், அகமுடையான் ஒட்டான்; அகமுடையான் ஒட்டி னால் மாமியார் ஒட்டான்; இருவரும் ஒட்டினாலும் குழந்தைகள் ஒட்டாது. பத்திலும் பதினைஞ்சிலும் பின்னொலும் பெற்றுக்கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு, நாங்கள் வாசிப்ப தெப்படி?

**நாரா:**—வாஸ்தவம் தான்: நம்முடைய கெட்ட வழக்கங்களை என்னாம் ஒன்றே டொன்று பிணைப்புண்டு ஒரே சிக்கலாய்க் கிடக்கின்றன; நாமும், சணப்பன் வீட்டுக் கோழி மாதிரி, தணைப்பட்டுத் தத்தவிக்கி ரேமும், ஆயினுமென்ன? அவரவரால் ஆனமட்டும், அவரவர் குடும்பங்களிலும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கும், சிறிது சிறிதாய், எறும்பூரக் கல்லூந் தேயும் என்பதை நினைந்து, பெண்களைப் படிப்பித்தும், சரியாக நடத்தியும், பாலிய விவாஹத்தையும் மென்றிய வழக்கங்களையும் நிறுத்தியும், ஜாதி யகங்காரத்தை யொழித்து எல்லாவரையும் சகோதரரைப் போல் நடத்தியும் வருவோமானால், நாம் கண்காண எவ்வளவோ திருந்திவிடும்.

**கோபா:**—ஏன், நானு, உன் மாமனுறையும் மாமியாரையும் கொஞ்சம் திருத்துகிறது தானே?

**நாரா:**—ஐங்கிலே வளைத்தாலன்றி ஐம்பதில் வளையுமா? நம்ம குழந்தைகளையாவது இவ்விதக் கொள்கைகளில் வளர்த்து வந்தோமானால் அடுத்த தலைமுறையில் எவ்வளவோ சுகமுண்டு.

**கோபா:**—சிதுவுக்கு மூன்றாவது வயது நடக்கிறதே; எப்பொழுது கவியாணம்? மாப்பின்லை பார்த்திருக்கிறோயா? இந்த நாளில் ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்க வேணுமே.

நாா :—போடா, கேவி பண்ணைதே. நான் உயிரே டிருந்தால் சீது பெரியவளாகுமட்டும் கலியாணம் செய்வ தில்லை யென்று தான் தீர்மானித்திருக்கிறேன்.

கோபா :—பெரியவளாப்விட்டால் மாப்பிள்ளை யாரு? அப்புறம் ஐயாயிரம் கொடுத்தாலும் யார் பண்ணிக்கொள் வார்கள்?

பத்மா :—ஏன், அண்ணுபிள்ளை சாமிக்கே பண்ணிக் கொள்ளட்டுமேன்.

கோபா :—“நாங்கள் சோழதேசம், நீங்கள் வடதேசம், குடிகெட்டுப் போகாதா?” என்று சொல்லிச் சிரித்தார்.

நாரா :—அது கிடக்கிறது; தரம் போதாதே? இரண்டு வயசுதானே வித்தியாசம்? இருபது வருஷம் கழித்து நடக்கிறதா யிருந்தால் செய்யலாம்; அது இப்போதைக் கில்லை.

### ஈடுபிள்ளை

#### ஆருவநு அதிகாரம்.

செங்காட்டுப் பண்ணை முத்தையர், பண்ணை சேவைய ரினும் பணக்காரர். கல்யாணி யம்மாள் அவர் செல்வக் கடைக் குட்டிப் பெண். அவருக்குச் சம்சாரம் தவறிப் போய் விட்டாள்; ஆனால், தன் சம்பந்தியின் கதியைக் கண்டு, அவர் புனர் விவாகம் செய்து கொள்ள வில்லை. அவர் வீட்டில், பெண்களும் நாட்டுப் பெண்களும் பேரர் பேர்த்திகளும் அநேகர் இருந்தார்கள்; அவர் சகோதரி பாகீரதியம்மாள் என்ற விதந்துவும் இருந்தாள். அவர் வீட்டில் அசெளகரியமா யிருக்கு மென்று நினைத்து, தன் மனைவியையும் தமக்கையையும், அவருக்கே சொந்தமான பக்கத்து வீட்டில் தனியா யிருக்கும்படி, கோபாலையர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் ஏற்பாட்டின்படி, திருநெல்

வேலி டாக்டர் அடிக்கடி வந்து பார்த்து, அவருக்கு எழுதிக் கொண்டிருந்தாரே யன்றி, அவர் மருந்துகள் சரியாய்க் கொடுக்கப் படவில்லை. ஹீரவநல்லூர் சாஸ்திரி கள் வந்து ஒரு மாதம் மந்திரவாதம் செய்தார்; ஒன்றும் பலிக்க வில்லை. பின்பு செங்கோட்டைத் தாணுவையர் தருஷிக்கப் பட்டார்; அவர் பேர்போன மந்திரவாதி; அவர் பிரம்பு, கட்டை விரற் பரும னிருக்கும்; ஏழு வெள்ளிப் பிடிகள் பிடித்திருக்கும்; அவருக்குத் தூர்க்கை பிரத்தியக்கூம் என்று சொல்லிக் கொள்வார். அவர் மாந்தி ரீகத்தில், குங்குமமும் புளியின் மலார்களும் அதிகம் செலவழியும்; அவர் ஜபித்த குங்குமத்துக்கு அடங்காத பேடும் புளியின் மலாருக்கு அடங்கி விடும் என்பது அவர் கொள்கை. அவர் வந்து ஒரு வாரத்திற்குள், கல்யாணி யம்மாள் தேகமெல்லாம் பிரம்புக் கூடைபோல் தடித்து, இரத்தவெள்ள மாகிவிட்டது; பேயாட்டமும் அதிக மும் முரமாய் விட்டது; அவள் அழகிய கூந்த லெல்லாம் சிக்குண்டு சூடைப் பிடித்துக் கத்தரிக்கப் பட்டது.

ஒரு நாள் தாணுவையர், தங்கத்தகட்டில் மகாசக்தி யுள்ள சக்கரமென்று வரைந்து, மூன்று நாள்களாக நெஞ் சளவு ஜலத்தில் நின்றுகொண்டு ஜபித்து, விசேஷ பூஜை கள் செய்து தூர்க்காதேவியின் அநுக்கிரகத்தை அடைந்து, ரக்ஷாபந்தனம் செய்தார். கல்யாணியம்மாளோப் பிடித்திருந்த மூன்று பேய்களுள், தரிசடி மாடனுக்கு அன்று வெகு கோபம்; நான்கு புளியின் மலாருகள் தும்பு தும்பாய்ச் சிதறிப்போடும் அடங்கவில்லை; கடைசியில், தாணுவையர் அவன் வாயைக் கட்டிவிடுவதாக ஏதோ ஒரு கொரேமான பிரயோகம் செய்யத் தொடங்கவே, தரிசடி மாடன் (அதா வது கல்யாணியம்மாள்) திடீரென்று அந்த யந்திரத் தகட்டைப் பிடுங்கிப் பற்களாற் கிழித்து, முற்றத்தில் எறிந்து விட்டான். உடனே தாணுவையருக்கு (அல்லது, தூர்க்காதேவிக்கோ?) கோபம் வந்து விட்டது. பக்கத்தில் மலா

ரொன்றும் காணுமல், வேகமாய் எழுந்து தன் கால்களால் கல்யாணியம்மாளை உதைத்தார். கூடவிருந்த சாவித்திரி யம்மாளும், பாகீரதியம்மாளும், “ஓ! ஓ!! சூவியே!” என்று கதறினார்கள். “இந்தத் தரிசடிமாடனை ஊரை விட்டோட்டி, அவன் கோயிலிருந்த இடம் தெரியாமல் எருக்கும் குருக்கும் கலந்து விதைக்கா விட்டால், என் பேர் தானுவமில்லை, எனக்கு தேவி பிரத்தியக்ஷமு மில்லை.” என்று வீரம்பேசினார் மந்திரவாதி. அன்றிரவே, கல்யாணியம்மாள் கருவுற்றிருந்த சிசுச்சிதைந்து விழுந்து விட்டது. அவள் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது. மறு நாள் திருநெல்வேலி டாக்டரை அழைத்துப் பார்க்கச் சொன்னார்கள். அவர் புருஷராணதால், சரீரத்திலுள்ள கோளாற்றை மருத்துவச்சி மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டுமென்றார்கள். மருத்துவச்சி யிடத்திலோ அவருக்கு நம்பிக்கையில்லை; நாளுக்கு நாள் வியாதி அதி கரித்துப் பிராணுபாயத்துக்கு வந்து விட்டது; டாக்டர் சொன்னபடி, கோபாலையருக்குத் தந்தி கொடுத்தார்கள்.

அவரும் மறுநாளிரவு வந்து சேர்ந்தார். எலும்பை யும் தோலையும் தவிர வேறு சுதைப்பற்றே யின்றி மெலிந்து, மேலெல்லாம் இரத்தக் குழப்பமாகப் புண்ணுகி, ஆட்டங்களைல்லாம் ஒய்ந்து, நாவெடுத்துப் பதிற் பேசவும் சக்தியின்றி, ஜாரம் நெருப்பாய் வறுக்க, தலையும் மொட்டையாகி, கிழித்த நார்போலக் குற்றுயிருடன் கட்டினின் மேற் கிடந்த தன் அருமை மனையாளைப் பார்த்தவுடன், கோபாலையர் தேம்பித் தேம்பி அழுதார். அவர் மனை கண்களி விருந்தும் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகிறது. மறுநாள் காலையில், கோபாலையர் திருநெல்வேலிக் குச் சென்று, சகல செலவும் போகத் தினம் ஐந்தாறு நூலேண்டுமானாலும் தருவதாகவும், உடனே புறப்பட்டு வந்து தன் மனைவியைப் பார்க்கவேண்டு மென்றும், டாக்டர் கான்புட்டுக்குத் தந்தி கொடுத்தார்; தன் வேலை

களையும் மற்ற வியாதிஸ்தரையும் விட்டுவிட்டு அவ்வளவு நூரம் வரமுடியா தென்று உடனே பதில் தந்தி வந்து விட்டது. பின்பு, கோபாலீயர், திருநெல்வேலி ஜில்லா ஸர்ஜன்கிய பெரிய டாக்டரைச் செங்காட்டுக்கு அழைத் துப் போய்த், தன் மனைவியைக் காட்டினார். அவர் வந்து நாலு நாள் வைத்தியஞ் செய்ததில், அபாயம் நீங்கிக் கொஞ்சம் சூணப்பட்டது. அதற்குள் கோபாலீயர் எடுத் திருந்த் ரஜா முடிந்துவிட்டது; அதிக ரஜா எடுக்கவும் கூடவில்லை. பானோயங்கோட்டையில் ஒரு விட்டைத் திட்டம் செய்து, தன் மனைவியைப் பெரிய டாக்டர் பார்வையில் அங்கே கொண்டுவைத்து, தன் மூத்த மைத்துனரையும், தமக்கையையும், பாகீரதியம்மாளையும் சகாயத்துக்கு வைத்துவிட்டு, அவர் சென்னைக்குத் திரும்பிச் சென்றார்; அவர் குழந்தைகளிருவரும் செங்காட்டில் தம் பாட்டனார் விட்டிலேயே இருந்தார்கள். இவ்வாறு தானினாலும் பக்கமும், மனைவியொரு பக்கமும், மக்கள் ஒரு பக்கமுமா யிருப்பதில் அவருக்குள்ள விசனம் கொஞ்சமல்ல. தன் மனைவி ரயில் பிரயாணம் செய்யக்கூடிய அளவு சுகப் பட்டவுடன், சென்னைக்கு அழைத்துப் போக எண்ணி யிருந்தார். ஆனால், அவள் கஷ்டகாலம், பராயும் படுக்கையுமாகவே ஆறு மாதம் கிடந்தாள்: இராப்பகல் நித் திரையின்றி அவனுக்காகச் சாவித்திரியம்மாள் பட்ட சிரமம் கொஞ்சமல்ல; அவள் தந்தை முத்தையரும், அடிக்கடி வந்து பார்த்துப்போவார். அக்காலங்களில் அவர் சில சமயம் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வருவார். மறு படியும் பிழைத்து உயிர் வாழ்வாம் என்ற நம்பிக்கை குறையக் குறைய, கல்யாணிக்குத் தன் கணவர், குழந்தை கள் மேலுள்ள வாஞ்சை அதிகரித்தது. ‘எப்படிக் குழந்தைகளை விட்டுபோவேன்!’ என்று ஏங்கினாள். விடுமுறையில் வந்திருந்தது தவிர, அவள் கணவர், மூன்று தரம் ரஜா எடுத்து வந்து அவளைப் பார்த்துப் போனார். நாளா

வர்த்தியில், அவள் படும் கஷ்டத்தைப் பார்ப்போர் யாருமே, அவள் சீக்கிரம் போய்விட்டால் நல்மென்று நினைக்கும்படி ஆய்விட்டது.

கடைசியில் ஒரு நாள், பெரிய டாக்டரும் கை விட்ட பின், கோபாலையருக்கு மறுபடியும் தந்தி கொடுத்துவிட்டு, மேனுப் பல்லக்கில் வைத்து அவளைச் செங்காட்டுக்குத் தூக்கிக் கொண்டுபோய் விட்டார்கள். அங்கே போன பின், கொஞ்சம் குணப்படுவது போலிருந்தது; வரவேண்டாமென்று பட்டணத்துக்குத் தந்தி கொடுக்க எண்ணினார்கள். “தேமேன சங்கரவிங்கத்திட்டே நாட்டு மருந்து சாப்பிட்டுண்டு. இங்கே யிருந்தாக்கா, இம்பிட்டு வந்திருக்கவே வந்திராது; திராபகம் தீயின்னு! திராபகம் குடிச்சுக் குடிச்சுத்தான் இப்படி யாச்சு; நான் சொன்னேனேபார்; இன்னமே தெளிந்துகொடும்; அம்மாப் பெண்ணுத்துக் கோமதிக்கும் இப்படித் தானிழுத்து, நான் சொன்னேன், அப்படியே என்வாக்குப் பலிச்சுது பாத்துக்கோ!” என்றால் முத்துப் பாட்டி. மறு நானும் குணப்படுவது போலவே யிருந்தது. ஊரில் ஒரு அம்பட்டன், கைம்பெண்டாட்டி பாக்கி யில்லாமல், ஒவ்வொருவர் சொன்ன மருந்தையும் கொடுத்தார்கள். ஆனால் மாலை ஏழு மணி முதல் நோய் அதிகரித்தது; அன்று ராக்திரி தப்பாது என்றார் சிலர்; சங்கரவிங்கப் பண்டிதன் மட்டும் தெரியம் சொல்லிக்கொண்டே யிருந்தான்.

தான் பிறந்த வீட்டு நடுக்கூடத்தில், தறையில் ஒரு பாயின்மேல் கிடந்தாள், கல்யாணி. முத்தையரும், பாகீரதியம்மாளும், காவித்திரியும் சூழ்ந்து வீற்றிருந்தார்கள். அது பழைய நாளைய வீடு; நன்றாய் வளர்ந்த மனிதனுக்குப் பாக்கட்டை தலையில் தட்டும்; புன்னைக்கா யென் ஜெய்விட்டுத் துணித்திரி போடப்பட்ட ஒரு குத்து யிள்க்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது; சங்கரவிங்கப் பண்டிதன் அதின் வெளிச்சத்தில் ஏதோ மருந்து சேர்த்

துக்கொண்டிருந்தான். எப்பொழுது என்ன நேருமோ என்று பயந்து மற்றவர்களைல்லாம் அவசரமாய்ப் பட்டா சாலைப் பக்கம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒய்வொழி வில்லாமல், கல்யாணி தலையணைமேல் தன் தலையை இருபுற மும் மாற்றி மாற்றிப் புரட்டி முனகிக் கொண்டும், அடிக் கடி நாவை வெளியே நீட்டிச் சுழற்றித் தண்ணீர் கேட்டுக் கொண்டு மிருந்தாள். வைத்தியன், ஒரு துளி நீர் கூடக் கொடுக்கப்படா தென்று சொல்லி விட்டதால், ஒருவரும் தண்ணீர் கொடுக்கவில்லை. சாவித்திரி, கல்யாணியின் காலைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “பாதமிரண்டும் வாழைத் தண்டாய்க் குளிர்ந்து போச்சுதேடா, சங்கரவிங்கம்! நீ வந்து கையைப் பாரு” என்றார்.

“சம்மா இருக்கட்டும் என்கிறேனே. நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்” என்றார் அவன். சற்று நேரம் பொறுத்து, சாவித்திரி, “மரணதாக மெடுத்து நாக்கு வறஞுகிறதேடா; ஒரு சொட்டு ஜலமோ பாலோ குத்தக் கூடாதா? இப்படித் தவிக்கிறேனே!” என்றார்.

“அத்திக் கொதிப்பில்லா இந்தப்பாடு படுத்துது; திராபகத் தண்ணி தேகத்திலுள்ள ஈரத்தை யெல்லாம் உறிஞ்சிவிட்டுது. இதோ, இந்த மருந்து கொடுத்தப்புறம் சாமப்பொன்று போன்று, தண்ணியோ, வெங்கியோ, பாலோ, கஞ்சியோ, உங்க இட்டம்போ லெல்லாம் கொடுக்கலாம்.” என்றார் பண்டிதன்.

“அடி பாவிகளா! அடி பாவிகளா!” என்று தன் உதடுகளையே நக்கிக்கொண்டு, மிகவும் ஈனஸ்வரத்தில் முனங்கினுள் கல்யாணி. அவன் பேச்சு, காதைக் கிட்டக் கொண்டுபோய் உற்றுக் கேட்டால்தான் தெரியும்படி இருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம், பண்டிதன் கொடுத்த மருந்தைக் குடிப்பதே வெகு சிரமமாய்விட்டது. பின்பு கல்யாணி சிறிது பொழுது கண்ணை மூடிக்கொண்டு மயங்கிக் கிடந்தாள்; தலைமட்டும் ஓயாமல் ஆடிக்கொண்டே

யிருந்தது. பாகீரதியம்மாள் முத்தையரையும் சாப்பிடப் போகச் சொன்னாள்; ஆனால் அவரதற்கு இணக்கவில்லை.

சாவித்திரி :—(மறுபடியும் தொட்டுப் பார்த்துவிட்டு) முட்டு வரைக்கும் சூளிர்ந்து போச்சுதேடா பாவி! அம்மா, கல்யாணி! உனக்கு என்ன செய்கிறதம்மா? கண்ணேத்திற.

பண்டிதன் :—இந்த அரியூர் அம்மா எப்பழும் இப்பதித்தான்! நீங்க சும்மா இரிங்க எங்கிரேனே.

கல்யாணி :—(திடீரென்று கனவுகண்டதுபோல் கண்ணேத்திறந்து நாலாபக்கமும் பார்த்துப், பின்பு சாவித்திரியை நோக்கி,) “இன்னும் வரலையா? இன்னும் வரலையா?” என்று கேட்டாள்.

சாவித் :—யார் வரலையா என்று கேட்கிறோய்? உனக்கு என்ன செய்கிற தம்மா?

கல்யாணி :—உங்க தம்பி?.....உங்கதம்பி?

முத்தையர் :—இன்னும் வரக்காணேனே? நேற்றுக் காலையிலேயே தந்தி கொடுத்தது; சாயங்காலம் புறப்பட்டிருந்தால் அஸ்தமிக்க வந்திருக்க வேணுமே. புறப்பட வில்லையோ என்னவோ?

கல்யாணி :—அடபாவி!.....அடபாவி!

பாகீரதியம்மாள் :—உனக்கு என்ன செய்கிறது, கல்யாணி? அதிக தாகமாயிருக்கா? ஜலம் தரட்டுமா?

சற்றுநேரம் ஒன்றுஞ் சொல்லாமலிருந்து, பின்பு, கல்யாணி, “என் குழந்தைகள் எங்கே? மன்னி,.....என் குழந்தைகளைக் கூப்பிடுங்கள்” என்றார்.

சாவித்திரி :—சாப்பிட்டுக்கொண் டிருக்கிறூர்கள்; இது வரையும் இங்கேதானிருந்தார்கள். ஏதுக்கு அவர்கள்?

கல்யாணி :—கூப்பிடுங்கள்.....சீக்கிரம் கூப்பிடுங்கள்...என் பிராணன் போகப்போகிறது...கூப்பிடுங்கள்.

சாவித்திரி :— ஏதியம்மா, உனக்கு என்ன செய்கிறது? அடே சாமி! ஓடிவாடா; குட்டியையும் கூட்டிக்கொண்டுவா, ஓடிவா, அம்மா கூப்பிடுகிறோன்.

சற்று நேரத்தில் கோபாலையரின் இரண்டு குழந்தைகளும், அவர் மைத்துனர். இருவரும், சில பெண்களும் வந்து சேர்ந்தார்கள். சாவித்திரியம்மாள், குழந்தைகளைத் தன் பக்கத்தில் இருத்தி, கல்யாணியம்மாள் கையை எடுத்து அவர்கள் மேல் வைத்து, “கல்யாணி! சாமியும் குட்டியும் இதோ இருக்கிறார்கள், பார்” என்றார்கள்.

கல்யாணி :— இன்னும் வரலையா.....இன்னும் வரலையா?

சாவித்திரி :— இதோ இருக்கிறார்களே. இது தான் சாமி, இதுதான் குட்டி; கண் நேராகத் தெரியவில்லையா? மயக்கமா யிருக்கா?

கல்யாணி :— உங்கதம்பி?.....உங்கதம்பி?....

முத்தையர் :— இப்போ வந்து விடுவன்; திருநெல்வேலிக்கு வந்தாச்சாம்; இதோ வந்துவிடுவன்.

கல்யாணி :— ஆ!.....வந்தாச்சா?.....எங்கே?..... எங்கே?.....

சாவித்திரி :— இதோ வரலாச்சு. உனக்கு என்ன செய்கிறது?

கல்யாணி :— அடபாவி!.....அடபாவி!

இதற்குள் சாவித்திரியும் மற்றும் சிலரும் கண்ணீர் வடித்து, மெதுவாய் அழுத்தொடங்கினர்; குட்டி, தன் அத்தை மடியிற் சாய்ந்தபடியே தூங்கிவிட்டாள்; சாமி, பரக்கவிழித்துக்கொண்டு, பதறிப்போய் உட்கார்ந்திருந்தான்; கல்யாணியம்மாருடைய கை, குழந்தைகள் மேலேயே கிடந்தது; கண்கள் மூடி யிருந்தன. தலை, முன் போல அவ்வளவு ஆடவில்லை; அவள் தகப்பனார், முகமும் கையுமாய்ப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

“இப்பந்தான் உள்ளே போனவர் கொஞ்சம் விடையாய்ப் பிடிக்கிறாரு!” என்றான் பண்டிதன். சற்று நேரத்தில், கல்யாணி மறுபடியும் கண்ணேத்திறந்து, “இன்னும் வரலையா?.....என்னெஞ்சு வேகாது.....வேகாது.” என்றார். இதைக்கேட்டு, இதுவரையும் மௌனமாய்க்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தவர்கள், தேழ்பி விசித்து அழுத்தொடங்கினார்கள். “ஜியோ! பாவம்! பிராணன் எல்லாம் அவன் மேலே” என்றார், பாகிரதியம்மாள்.



கல்யாணி :—நீங்க சொல்லுங்கோ.....

சாவித்திரி :—(கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) என்ன சொல்லவேணும், அம்மா? கல்யாணி! கல்யாணி! யாருக்கு என்ன சொல்லவேணும்.

கல்யாணி :—இன்னென்று ஜன்மத்திலாவது.....இன்னென்று ஜன்மத்திலாவது.....உங்கதம்பிக்கு வாழ்க்கைப் பட்டு...

சாவித்திரியம்மாளால் துக்கம் பொறுக்க முடிய வில்லை; ஒன்று பேசவும் நாவெழுவில்லை.

பாகீரதியம்மாள் :— பலமான மருந்து கொடுத்திருக்கு: பிழைத்து விடுவாய்; பயப்படாதே, கல்யாணி. அதோ! கவுளியடிக்கிறது; தீபமும் புஷ்பிக்கிறது, நல்ல சகுனம்.

கல்யாணி கண்கள் மூடியே இருந்தன. சற்று நேரத் துக்குப்பின், அவள், “அவா மடியிலே.....பிராண்ஸ் விட வேணும்.....அவா மடியிலே.....” என்றார்கள்.

தெருவாசலில் ஒரு குதிரைவண்டிச் சத்தம் கேட்டது; அதுத்த நிமிஷத்தில் கோபாலீயர் உள்ளே வந்து விட்டார். அவரைக்கண்டதும், சாவித்திரி, “அம்பே!” என்றார்கள்; மேற்சொல்ல முடியவில்லை. பாகீரதியம்மாள், “மாப்பிள்ளை! உமக்காகத்தான் தவிக்கிறார்கள். அவள் தலையை எடுத்து உம்முடைய மடிமேல் வைத்துக்கொள்ளும்” என்றார்கள். கோபாலீயர், மெதுவாய் அப்படி பேசய்து, கண்ணீர் தேக்கிய சூரலில், “கல்யாணம்!” என்று அழைத்தார். அவர் மனைவி திமிரெனக் கண்களைத்திறந்து, சிறிதுநேரம் அவர் முகத்தை வெறித்து விழித்துப் பார்த்து, இதுவரையும் பேசின ஹீனஸ்வரமின்றி, ஸங்கீதாஷமான சூரலில், “அத்தான்!” என்றார்கள்; அஃதோடு சவாசம் அடங்கி விட்டது.

இனியென்ன சொல்வது? மேல்விழுந்து அழுதார்கள்; அடித்துக்கொண்டார்கள்; முடினார்கள்; மோதி ஞர்கள்; குழந்தைகளிருவரும், “அம்மா! அம்மா!” என்று அலறியமுதனர். “இதற்குத்தானு நான் வந்தேன்! இங்கே கொண்டுபோவதாகத் தந்தியில் லடித்திருந்தால், பாளையங்கோட்டைக்குப்போய் துலையாமல், இரண்டு மணி நேரத்துக்கு முன்னுவது வந்திருப்பேனே! கல்யாணம்! இன்னும் ஒரு வார்த்தையாவது சொல்லமாட்டாயா? ‘அத்தான்’ என்று கூப்பிட்டவள், வேறொன்றும் சொல்ல வில்லையே! சாமியும் குட்டியும் “அம்மா! அம்மா! என்று அலறுவது உனக்குக் கேட்கவில்லையா?” என்று, கோபாலீயர், முகத்திற் புடைத்துக்கொண்டு, பன்னிப் பன்னி அழுதார்.

\* \* \* \* \*

### ஏழாவது அதிகாரம்.

கல்யாணியம்மாள் இறந்துபோய்ச் சில வருஷங்களாய்விட்டன. வைத்தியப் பரிசைதேறி, சென்னை ஆசபத்திரியிலேயே கோபாலீயர் வேலையாயிருந்தார். நாராயணையர் விட்டுக்கு அடித்த விட்டிலேயே அவரும், அவர்குழந்தைகளும், சாவித்திரியம்மாளும் வசித்து வந்தார்கள். நாராயணையர் குழந்தைகளுடன் அவர்குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்கள். விட்டிலும் படிப்புச் சொல்லிவைக்கப்பட்டது; பெண் குழந்தைகள், சங்கீதமும் தையலும் கூடக் கற்று வந்தார்கள். தாயில்லாத குறையைச் சிறிதுமே உணராதபடி, சாவித்திரியம்மாளும் பத்மாவதியம்மாளும், கோபாலீயர்குழந்தைகளைப் பேணிச் சீராட்டி வந்தனர்.

யார் என்ன சொல்லியும், சாவித்திரியம்மாள் பலனிதமாய்ப் போதித்தும், கெஞ்சியும், இடைவிடாது தூண்டியும், கோபாலீயர் மறுபடியும் விவாகம் செய்துகொள்ள வில்லை. அவர் மாமனுர் முத்தையர், தன் தம்பியின் பெண்ணைக் கவியாணம் செய்து கொள்ளச் சொன்னார். “வயது பத்தாகிவிட்டது, அடித்த வருஷம் ருதுவாய்விடுவாள்; ஒன்றுக்குள் ஒன்று, சௌகரியமா யிருக்கும்; தாயில்லாக் குழந்தைகளுக்கும் ஒரு தாரகமா யிருக்கும்” என்று, எவ்வளவோ அழுத்திச் சொன்னார். வேறு சில தனவான்கள், பெண்களைப் பெற்றுவிட்டுப் பரிதவிப்பவர், கோபாலீயரின் செல்வத்தையும் உத்தியோகத்தையும் பார்த்து, இரண்டாயிரம் மூவாயிரம் கொடுத்துத் தங்கள் பெண்களைக் ‘கன்னிகாதானம்’ செய்து கொடுப்பதாக வருந்தி வேண்டினார்கள். ஒன்றுக்கும் அவர் இணக்க வில்லை. சாவித்திரியம்மாளின் தூண்டுதலின் பேரில் நாராயணையர் ஒரு நாள் கேட்டதற்கு, “நானு! நீயுமா அவளைப் போல் பேசுகிறேய்? நமக்குள் பன்னிரண்டு வயதுப் பெண்கள் கிடைப்பதும் தூர்லபம்; ஒரு சிறு பெண்ணை மணந்து கொலைசெய்தது போதாதென்று, இன்னும் ஒரு சிறு

பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்கிறோய்? அப்படிக் கின்றி, பத்துப் பதினெட்டு வயதில் ஒரு பெண் ஜீனக் கலியாணம் செய்துகொண்டு, ஐந்தாறு வருஷம் ருது சாந்தி செய்யாமல் வைத்திருந்தால்,—அவனைப் பெற்றவர்கள் அப்படிவைத்துவைக்க ஒருபொழுதும் சம்மதிபார்கள்; ஒரு வேளை அவர்களே சம்மதித்தாலும்,—ஈன் சிரப் பீனி ரிஸ்லையே? திடீரென்று எனக்கேதாவது நேரந்தால், அந்தப்பெண்ணின் கதி என்னவாகும், யோசித்துப்பார். அல்லது, எனக்கு வயதிற் பொருந்திய ஒரு விதவையை விவாகம் செய்து கொள்ளாமென்றால், அக்கா சம்மதிப் பளா? குட்டிக்கு அப்புறம் வரன் கிடைக்குமா! ’ என ஏது சொன்னார்.

நாராயணையர் :—அது கிழம்தான்; சாவித்திரியே சம்மதித்தாலும், உன் பெண்ணுக்கு வரன் கிடையாது; இப்பொழுது இரண்டாயிர மானால், அப்புறம் ஐயாயிரம் கொடித்தாலும் நல்ல வரனுக்கக் கிடையாது.

கோபா :—நானும் அதுதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். குட்டியை மட்டும் கட்டிக்கொடுத்து விட்டால், பின்பு என் இஷ்டம்போற் செய்யலாம். சாமியைப் பற்றி விசாரமில்லை: அறுபது எழுபது வயக்கு விழவர்களுக்கும், குஷ்டரோகம் பிடித்த பின்தீர்த்தாக்கும், தாய்ப் பெண்கள் கிடைக்கும். இந்த நாளில்தான் முன்து யில்லை, மூன்று விதவைகளை நான் கணியாக்கும் எப்புக்கொண்டாலும், அல்லது ஒரு கிறிஸ்துவச்சிங்யோதுரை சானியையோ மனந்து கொண்டாலும் கூட, பணமுள்ள வரையும், அவனுக்கு மட்டும் ‘நான், நீ,’ என்று பெண்கொடுக்க வருவார்களென்பது நிச்சயம்.

நாரா :—ஆனால் குட்டியை மட்டும் குழந்தைப் பறுவத்திலேயே விவாகம் செய்து கொடுக்கலாமா?

கோபா :—அதுவும் யோசனைதான்: ஆனால், குட்டிவிஷயத்தில் என் அக்காளும் ஒட்டாள், என் மாமனுரும்

கண்ணிகாதான வயது கழிந்துவிட்டது; இன்னும் தாம திக்கலாகாது' என்று, அடிக்கடி நெருக்கிக் கொண்டே இருக்கிறார். உண்ணிடம் இதைப் பற்றி நான் சொல்ல வில்லை: வாரம் தப்பினாலும் அவர் கடிதம் தப்புகிறதில்லை.

நாரா:—ஆனால், ருதுவானபின்பே விவாகம் என்ப தெல்லாம் வீண் கனவுகாலே?

கோபா:—அப்படித்தான் தோன்றுகிறது. அக்கா வின் உபத்திரவழும் நாளுக்கு நாள் அதிகமாய்க் கொண்டே வருகிறது. என் மாமனூர் எழுதுவது அவளுக்குத் தெரியாது; தெரிந்தால், இன்னும் என்னை விடமாட்டாள்.

நாரா:—குட்டிக்கு இப்பொழுது தென்ன,—

கோபா:—பத்தாவது வயதே நடக்கிறது. ஆலை நல் ஹர்ப் பண்ணையார் குமரசௌப் பற்றித்தான் என் மாமனூர் முக்கியமாய் எழுதுகிறார். அவன் பங்குக்கு டட்டும் வகை ரத்துக்குக் குறைவில்லையாம். வயது பண்ணிருக்கிட.

நாரா:—படிப்போ?

கோபா:—பண்ணையார் பின்னே, பண்ணிருக்கி என்றால் தெரியாதா? ஏதே, முதல் யாற்றியிருக்கிற வேலேயே வாசித்துவிடான், ஒருங்கிழுது. வேலேயே உருக்குவது பின்னையாராப் பூட்டியா, குவைது யுமோ, பர் கண்டது? கம்ம குட்டு பிரதாஷ் குட்டு அவன் முதல் பாரம்! வெயாகும் தூபிக்கூடு, முதல் திலேயே அழைத்து வைத்துவிடக்கீ, இரண்டாம் படிப்பிக்கலா மென்று எழுதுகிறார். அதின்போது, ஒன்றே என் கண்ணைத் துடைப்பதற்காக நான்; அதின்போது அவருக்கு முக்கியும்.

நாரா:—ஐமாய் பின்னே! பண்ணிருக்கி வரும் பெரும்பண்ணை யாகட்டும். ஒருவேளை உள்ள விடுதலையெடுத்து ஒரு ஐமீணையும் வாங்கவாய்.

கோபா:—போடா, சேவிப்புடை. என் முறை சிசாரத்தை அறிந்தால், கீ இப்படிப்பேசுமாட்டாப். அது

எழுதுவதும் ஒருசமயத்தில், சில ஆம்சங்களில், சரி என்றே தோன்றுகிறது; சில சமயங்களில், வேறு சில விஷயங்களைக் கவனித்தால், அது முழு மூடுத்தனம் என்றே தோன்றுகிறது. இது தீராத தர்ம சங்கடந்தான். இந்த இரண்டுங்கெட்டான் காலத்திலே வாழ்கின்றவர் பாடு கஷ்டந்தான்.

நாரா:—யர்தான் இரண்டுங்கெட்டான் காலத்திலே வர்மாதவர்? ஒவ்வொரு தலைமுறையோரும், தலைமுறையாக, இப்படியே நினைப்பதுதான் உலக வழக்கம். நம்முடைய முன்னோர்கள், இவ்வித தர்ம சங்கடங்கள் எதுவுமின்றி, அலையில்லாத சூளம்போல அமைதியாய், ஒரே ரீதியாய் வாழ்ந்து வந்தார்கள் என்று, நாம் எண்ணு கிடௌம். நம்முடைய பின்னோர்கள், நம்மையும் அப்படியே மதித்து, தாமே தர்ம சங்கடங்களுக் குள்ளாகி வாழ்வதாகவும், தம் காலமே இரண்டுங்கெட்ட காலமென்றும் நினைப்பார்கள் என்பது, நிச்சயம். உலகம் நானுக்கு நாள், தலைமுறைக்குத் தலைமுறை, அபிஷிருத்தி யடைந்து வருகிறது என்பதற்கு, இதுவே சாக்ஷி.

கோபா:—உலகம் எக்கேடும் கெட்டும்! என்பாடு இப்பொழுது பெரிய சங்கடமா யிருக்கிறது. என் மாமனூர் அலட்டுதலுக்கும் அக்காள் இவிசைக்கும் இணங்கி, இப்பொழுதே, வருகிற தைமாதத்திலே, குட்டியின் கலியாணத்தை நடத்தி விடலா மென்றே, அநேக வேளைகளில் தோன்றுகிறது.

நாரா:—மனசு எந்தப்பக்கம் சாப்கிறதோ அந்தப்பக்கத்துக்கு அநுசூலமான காரணங்களும் சாக்ஷிகளுமே அதிகம் கிடைக்கும் என்பது நிச்சயம். இதற்கும் உன் புனர் விவாவக விஷயத்துக்கும் ஏதாவது சம்பந்தமுண்டோ? என்ன, பதில் ஒன்று மில்லை?

கோபா:—என்ன பதில் சொல்கிறது? என் மனசே

எனக்குத் தெளிவாயில்லை. நானும் தான் எத்தனை நாள் இப்படியே இருப்பேன்?

“இந்த ஜன்மத்திலே விடுதலை உண்டு!”

என்று ஒருவன் பாடவில்லையா? எனக்கு மட்டும் இந்த ஜன்மத்திலே விடுதலை இருப்பதாகத் தெரியவில்லை.”

கடைசி வார்த்தைகளைப் பேசும்பொழுது, கோபா லீயர், மிக்க விசனத்தோடு, திடீரென்று கண்ணீர் தேக்கிய குரலிலே பேசினதால், நாராயணையர் சிறிது திடுக்கிட்டுப் பிற்பாடு: “ஏன், ஏன் கோடு, உனக்கென்ன குறை? தெய்வ சங்கல்பம், அவள் தவறிப் போய்விட்டாள். மீண்டும் ஒருத்தியை உன்மனம்போல மணந்துகொண்டு, நீ ஸங்தோஷமாய் வாழுவேண்டு மென்றே நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகிறோம். அதைப்பற்றி உன்னிடம் வற்புறுத்திப் பேசுவேண்டு மென்று சாவித்திரி சொன்ன தனுல்தான், இன்று நான் அந்தப் பேச்சை மீண்டும் எடுத்தேன். நீயோ, இந்த விஷயத்தைப் பற்றி மட்டும் தாராளமாய் மனந்திறந்து பேசுவதில்லை. உன் மனத்துக்குள் விருந்து ஏதோ உறுத்துவது மாத்திரம் தெரிகிறதே ஒழிய, அது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. நீ சொன்னால், எங்களால் கூடியவரை உன் ஸங்தோஷத்தையே கேரிக்டப்பதில் என்ன சந்தேகம்?” என்றார்.

கோபா:—நீ ஒரு கதை கேட்டிருக்கிறோயா, நானு?

நாரா:—நானே? எத்தனையோ கதை கேட்டும் இருக்கிறேன்; சொல்லியும் இருக்கிறேன். நீ சொல்ல வரும் இந்தக் கதை என்ன? சொல்லு, கேட்போம்.

கோபா:—ஒருவன் இறந்தபின், ஸ்வர்க்கத்திற்குள் நுழைய விரும்பி, வாசற் காப்போனுடன் மன்றுடனும். ‘நீ பாபி; உன்னை உள்ளே விடமுடியாது’ என்றான், வாசற்காப்போன். ‘நான் பாபி என்பது உன்மைதான்; ஆனால், வேண்டுமென்று நான் பாபங்களை விரும்பிக்

செய்யவில்லை. என் கஷ்டங்களினால் அவற்றைச் செய்ய நேர்ந்தது. நான் சம்சாரத்தில் பெண்டு பிள்ளைகளுடுத் வாழும்பொழுதும், அவர்களின் சிமித்தம் அதிகம் கஷ்டப் பட்டேன்; என் பெண்டாட்டி இறந்த பின்னும் அதிகஷ்டப்பட்டேன். அதனால் நான் பட்டாட்டு இரக்கியேறும், என்னை உள்ளுக்கூட்டுப் போன்ற அவன் மீண்டும் மன்றாடுவே, வாசற்காட்டுவே உள்ளே விட்டுவிட்டான். பிறகு, மற்றொரு விள்ளையும் உள்ளே விடு' என்றான். 'இயும் பாபி, உள்ளே விடமுடியாது' என்றான் ஸ்வர்க்க வாசல் காவலாளி. 'அவனை மட்டும் விட்டாயே; அவன் ஒரு முறையே கலியாணம் செய்து கொண்டு கஷ்டப் பட்டான். நானே, ஒன்றின் பின் ஒன்றுக முன்று முறை கலியாணம் செய்து கொண்டு, மிகவும் கஷ்டப்பட்ட டிருக்கிண்ணரேன்' என்றான் இவன். இதைக்கேட்ட வாசற்காப்போன், கதவைப்பூட்டி விட்டு: "போ! போ! இதென்ன ஸ்வர்க்கம் என்று நினைத்தாயா? அல்லது பயித்திபக்காரரை அடைத்து வைக்கும் ஆசபத்திரி என்று நினைத்தாயா?" என்றுசொல்லி அவனைத் துரத்திவிட்டான். இதுதான் என் கதை. ஒரு முறை படும், அநுபவித்தும், புத்திவராதவன் பயித்தியக்காரனே.

நாரா:—ஒ ஒரு பாட்டுக் கேட்டிருக்கிறோ, கோடு?

கோபா:—சொல்லு, கேட்கிறேன்.

நாரா:—“பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை யாமாகில் எத்தாலும் கூடி இருக்கலாம்——,”

கோபா:—போதும் போதும்; கேட்டிருக்கிறேன் நான். ஆனால், “ஏற்ற பதிவிரதை” வாய்ப்பதற்கு யார் பொறுப்பாளி? முதல்தரமே அப்படி யெருபு பெண்டாட்டி கிடைத்து, அவளுடன் உண்மைக் காதலின்பத்தை அதுபவித்தவன், அவள் இறந்து விட்டால், மற்றொருத்தியை நாடவேமாட்டான். அப்படிக்கின்றி, முதலிலேயே ‘ஏறு

கோபா:—என்ன பேசுகிறார்கள்?

நாரா:—நீ என்னிடத்தில் இதைப்பற்றிப் பேசாத தால், எனக்குப் பிறர் சொல்வதைச் சொல்லவும் கூசுகிறது.

கோபா:—இதிலென்ன, சும்மா சொல்லு.

நாரா:—உன் ஒட்டன் வாசித்த ஒரு சட்டைக்காரர்ப் பெண்ணை நீ வைத்துக் கொண்டிருக்கிறாயாம். குட்டிக்குக் கலியாணமான பின்பு, அவளையே நீ கலியாணம் செய்து கொள்ளப் போகிறாயாம். அதனால் தான் இப்பொழுது கலியாணம் வேண்டாமென்று, வந்த பெண்களை யெல்லாம் தள்ளி விடுகிறாயாம். இன்னும் பலர் பலவாறு பிதற்றுகிறார்கள். அதையெல்லாம் நான் நம்பவில்லை.

கோபா:—ஆனால் இதை நீ நம்புகிறாயா?

நாரா:—அப்படியில்லை. இதில் ஒன்றும் அசம்பாவித மாகத் தோன்றவில்லை. இந்த விஷயத்தில் உன் அபிப்பிராயமும் என் அபிப்பிராயமும் வேறென்பது தெரிந்த விஷயமே. முன்பு, நீ உன்மனிவி உயிரோடிருக்கும் பொழுதே, சாலாவை வைத்துக்கொண்டிருந்தது நான் அறிந்த விஷயமே. எனவே, இது ஒருவேளை உண்மையா யிருக்கலாமென்றே எண்ணினேன்.

கோபா:—அக்காள் காதுவரை இந்த சங்கதி எட்டியிருக்குமோ?

நாரா:—ஆம், அவளுக்கும் தெரியும்.

கோபாலையர், பெருமுச்சவிட்டு விட்டுக்கொஞ்சநேரம் ஒன்றும் மேல்பேசாது மௌனமாயிருந்தார். நாராயணையர், தான் அழுத்திக்கேட்கக் கூசினவராய், அவர் பதிலை எதிர்பார்த்துச் சும்மா இருந்தார். இதற்குள், கோபாலையர் மகஞும் மகஞும், “தாத்தா வந்து விட்டார்!” “தாத்தா வந்து விட்டார்!” என்று சந்தோஷக் கூக்குரவிட்டுக் கொண்டு, இவர்கள் பேசிக்கொண்டிருந்த அறைக்குள் ஓடி வந்தார்கள். உடனே கோபாலையரும் நாராயணையரும் எழுந்து பண்ணை முத்தையரை வரவேற்கச் சென்றனர்.

### எட்டாவது அதிகாரம்.

பண்ணை முத்தையர் திடீரெஸப் புறப்பட்டு வந்தது முக்கியமாய்த் தன்னுடைய பேர்த்தியின் கவியாண்த்தைக் குறித்தே. அவர் இளையமகன், கோபாலையரின் மைத் துனன், வெங்கிட்டு என்ற வேங்கட கிருஷ்ணனும், அவருடன் வந்திருந்தான். ஒருவரை யொருவர் கேஷம் விசாரித்தானாயின், எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண் டிருக்கும் பொழுதுதான், அவர் புறப்பட்டு வருவதாகத் திருநெல்வேலி யிவிருந்து முதல்நாள் அனுப்பிய தந்தி வந்து சேர்ந்தது! அதன் பிறகுதான், ‘மாப்பிள்ளை கோபாலையர் தன்னிடம் உபேக்ஷ்யாபில்லை, வேண்டுமென்றே தன்னை அவமதித்து விடவில்லை’ என்பது, அவருக்கு ருஜீவாயிற்று. எல்லோரும் சேர்ந்து, தந்தி கொணர்ந்தவன்மேல் பழியைச் சுமத்தி, அவனைக் கோபித்தார்கள். ஏதாவது சுபசமாசாரமா யிருந்தால் நால்னு இனுமாவது கிடைக்குமென்று எதிர்பார்த்துவந்த அவன், தான் தாமதம் செய்யவில்லை யென்று முனுமுனுத்துக் கொண்டு போய் விட்டான். பின்பு கவியாணப் பேச்சுத் தொடங்கிற்று.

“ஓய் நாராயணையரே! நீர் நம்ம மாப்பிள்ளைக்கு அத்யந்த ஸ்டேஷிதர் ஆச்சே, நீர்தான் சொல்லும்: நம்ம பெரியவாள் குறிப்பிட்ட கன்னிகாதான வயசெல்லாம் கடந்து போய், சூட்டிக்கு வருகிற பங்குனிக்குப் பத்து நிறையப் போகிறதே, இன்னும் ஒரு தாவியைக் கட்டாமல் வைத்திருக்கலாமா? நாமெல்லாம், என்ன, இன்னும் முழு வெள்ளைக்காரர்கள் ஆகிவிடவில்லையே?’ என்றார் முத்தையர். “வாஸ்தவம் தான்” என்று, நாராயணையர் கொஞ்சம் மெதுஙாப் இழுத்துப் பேசுமுன்,—“அதவா, இதைவிட நல்லவரன் நமக்குக் கிடைக்கப் போகிறதா? பையன் பங்குக்கு மாத்திரம் ஒரு ஜகாரத்துக்குக் குறைவேயில்லை” என்று மேல் கூறினார் பண்ணையார்.

தன்னுடைய ஆசாரச் சீர்திருத்தப் போதனைகளுக்

குச் சமயமும் இடமும் இதல்ல வென்று நாராயணையர் தெளிவாய் அறிந்து கொண்டு, மெதுவாய் வெளிக்கிளம்பும் வழியைத் தேடலானார்; ஆனால் அவர் நண்பர் அவரை விடுகிற வழியாயில்லை. வீட்டுவேலை கையொழிந்தபோதெல்லாம் வந்து, சாவித்திரி யம்மானும், கலியாணத்துக்கு அஞ்சலமாகவே பேசிப்போனார். வெங்கிட்டுவோ, மகா வெகுளி; வாயாடி; கடைசிப்பிள்ளை யானதால், தன் தகப்பனுரிடத்தில் பயம் மரியாதை ஏதுமின்றி, அருமை யாய் வளர்ந்தவன்; குதர்க்க புத்தியும் வாய்த்துடுக்கும் உள்ளவன்; அடக்க வணக்கங்களை அவமதித்து நடப்பவன். அவன் கோபாலையரைப்பார்த்து. “உமக்கு சௌகரியம் தானே, அத்தம் பியாரே! குட்டியைக் கட்டிக் கொடுத்தாய்விட்ட தென்றால், அப்புறம் உம்ம இஷ்டம் போலெல்லாம் ஷோக்காய் இருக்கலாம். ஒரு பயலை கவனிக்க வேண்டாம்; ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்; துணையோ, துலுக்கச்சியோ, யாரை வேண்டுமா எனும்,—”

“என்ன பேச்சிது!” என்று, நாராயணையரும், “ஓ! சும்மா இரடா; நீ ஒன்றும் சொல்லாதே” என்று, பண்ணை முத்தையரும், அவன் வார்த்தைகளைத் தடுத்துப் பேசியடக்கினர். தன் மைத்துண்ண் வார்த்தைகளைக் கேட்டவுடன், கோபாலையர் முகஞ்சிவந்து கோபங்கொண்டார்; சாவித்திரியம்மாள், வெட்கமடைந்து, தலை குணிந்து, உள்ளே போய்விட்டாள். கோபாலையர் கண்களில் கோபாக்கியோடு கூடச் சிறிது கண்ணீரும் தரும்பிற்றேயன்றி, அவர் உதடுகள் ஒருவிதமாய்த் துடிதுடித்து அசைந்தும், அவர் ஒன்றுட் பதில் பேசவில்லை. சிறிது ரேம் எல்லாரும் திகைத்து மெளனமா யிருந்தனர். பிறகு, அஞ்சா நெஞ்சினானுன வெங்கிட்டு, மீண்டும்: “நான் என்ன சொல்லி விட்டேன், இல்லாதையும் பொல்லாதையும்? இந்தக் குழந்தை விஷயத்திலே எங்களுக்கில்லாதது இவருக்கென்ன வந்து விட்டது?

அக்காள் போய்விட்டால், அப்புறம் எங்களுக்கு பாத்ய தையே இல்லையா? எல்லாம், குட்டியின் கேழமத்தையும் லாபத்தையும் உத்தேசித்துத் தானே அப்பா சொல்லு கிறார்கள்? தெருக்கேவி தேர்க்கேவி திருநாட்கேவி யாக, ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்கிறதை, நான் சொன் னால் மட்டும் பொல்லாப்பு வந்துவிட்ட தாக்கும்? எல்லாம், உள்ளாதச் சொன்னாலும் நொள்ளாப்புத்தான்!” என்றான்.

கோபாலையர், தன் கோபத்தையும் கிடைச்சத்தையும் ஒருவாறு அறிதில் அடக்கிக்கொண்டு: “என்ன உள்ளது, நீ என்னதைக் கண்டுவிட்டாய், இந்த மாதிரி உள்ளு கிறும்?” என்று கேட்டார்.

“எல்லாம் கண்டும் கேட்டும் தான் இருக்கு; நீர் யாரோ ஒரு நூரைசானி முண்டையை வைத்துக்கொண்டு இருக்கிறீராம்; அதுதான் ‘இரண்டாம் தரம் கவியாணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்கிறீராம்; நாடெல்லாம் பறையறைகிறது; சென்னப்பட்டனத்து வண்டோலங்க ளொல்லாம் எங்களுக்குத் தெரியாதா, என்ன?” என்று வெங்கிட்டு பதினுரைத்தான்.

இதைக் கேட்டவடன், கோபாலையரின் கோபம் முன் னிலும் அதிகம் பொங்கிற்று; ஆனால் ஒரு பதினும் பேச அவருக்கு நாவெழ வில்லை. வெங்கிட்டுவின் குரலும், அவன் பேசும் விதமும் உச்சரிப்புக்களும், கவியாணியின் குரல் பேச்சுக்கள் போலவே யிருக்கும். அவன் இப்பொழுது தன்னைப் பழித்துக் கூறியதானது, அவளே உயிர்பெற்று வந்து பேசுவது போலவே அவருக்குக் கேட்டது. அவர் கண்களி னின்றும் இரண்டு சொட்டு நீர் விழுந்ததன்றி, பதிலாக வாய்ப்பேச சொன்றும் வெளி வர வில்லை.

உண்மை வவ்வாறு யிருப்பினும், தான் வந்த காரியம் சித்தி பெறுவதற்கு வழி யிதல்ல, என்றான்ந்த முத்தையர், தன் மகனை மீண்டும் அதட்டி யடக்கி, பேச்சுப்

போக்கை வேறு வழியிலே திருப்பினார். ஆனால் வெங்கிட்டுவின் விஷமத்தினால், கல்யாணப் பேச்சு அதிகம் மேற்போக வில்லை. சற்று நேரத்துக்குப் பின், நாராயணர்யர், தனக்கு நேரமாகி விட்டதென்று புறப்பட்டார்; கோபாலையரும், தனக்கு ஆசுபத்திரிக்குப் போகவேண்டுமென்று புறப்பட்டு விட்டார். வெங்கிட்டுவின் பேச்சுத் துடிக்கினால், அவனுக்கும் கோபாலையருக்கும் பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டுவிடு மென்று, நாராயணயரும் சாவித்திரியம்மாரும் அஞ்சினார்கள்; ஆனால், அப்படியொன்றும் நிகழ வில்லை. அவன் விஷபத்தில், கோபாலையர் இவ்வளவு பொறுமை செய்ததன் காரணத்தை அன்றி நோக்கின், ஆச்சரியத்துக்கு இடமிராது: முத்தொவது, அவன், பய மறியாத இளங்காளை, கள்ளம் கபடற்றனள்; இரண்டாவது, அவனுடைய சூரதும் பேச்சும் சாபலுமீம், அடிக்கடி, கலியாணியை அவருக்கு கிணப்பூட்டின. இதனால், அவன் மீது அவருக்குக் கோபம் நிடித்து நிற்க வில்லை; அவனும் அவரிடம் உண்மையில் பக்ஷமுள்ளவனுக்கே இருந்தான். இவ்வாறுக, மாப்பிள் ஜோக்கும் மைத்துனனுக்கும் உள்ளாரச் சிநேகமும், பரஸ்பர வாஞ்சையும் உண்டு.

கோபாலையரும் நாராயணயரும் போன பின்பு, முத்தையரும் வெங்கிட்டுவும் ஸ்நாநம் செய்து சாப்பிட்டார்கள். சாவித்திரியின் உதவி முக்கியமானது, அவன் பேச்சைக் கோபாலையர் சாதாரணமாய்த் தட்டமாட்டார் என்பது, முத்தையருக்குத் தெரியும்; தான் உத்தேசிப்பது போலவே தன் பேர்த்திக்குக் கலியாணம் செய்வது, அவருக்குச் சம்மதம் தான் என்பதும் தெரியும். அம்மட்டோடு நின்று விடாமல், இன்னும் தன் பக்ஷமாக அவன் முனைந்து வலிந்து பேசிக் கோபாலையரை இணங்கச் செய்ய வேண்டுமென்று கருதி, சாப்பிடும் பொழுது, முத்தையர், மீண்டும் அவ்விஷயத்தைப் பற்றிப் பேசலானார்.

**முத்தையர்—** மணி என்றால் மணிபோ விருங்கியூங் பையன்; அவன் பங்குக்குமட்டும் ஒரு லகாரத்துக்குக் குறை வில்லை. நம்ம சூட்டிக்கு இதைவிட நல்லவரான் கிடைக்கவே கிடைக்காது. அடுத்த ஊர்; அறிந்த மஜுஷி யாள்; இந்தத் தை தப்பக்கூடா தென்கிறார்கள். எத்தனை யேற பேர், ‘நான்’ ‘நீ’ என்று, பெண்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் அவனுக்காக.

**சாவித்திரி—** அம்பிக்கு அதெல்லாம் தெளியாதா, தெரியுமே. அவனுக்கும் அரைமனது, முக்கால் மனது சம்மதந்தான். நாராயணையரும் அவனும் இன்னும் ஜில பேரும் என்ன என்ன மோ சபதம் செய்திருக்கிறார்களாம்: தங்கள் பெண்கள் பெரியவர்க ளாகவிட்டுத்தான் கவியா ணம் செய்துகொடுக்க வேணுமாம்.

**வெங்கிட்டே—** இதென்ன, நடக்கிற காரியமா? அப்பு றம் யாருக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்கிறது?

**சாவித்—** அதுதான் நானும் சொல்லுகிறேன். எல்லாம் இசைந்து விடுவன்.

**முத்தை—** ஒருவேளை நாராயணயர் தடுப்பரோ?

**சாவித்—** இவனுக்கு இஷ்டமானால், அவர் குறுக்கே நிற்க மாட்டார்; ஆனால், அவரைக் கொமல் இவன் நடக்கவுமாட்டான்.

**வெங்கிட்டே—** எப்படியாவது, இதை முதலிலே முடித் துக் கொள்ள வேணும். அப்புறம், அத்தம்பியாருக்கும் நம்ம வழியிலேயே ஏற்பாடுசெய்து, அதையும் முடித்து வைக்க வேணும்.

**சாவித்—** அதென்னவோ, ஒரே பிடிவாதமா யிருக்கான். யார் என்ன சொன்னாலும், கேட்கிற தில்லை. நாராயணையருக்கும் அப்படிச்செய்வது இஷ்டம்தான். ஆனால் இதில் மட்டும் இவன் ஒரே முறண்டா யிருக்கான்.

**முத்தை—** ஆனால், ஊரிலே,—சொல்லிக் கொள்கிறது, —நீஜம், தானே?

இந்தக் கேள்விக்குச் சாவித்திரி உடனே பதில் சொல்ல வில்லை. வெங்கிட்டு மட்டும் : “ பின்னை என்ன பொய்யா அரெல்லாம் பறையறைகிறது ? ரயிலிலே வந்த டாக்டர் ஒருத்தர், நாம் இன்னர் என்று தெரியாமல், அகஸ்மாத் தாய்ச் சொல்ல வில்லையா ? ” என்றான்.

**முத்தை—** அது எப்படியானாலும் சரி : நீ தாறுமாறும் உள்ளி, அவனுக்கு வீணில் கோபத்தை உண்டு பண்ணுதே ; நாம் வந்த காரியம் கெட்டுப்போம். அவன் என்ன, பச்சைக் குழந்தையா, பாலனு, நாம் கண்டிக்கிற தற்கு? சாவித்திரி! நீ மாத்திரம் கொஞ்சம் நல்ல மனச வைத்து, அழுத்திச் சொன்னால், ‘இப்படித்தான் செய்ய வேண்டும், இந்த வரலை விட்டுவிடக் கூடாது’ என்று கட்டாயப் படுத்தினால், காரியம் நடக்கும்.

சாவித்திரி, தனக்கு அது முழுச் சம்மதமே யென்றும், தன்னு லாணமட்டும் சொல்லுவதில் தடை வில்லை யென்றும், பதில் சொன்னான்.



### ஒன்பதாவது அதிகாரம்

ஆசபத்திரி வேலை முடிந்தவுடன் நேராக வீடுகிரும் பாது, டிராம்வண்டி யேறி, கோபாலையர் வேப்பேரி சென்றார். நடுவழியிலே வண்டியை விட்டிறங்கி, ஒரு முடுக்குத் தெருவில் கிரும்பி, தெருவின் மத்தியி லுள்ள ஓர் ஒட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவ் வீட்டு வராந்தாவில் நாலைந்து பூத்தொட்டிகள் இருந்தன ; வெளித் தூணில் மாட்டியிருந்த பெயர்ப் பலகையினால், அவ்வீடு, மிஸ்லிஸ் மூடி என்ற மருத்துவச்சி குடியிருப்பது என்று துலங்கிறது. கோபாலையர் போய்ச் சேரும்போது, வெளிவராந்தாவில் ஒரு வேலைக்காரி நின்றுகொண்டிருந்தாள். அவள், பறைச் சாதி; வயது முப்பதுக்கு மேலிராது ; வெள்ளை வெளேவென்ற சீலையும், பச்சைப் பூ வேலைசெய்த சிவப்புச் சீட்டிரவிக்கையும் உடுத்து; கைகளில் பலவர்னைக் கண்ணுடி

வளையல்களும், கழுத்தில் பொய்மினுக்குப் பொன் மாலையும், காதில் சாயச் சுருட்டோலையும், கை கால் விரல்களில் நெளி மோதிரம் மெட்டிகளும் அணிந்து; தன் இயற்கை நிறத்துக்குத் தோற்பதை விளக்குவதற் கென்றே, நெற்றி யில் கருஞ்சாந்துப் பொட்டிட்டு; தலைமயிரை வாரி வகிர்ந்து சுவரியுடன் சேர்த்துச் செருகி முடித்து; வாய் நிறையத் தாம்பூலமும் புகையிலையும் கன்னங்கள் புடைக்க மென்று, வெகு ராங்கிக்காரியாய் இலங்கினான். கோபாலையரைக் கண்டவுடன், சளப்பென்று பூத்தொட்டிக்குள் துப்பிவிட்டு, நெற்றியைத் தொட்டுச் சலாம் செய்து, சிரித்த முகத்துடன்: “ஜியரைக் காணவே விள்ளையே? மினி இப்பம் தான் வெளியே போச்சு; இன்னு வந்திடரேன் என்னு சொல்லிட்டுப் போச்சு.” என்றான்.

“அப்படியா! எங்கே போனால் தெரியுமா?” என்று கோபாலையர் கேட்டார்.

“அண்டைச் சந்திலே, பாப்பார வீட்டிலே, ஆருக்கோசுகமில்லையாம்; வந்து கூப்பிட்டாங்க, இப்பந்தான் போச்சு. சின்ன மிசியும் ஊரி லில்லை. நான் போயிப் பாத்து வாரேன், நீ உள்ளே போ யிரு” என்று பதில் சொல்லி விட்டு, அவள் வேகமாய் வெளியேறினான்.

“நீயும் போய்விட்டால் எப்படி, பொன்னி? நான் அதிகம் காத்திருக்க முடியாது, போகவேண்டுமே” என்றார், கோபாலையர்.

“இன்னு நொடிப் பொருதிலே வாரேன்” என்று சொல்லிக்கொண்டே. அவள் போய்விட்டாள்.

கோபாலையர் வீட்டுக்குள் சென்று, மூன்றாந் தரமான சிலமேஜை நாற்காலிகளும், ஒரு பழைய பிரம்புச் சோபாவும் போட்டிருந்த தலைக் கூடத்திலே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, தலைப்பாகையைக் கழற்றி மற்றொரு நாற்காலி யின் மீது வைத்துவிட்டு, கைக்குட்டையை எடுத்து முகத் தைத் துடைத்துக்கொண்டு, சிறிது நேரம் தன் சிந்தனையில் ஆழ்ந்தவராயிருந்தார். பிறகு வாசலை எட்டிப் பார்த்து

விட்டு, அக்கூடத்தி அள்ள சாமான்களையும் சுவரில் மாட்டி விருந்த விவிலிய புராண சம்மந்தமான படங்களையும் வேறு வேலையின்றிப் பார்த்துக்கொண் டிருக்கையில், ஒரு மூலையி விருந்த எழுது மேஜையின் மேல் வைத்திருந்த ஒரு படம் கண்ணுக்குத் தட்டுப்படவே, ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அடைந்தவராகி, விரைந்து சென்று, அந்தப் படத்தைக் கையிலெடுத்து உற்றுப் பார்க்கலானார். அந்தப் படம் இருபத்தைந்து வயதுக்கு மேலில்லாத ஒரு துரைமகனின் படம்போ விருந்தது. ஆனால், முகச் சாபலையும் களையையும் பார்த்தால், அங்கி வேயப் பெண் ணல்ல, இந்தியப் பெண்ணே என்று தோன் நிற்று. காதனி யொன்றும் இல்லையெனினும், காதில் குத்தப்பட்ட துளைகள் இந்த அதுமானத்தைப் பலப்படுத்தின. ஆடையும் தலையலங்காரமுமீமா, துரைமகளையே குறித்தன. சந்தோகம் நமக்கே யன்றிக் கோபாலையருக்கில்லை. “எப்பொழுது பிடித்த படம் இது?” என்று, அவர் மகிழ்ந்து கூறி ஆச்சரியப்பட்டது மன்றி, இரண்டு மூன்று தரம், அந்தப் படத்தைக் கண்ணில் ஒற்றியும் முத்தமிட்டும் அருமை பாராட்டினார். அந்தப் புகைப் படத்தைப் பிடித்தவனது பெயரும் விலாசமும் நுண்ணிய அச்செழுத்தில் கிடே ஒரு மூலையில் குறித்திருந்ததைக் கவனித்து வாசித்து, தாம் அங்கிப் பையிலிருந்து குழிப் புப் புஸ்தகத்தை எடுத்து, அதில் அவற்றைக் குறித்துக் கொண்டார்.

இதற்குள் அந்த வீட்டு வாசலில் ஒரு ரிக்ஷாவண்டி வந்து நிற்க, அதிலிருந்து மிஸ்லிஸ் மூடி தோற்பையும் கையுமாக இறங்கி உள்ளே வந்தான்.

“குட் ஈவனிங், மாதாம்!” என்று கோபாலையர் உல்லாசக் குரலில் சொன்னதற்கு, அவன், “ஹல்லோ கோ பால்! இந்த வீட்டுக்கு வழியும் தெரிந்ததா? மறந்து போயிற்றென்றே நினைத்தேன்” என்று, இங்கிலீனில் சொல் விக்கொண்டு உள்ளே வந்து, தோற்பையை ஒரு மேஜை மேல் வைத்து விட்டு, அவருடன் கைகுறுக்கி, அப்படியே



அவரை அழைத்துச் சென்று சோபாவில் உட்காரவைத்து, தானும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவர்கள் பேச்சு இங்கிலீஷிலேயே நடந்தது. அவளுக்கு வயது முப்பத்தைந் திருக்கலாம். சாதாரண ஆரைசானிகள் இந்தியர்கள்களுக்குத் தோற்றுவது போல, அவ்வளவு விகாரமானவ ஸில்லை. சோபாவில் உட்கார்ந்த பின்புதான் அந்தப் படத்தை அவள் கண்டாள்.

**முடி:**— அதற்குள் இதைப் பார்த்து விட்டாயா? கோபாலுக்கு எப்பொழுதும் தன் காரியத்திலேதான் கண்; பிறர் சங்கதிதான் முறந்து போகும்.

**கோபா:**— ஏன், உன்னை நான் எப்பொழுது மறந்தேன்? அதிருக்கட்டும், முடி: இந்தப் படம் எப்பொழுது எடுத்தது? அவள் எப்படி இதற்குச் சம்மதித்தாள்?

**முடி:**— போன மாதம் இங்கே வந்திருந்தாள். அப்பொழுது, அவளுக்கு எங்கள் உடை உடுத்தினால் அழகாயிருக்கு மென்று நான் சொன்னேன்; அப்படியே என்

தங்கையின் உடையை அவளுக்கு உடுத்தினேம். அது அழகாய் விநோதமா யிருந்ததால், என் தங்கை, அப்படியே படம் பிடிக்க வேண்டுமென்று சொல்ல, வெட்கத்தினாலும், தன் தகப்பனார் கோபிப்பா ரென்றும், முதலில் அவள் இணங்கவில்லை. பிறகு என் தங்கையின் கட்டாயத்தின் பேரில் இணங்க, இந்தப் படத்தைப் பிடித்தோம். நன்றா யில்லையா இது?

கோபா :—நன்றா யில்லை யாவா? எப்பொழுதுமே, புதுமை, ஒன்று விகாரமாய்த் தோன்றும்; அல்லது, அதிக அழகாய்த் தோன்றும். இந்தப் பட விஷயத்தில், இயற்கையில் ஒன்னா பேரமுகு நூறு மடங்கு சோபிக்கிறது. அவள் உயரத்துக்கு, உங்கள் உடையே பொருத்தம் போல் தோன்றுகிறது. இந்தப் படம் எனக்குத்தான்!

மூடி :—இந்தப் படம் உனக்கா? என் தங்கை ஒரு நாளும் தரமாட்டாள்; அவளும், அதற்கிசைவளோ என் னவோ, சந்தேகம்.

கோபா :—இதற்கு இவ்வளவு வீம்பா! படக்கார னிடத்தில் காச கொடுத்து, நான் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் வாங்கிக் கொள்கிறேன், பார்.

மூடி :—அப்படி நீ செய்து விட்டால், ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன். உன் சாமாரத்தியத்தைப் பார்ப்போம்.

கோபா :—ஏன் இவ்வளவு உறுதியாய்ச் சொல்லு கிறுய்? ஏன் முடியாது?

மூடி :—அப்படி ஏதாவது நடக்காமல் தடுக்க வாக்குக் கொடுத்த பின்புதான், அவள் சம்மதித்தாள். மொத்தம் இரண்டு பிரதி தான் எடுத்தது; ஒன்று, எனக்கும் என் தங்கைக்கும் பொதுவாக, இது; மற்றொன்று, அவளிடம் இருக்கிறது. படம் பிடித்தவனுக்குக்கூட, பிரதி கிடையாது; பிடித்த மூலக்கண்ணுடியை உடைத்து விட்டாள். உனக்கு வேண்டுமானால், அவளைக் கேட்டு வாங்கிக் கொள்; அவள் தருகிறளோ பார்ப்போம்.

கோபா :— அவனை நீ கடைசியாக எப்பொழுது பார்த்தாய் ?

முடி :— போனவரம் பார்த்தேன்—அவளுடைய அத்தை மகன்குக்கு உடம்பு சுகமில்லை யென்று கூப்பிட்டார்கள், போயிருந்தேன் ; அப்பொழுது நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

கோபா :— என்னைப்பற்றி ஏதாவது பேச்சுண்டோ ?

முடி :— உன்னைப்பற்றியா ? பேச்சுண்டு ; ஆனால் நான் உன்னிடம் நான் சொல்வே ஜென்று அவள் எதிர்ப் பாக்கமாட்டாள். சொன்னால் நீ எனக்கு; என்ன கருவாய் ?

கோபா :— என்ன வேண்டு மானுலும் தருகிறேன் ; படத்தை மட்டும் தரமாட்டேன்

முடி :— ஜியையோ ! அதுமுடியாது ; நீ ! இப்படித் திடீரென வருவா யென்று தெரிந்திருந்தால், அதைப் பெட்டிக்குள் வைத்திருப்பேன். என்ற தங்கை என்னை இலேசில் விடமாட்டாள். அவளும் ஒருவேளை சம்மதித் தால் நீ வைத்துக் கொள்ளலாம்.

கோபா :— உன் தங்கை யெங்கே?

முடி :— அவள் பெங்களூர் போயிருக்கிறார்கள். நாளைக் காலையில் திரும்பி வரலாம்.

கோபா :— அதிருக்கட்டும், முடி ; உன்னிடம் இப்பொழுது ஓர் அவசர காரியமாய் வந்தேன்.

முடி :— இல்லாவிட்டால் முடி யீடு ; இந்த நாளிலே வழி தெரியுமா ? என்ன அவசரகாரியம் ?

கோபா :— ஏப்படியாவது, நாளை மாலைக்குள், செய்வ தக வாக்குக் கொடுத்தால், சொல்லுகிறேன்.

முடி :— அரி, சொல்ல வேண்டாம், போ. காரியம் இன்ன தென்று தெரியாமல், நான் எப்படிவாக்குக் கொடுப்பது ? காரிந்தும் இன்ன தென்று சொன்னால்,—

கோபா :— உன்னால் மூடியாத கஷிய மில்லீ; நீ மனச வைத்தால், இன்றே, இப்பொழுதே முடித்து விடுவாய்.

மூடி :— கைகாரணாட நீ, கோபால்! வேளிக்குத் தக்கபடி, வேண்டியபடி பேசவாய், குல்லாப் போடுவாய்; காரியம் ஆகிவிட்டால், அப்புறம் மூடி என்றெருருத்தி விருப்பதே மறந்து போய்விடும்.

கோபா :— இது தருமா? இது ந்யாயமா? அப்படி நான் உன்னை என்று மறந்து போனேன்?

மூடி :— இந்த மாதம் ஏழாம் தேதி மாலையிலே, நீடும் அவரும் இங்கே வந்திருந்தீர்களே, ஞாபக மிருக்கிறதா? அன்று நீ என்ன சொல்லிப் போனால்?

கோபா :— மன்னித்துக்கொள், மன்னித்துக் கொள், மூடி! என்மேல் தப்பிதம் தான்; முதலில், பில் வருமென்றிருந்தேன்; பிறகு மறந்து விட்டேன். முப்பத்தேழு ரூபா யென்றோ, ஏதோ சொன்னு யில்லையா? இதோ, இந்த ஓம்பது ரூபா நேரட்டை வைத்துக்கொள்.

கோபாலீயர் தன் பணப்பையிலிருந்து ஒரு நோட்டையெடுத்துக் கொடுக்க, அவள் அதை வாங்கித் தன் பணப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அப்பொழுது அவள் பைபைக் கண்டு, கோபாலீயர், “கன்த்துக் காண் கிறதே; உன் பாடு குசால்தான் போவிருக்கே” என்று பரிகாசமாய்ச் சொன்னார்.

மூடி :— இதோ பார், இப்பொழுது போய்வந்தேனே, அந்தக் கேள்விலே, ஒரு ரூபாய்க்குக் காச கொடுத்து விட்டார்கள்.

கோபா :— என்ன கேஸ் அது?

மூடி :— ஒரு பிராமணப் பெண்; பதின்மூன்று வயது திறையவில்லை இன்னும்; அதற்குள்ளே பிரசவம்! இந்த அங்கையம் வேறெங்கு மிக்கு. இதை கிறுத்த ஒரு கட்ட மில்லீயே!

கோபா :—நான் வந்த சங்கதியும் அப்படிப் பட்டது தான் : என் மாமனுரும் மைத்துணவும் வந்திருக்கிறார்கள் ; இன்னும் ஒரு மாதத்திற்குள், என் மகளுக்குக் கவியாணம் முடித்துவிட வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிறார்கள். இடம் பெரிய இடம், லக்ஷ்மூபா சொத்திருக்கு.

முடி :—பையன் பி. ஏ. க்கு வாசிக்கிறானா?

கோபா :—பையனுக்கு வயது பன்னிரண்டு ; முதல் பாரம் தான். பெண்ணுக்கு வயது பத்து, இரண்டாம் பாரம்.

முடி :—பேஷ்! பேஷ்! பொம்மைக் கலியாணம்!

கோபா :—அதற்காகத்தான் இன்று வந்தேன். ஜான்கிமுடிவாய் என்ன சொல்கிற என்று, நானோ மாலீக்குள்ளா வது, நீ தெரிந்து சொல்ல வேணும். காரியம் என்றைக் காவது பழமாவதா பிருந்தால், இப்பொழுது என் மகனைக் கட்டிக்கொடுக்க நான் இசையவே மாட்டேன் ; ஏனென்றால், என்மகனைப் பின்பு என் வீட்டுக்கு ஒரு நாளும் அவள் புக்ககத்தார் விடவே மாட்டார்கள். அவர்கள் குக்கிராமவாசிகள் ; வைதிகப் பற்றுள்ளவர்கள். செக்கடியும் தம்பூரு மாகினிடும். இல்லை, இது முடியாத காரியம், காய்தான், என்பதா பிருந்தால், பணக்காரவரளையும் இழந்து, என் மாமனுர் மனத்தையும் வீணிற் புண்ணுக்குவதைப் பற்றி, யோசிக்க வேண்டும்.

முடி :—சரிதான் ; ஆனால், அவள்தான் எப்படி சொல்லமுடியும்? ஜோலிய மில்லையே இது?

கோபா :—இருந்தாலும், தன் மனதாவது தனக்குத் தெரியாதா? எப்படியாவது ஒருவழியில் உறுதி செய்து கொள்ள வேணும். இந்தக் கடிதத்தில் நான் சொல்ல வேண்டியதை யெல்லாம் எழுதி பிருக்கிறேன். அவள் தகப்பனார் அறியாமல் அவளிடத்தில் இதைக் கொடுத்து, எனக்காக நீயும் எடுத்துப் பேசி, எப்படியாவது சீதான் மகாமகோபாத்தியாய் “

டாக்டர். உ. வே. சாமிநாதையர்  
நூல் நிலையம்,  
१००१०.

நல்ல பதிலை வாங்கித்தார வேணும். நீ மனச வைத்தால் முடியாத தில்லை. நானே உன் தங்கையும் வந்து, அவளும் நீயுமாகச் சேர்ந்துபோய்ப் பார்த்து, என் கடிதத்தையும் கொடுத்து, சங்கதியின் அவசரத்தையும் எடுத்துச் சொன்னால், காரியம் நிச்சயம் பழையே. உங்களால்தான் இது முடிய வேணும். என் ஆயுள் உள்ளமட்டும் இந்த உதவியை மறவேன்.

**முடி :—** உதவி மறக்கிற திருக்கட்டும்,—

**கோபா :**—என்ன கேட்டாலும் தருகிறேன். எனக்குள்ள காதல்தான் உனக்குத் தெரியுமே: ஊரெல்லாம் என்னைப் பொய்யும் புனருமாகத் தூற்றுவதையும் ஒரு பொருட்டாக்காமல், அவளுக்குக் கொடுத்த வாக்குக்காகப் பொறுத்துக்கொண் டிருக்கிறேன். மூன்று வருஷம் பொறுத்தாய்விட்டது; இன்னும் மூன்று வருஷமானாலும், நான் பொறுத்திருக்கத் தடையில்லை. ஆனால், இந்த அவசரத்தினால், ஒரு வழியாக உடனே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

**முடி :—** கோபால்! நீ சொல்லவேண்டிய தெல்லாம் சொல்லி விட்டாய். நானும் முடிவாகச் சொல்லுகிறேன் கேள்: அவளுக்கு நீ எழுதின கடிதம் ஒன்று, அவள் தகப்பனார் கையில் அகப்பட்டதனால், உங்களுக்குள் கடிதப் போக்கு வரவு ஒழிந்தது முதல், எங்கள் மூலமாயே ஏதாவது நடந்து வருகிறது. எனக்கும் என் தங்கைக்கும் நீயும் சிநேகிதன் அவளும் சிநேகிதி. உங்கள் சிநேகம் எங்களால் உண்டான தில்லையென்றாலும், அவள் சிநேகம் ஆசபத்திரியில் முதல் முதல் உனக்கு ஏற்பட்ட நாள் தொட்டு, நீ முற்றிலும் வேறு மனுஷனுகி விட்டாய். அப்படி யிருந்தும்கூட, பழைய சிநேகத்தையும், அவளுடைய பரிதாப கதியையும் உத்தேசித்து, நான் உங்களுக்கு அநுசரணையாய் நடந்துவாங் திருக்கிறேன். இதை உன் மனம்போல முடித்துத் தந்தால், என்னதருவாய்?

கோபா :—நீ எது கேட்கிறோயோ அது தருகிறேன்.

இதைக்கேட்டவுடன், முடி, சிறிது நேரம் யோசித்து, ஒரு துண்டுக் கடிதத்தில் ஏதோ பென்ஸிலால் எழுதிக் கோபாலையர் கையில் கொடுத்து, மிக்க ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினால். கோபாலையர், அதைப்பார்த்து விட்டு, மற்றென்றும் பேசாது யோசனைசெய்து, முடிவில், “சரி, சம்மதம்,” என்று சொல்லி, தன் பணப்பைக்குள் அந்தச் சிட்டைப் பத்திரமாய் வைத்துக்கொண்டார். உடனே, முடி, “அது எனக்கு; என் தங்கை சங்கதி, அவள் வந்தபின், அவளைக் கேட்டாகவேண்டும்” என்று, சிறிது நாணத்தோடு சொன்னால்.

இதைக் கேட்டவுடன் கோபாலையருக்குத் திகைப் புண்டாயிற்று. “ஆ! அப்படியா?” என்று மீண்டும் யோசிக்கலாறூர். பிறகு: “சரி: அது என்ன என்று, அதையும் இப்பொழுதே சொல்லிவிடு; அல்லது இது போல் எழுதிக் கொடுத்துவிடேன்” என்றார்.

முடி :—நான் எப்படி இந்த விஷயத்தில் அவளுக்காகச் சொல்லமுடியும்? அவள் வந்துதான் ஆகவேண்டும்; அவள் மனம் எப்படியோ, உத்தேசம் ஏதோ?

கோபா :—அப்படியே ஆகட்டும்: அது என்னவாயிலும் சரி, என்னால் சாத்தியமா யிருந்தால் தடையிராது. நீங்கள் மட்டும், எப்படியானாலும், நாளை இந்நேரத்துக்குள் காரியத்தை முடித்து, அதுக்கூடமான அவள் பதில் கடிதத்தை வாங்கி வைத்திருக்க வேண்டும். நாளை இந்நேரம் நான் வருவேன். நாளை இரவே என் மரமனுர் ஊர்திரும்ப வேண்டியதா யிருக்கும்; அதற்குள் அவருக்கு முடிவான பதில் சொல்ல வேண்டும்.

முடி :—அவள் பதில் எழுதித்தா முடியாவிட்டாலோ? வரய் மொழியாய்ப் பதில் அனுப்பினாலோ?

கோபாலையர் மீண்டும் யோசிக்கலாறூர்.

மூடி :— எங்கள் வார்த்தை நம்பிக்கை யில்லையா?

கோபா :— அப்படியில்லை. இருந்தாலும், அவள் கைப்பட இருந்தால்தான் என் மனதுக்குச் சமாதானமாகும். எப்படியாவது அவள் பதில் கடிதத்தைவாங்கிவர வேணும். என் தங்கை பெங்களூரிலிருந்து திரும்பியவுடன், நீங்கள் காலையிலே போய்ப் பார்த்து, வேண்டுமானால் மாலையும் சென்று பார்த்தால், எப்பொழுதாவது நாலுவரி எழுதித் தரச் சவகாச மேற்படும். அப்படியே செய்யுங்கள். காலையிலேயே காரியம் மூடிந்துவிட்டால், ஆசபத்திரியில் என்னை வந்து பார்.

மூடி :— சுரி; இல்லாவிட்டால்,— சாயங்காலமானால்?

கோபா :— சாயங்காலமா? ஐந்து மணிக்குள் நான் இங்கே வராவிட்டால், கூறுகோற்றுக் கெதிரே, கடற் கரைப் பக்கம் வந்து பார்.



### பத்தாவது அத்காரம்.

மஹாளிரவு சாப்பாடு வீட்டுவேலை எல்லாம் முடிந்து, குழந்தைகளும் தூங்கியானபின், நாராயணையரும் பத்மா வதி யம்மாளும், தம்வீட்டு நிலாமாடத்திலே தினசரிப் பத்திரிகை படித்துக்கொண்டும், இடையிடையே சல்லாப மாய்ப் பேசிக்கொண்டும் இருக்கும் பொழுது, நாராயணர் : “கோபு மாமனுருக்குக் கடுங்கோபம்; அவன் மச்சினன் வெங்கிட்டுவக்கு அதைவிட. நேற்றுச் சொன்னது போதாமல், இன்றைக்கு, இன்னும் பச்சைப் பச்சையாக வரயில் வந்தபடி யெல்லாம் சொல்லித் திட்டினான். அடிதடி வந்துவிடுமோ என்றுகூடப் பயந்தேன் நான். கோபு ஒன்றுக்கும் வாயே திறக்க வில்லை. இவனுக்கு இவ்வளவு பொறுமையும் சாந்தமும் என்றுமுதல் ஏற்பட்ட தென்று, எனக்கே ஆசசரியமா யிருந்தது. ‘குட்டி

கவியரணம் இப்பொழுது முடியாது' என்று தீர்மான மாய்ச் சொல்லிவிட்டு, அப்புறம் யார் என்ன சொன்னு ஆம் வாயே திறவாமல், மண்சவர் போல் இருந்து விட்டான். கடைசியிலே, 'சட்டைக்காரச்சியையும் துலுக் கச்சியையும் கண்ட கண்ட பேரை யெல்லாம் வைத்துக் கொண்டு இவன் தாறுமாறுமாய் நடப்பதினால், குட்டி இவன் வசம் இருக்கக் கூடாது; இவன் ஒரு பிராமணப் பெண் ஜூக்கு ஏற்ற கார்டிய வில்லை; பெண்ணின் பாட்ட ஞர் தான் அவளுக்குக் கார்டியனுக விருந்து, தகுந்தவரன் பார்த்து, சால்திரோக்தமாய்க் கவியரணம் செய்து கொடுத்து, எல்லாம் செய்யவேண்டும்' என்று, கோற்றிலே வியாச்சியம் செய்வதாகக்கூட, வெங்கிட்டு பயமுறுத்தி வருன். அதற்கும் வாய்திறக்க வில்லை.' என்று சொன்னார்.

பத்மி :—ஆனால், அப்படி வியாச்சியம் செய்தால், அவர்கள் இஷ்டப்படி நடக்குமோ?

நாரா :—ஆ! நடக்கிற காரியமா! அவர்களால் ரூஜைப் படுத்தத்தான் முடியுமா? சும்மா, மிரட்டு.

பத்மி :—சட்டைக்காரச்சியைப் பற்றித்தான் நீயும் சொன்னும்; இன்னும் துலுக்கச்சி யாரவள்?

நாரா :—எனக்குத் தெரியாது: ஒன்றை நூறுகச் சொல்வது லோகத்திலே ஸகஜந்தானே. சட்டைக்காரச்சி விஷயம் என்னவோ நிச்சயமாகத்தான் தோன்றுகிறது. இன்று சாயங்காலம் நானே நேரிலே கண்ணேரக் கண்டு விட்டேன்.

பத்மி :—எங்கே? என்ன கண்ணூரக் கண்டாய்? என்னிடம் சொல்லை வில்லையே.

நாரா :—கனம் பதமாவது யமமாள்டத்தல், எல்லாம் நிமிஷத்துக்கு நிமிஷம், பாடம் ஒப்புவிக்க வேணுமாக்கும்.

பத்மி :—அதிருக்கட்டும்; எங்கே, என்ன நீ நேரிலே பார்த்தாய்? சொல்லு,

நாரா :—அன்டேர்ஸன் ஹாவிலே பேச்சு முடிந்து கூட்டங் கலையனிட்டு, அப்படியே கடற்கரைப் பக்கம் நானும் சங்கரையருமாய்ப் போனேம். அப்பொழுது, வைஹோற்சுக்கு எதிரே கடற்கரை யோர் முள்ள சவுக்குத் தோப்பிலே, கோபுவும் ஒரு சட்டைக்காரியும் நின்று பேசிக் கொண்டிருந்தது தென்பட்டது. கொஞ்ச நேரத் தில் பிரிந்து வெவ்வேறு வழிபாய்ப் போய்விட்டார்கள். சங்கரையர் கூட : ‘என்ன நானுவையரே! உம்ம சிநேகித ருக்கு தவிதீய விவாகம் பிடியாதது மாத்திர மில்லை, நம்ம ஹிந்து ஸ்திரீகளே பிடிக்க வில்லைப் போவிருக்கே. வெள் ளோக்காரரைப்போல் அவர் ஸ்ரீட்டுப் போட்டுக் கொள் வதுபோல, வெள்ளோக்கார ஸ்திரீகள்தான் வேண்டியிருக்கும் போவிருக்கு?’ என்று பரிகாசம் பண்ணினார். ‘டாட்க ராணபடியினுலே பல பேரைத் தெரிந்திருக்கும்; சந்தித்த போது பேச நேரிடும். அதைக்கொண்டு, முட்டை கட்டி ஷிடலாகாது’ என்று, நான் ஒரு விதமாய்ச் சம்மாளித்து விட்டேன். நேரிலே இன்று பார்த்தாச்சு. இனிச் சந்தேக மில்லை. தீ இல்லாமல் புகைய வில்லை.

பத்மி :—ஏன், ஒரு வேளை நீ சம்மாளித்துப் பேசின தே உண்மையா யிருக்கப்படாதா? அவர் டாக்டரானதினுலே, நாஸ்கள், மருத்துவச்சிகள், வேறு டாக்டர்கள், பேஷ்யண்டுகள், பலபேர் சட்டைக்காரரைத் தெரிந்திருக்கும். உண்ணெப் போலவே அவரும் பிச்சுக்குப்போய், அங்கே அப்படிப்பட்டவர் யாரையாவது சந்தித்துப் பேசி யிருந்தால் ஆகாதா?

நாரா :—ஆஸாமி இன்னு ரென்று பாங்கக் வேண்டாமா? கோபுவை எனக்கு இன்று நேற்று தெரியும்? அதுவும் தவிர, அவர்கள் சவுக்குத் தோப்பின் மத்தியிலே, வேறை வரும் இல்லாத இடத்திலே, சமயத்திலே, நெருங்கி நின்று பேசினதும், இவன் ஏதோ தனி பாக்கட்டி விருந்து எடுத்து அவள் கையிலே கொடுத்ததும், அப்புறம் அவர்

கள் பிரிந்து வெவ்வேறு வழியாக விரைந்து சென்றதும், எல்லாம் பார்த்தால், என் மனசிலே சமுசயமே யில்லை. நல்ல வேளை, அவன் எங்களைப் பார்க்க வில்லை. அக்கம் பக்கம் திரும்பாமல், வேகமாய்ப் போய்விட்டான்.

பத்மி :—அப்படி யிருந்தாலும் கூட, அவரென்ன யாருக்காவது பயந்தவரா, சீசிலே சுவக்குத் தோப்பிலே தானு கண்டு பேசவேணும்? அவள் வீட்டுக்கு நேரே போனால், அவரை யாராவது அடிக்கிறார்களா? அவள் தான் இவர் விட்டுக்கு வர முடியாது, சாவித்திரி யக்காள் இருக்கிறார்.

நாரா :—அதென்னவோ, அவள் யாரோ, எப்படியோ, நாமென்ன கண்டோம்? அவள் வீட்டிலே என்ன என்ன சிரப்பந்தங்களோ?

பத்மி :—அது போகட்டும்: அவளை நீ நன்றாய்ப் பார்த்தாயா? அழகா யிருக்காளா? சிறுப்பமா?

நாரா :—நாங்கள் கடற்கரை போய்ச் சேரும் போது, அங்கே இரண்டு சட்டைக்காரிகள் இருப்பதைக் கண்டோம். ஒரே மாதிரியாக உடுத்திக்கொண்டு, அக்காள் தங்கைகள் போவிருந்தார்கள். முத்தவறஞ்கு முப்பதிருக்கும்; இளையவறஞ்கு இருபத்தெந் திருக்கலாம். இரண்டு பேருமே அவளக்கண மில்லை; அவ்வளவுதான் எனக்குத் தோன்றிற்று. துரைமகளா யிருந்தா வென்ன, நம்மவளா யிருந்தா வென்ன? எல்லாருமா பத்மாவதி யம்மாளைப்போல் அழகாயிருக்கிறார்கள்?

பத்மி :—அட்டோடா, கேவி பண்ணுதே—கூச்சங்காட்டாதே, என்னால் தாங்க முடியாது. எனக் கென்னவோ, அத்தான்,—நான் அவரை அடிக்கடி பார்க்கிறது மில்லை, பேசுகிறது மில்லை யென்றாலும், எனக்குத் தோனு கிற மட்டிலே, கோபாலன்னு இப்பொழுது முன்னைப் போல் இல்லை என்றே படுகிறது. அப்படிப் பட்ட நடத்தை

யென்றும் இப்பொழுது இருக்கிறதாகத் தோணவில்லை. முன்னுலே சாலாவையும் கிளாவையும் வைத்துக்கொண்டு திரிந்தபோது மாதிரி வேறே, இப்பொழுது வேறே:

நாரா :—இருக்கலாம்; எனக்கென்னவோ அப்படி வித்தியாச மொன்றும் தெரிய வில்லை. ஆனால், ஒரு சங்கதி மட்டும் விளங்க வில்லை: அவன் வாஸ்தவமாய் ஒரு சட்டைக்காரியை வைத்துக்கொண்டிருந்து, அவளைக் கவியரணமும் செய்துகொள்ள இஷ்டப்பட்டால், இதை விட நல்ல சமயமேது? மாமனுரும் மச்சினானும் உடற் பிறந்தாரும் வேண்டுகிறபடி, குட்டியைக் கட்டிக்கொடுத்து விட்டால், அவர்களை யெல்லாம் திருப்தி செய்தது மாரும்; அப்பால் தன்னிஷ்டப்படியும் செய்யலாம்; பெண்ணுக்கு வரன் கிடைக்குமோ கிடையாதோ என்கிற கவலையே வில்லை. அது வாஸ்தவமா யிருந்தால், இவன் ஏன் இப்படி ஒரே பிடிவாதமாய் மறுத்து விட்டான்? அது தான் புரிய வில்லை எனக்கு; அதனால்தான் சந்தேகம்.

பத்மி :—நீ உடைத்துக் கேட்கிறது தானே.

நாரா :—கேட்டேன், ஒரு நாள், ஜாடையாய்; ஆனால் ஒன்றும் பிடிகொடுத்துப் பதிற்சொல்ல வில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே யாரோ வந்து விட்டார்கள். அப்புறம் நான் கேட்க வில்லை. எப்படி இதைப் பற்றிக் கேட்கிறது? எனக்கு ஸங்கோசமா யிருக்கு. இந்த விஷயத்திலும் தோழர்களா யிருந்தால், ஒரு வேளை ஸகஜமாய்ப் பேசமுடியலாம்; என்னால் இதைப் பற்றி வாய் விட்டுக் கேட்க முடிய வில்லை.

பத்மி :—அவர் தம்பி, சங்குவின்பாடு என்னவாச்சோ? ஏதாவது அவளைப்பற்றித் தெரியுமோ?

நாரா :—ஒன்றும் ஒருத்தருக்கும் தெரியாது. அவனுக்குள்ள சொத்தை யெல்லாம் விற்றுப் பணமாக்கிக் கொண்டு, அவனும் ஜியங்காரும் சாலாவும் பம்பாய்க்குப்

பேர்ய், ஒரு வியாழவட்டத்துக்கு மேலாகிறது. ஏதோ பாச்பரமாய், ஜெயிலுக்குப் போய்விட்டா னென்றும், துலுக்கனுகிவிட்டா னென்றும், செத்துப்போய்விட்டா னென்றும், சொல்லிக் கொள்வதைத் தவிர, நிச்சயமாய் ஒரு செய்தியும் தெரியாது.

**பத்மி :**—அம்மாடியோ! மகா துஷ்டன் அவன்! அவனை இப்பொழுது நினைத்தாலுமே, என் மனம் நடுங்கு கிறது. மகாதுஷ்டன்!

**நாரா :**—இரண்டு பேருமே தூர்த்தர்கள் தான் என்றும், அவன் மாதிரி வேறு, இவன் மாதிரி வேறு.

**பத்மி :**—இவர் படித்தவரே யில்லையோ,—

**நாரா :**—ஆ! படிப் பென்ன செய்யும்? படித்தவர் எத்தனைபேர் சங்குவைவிட நூறு மடங்கு கேடாக நடக்க யில்லை?

“ பலங்ல கற்றக்கடைத்தும், மனங்லர் ஆகுதல் மானூர்க் கரிது ”

என்று, உலகம் தெரியாமலா நாயனூர் பாடியிருக்கார்? சர்வகலாசாலையிலே இரண்டு முன்று பட்டங்கள் பெற்று, மாதம் ஆயிரக்கணக்காய்ப் பணம் சம்பாதித்துக் கொண்டு, நாட்டுக்குப் பெரியவராய் விளங்கி, ராஜாங்க சட்டசபையிலே மெம்பர்களா யிருப்போர்கூட, சிலர், வெட்கம் மாணம் ஏது மின்றி, சட்டசபைக் கூட்டத்துக்குப் பட்டணம் வரும்போதே, தங்கள் வைப்பாட்டிமார் சகிதமாய் ரயிலில் பிரயாணம் செய்துகொண்டு வருகிறார்களே, இதைவிட வேறென்ன வேண்டும்! கோடுவாவது ஓர் அற்ப மனுষன், பெண்டாட்டியை இழந்தவன், சிறுப்பம்.

**பத்மி :**—

“ எத்தாயர் வயிற்றினும் பின்பிறங் தார்க ஜெல்லாம் ஒத்தால், பரதன் பெரிதுத்தமன் ஆதல் உண்டோ? ”

என்று இராமர் சொன்னதுபோல, எல்லாருமே உண்ணைப் போல் இருந்து விட்டால், அப்புறம் என் அத்தானுக்கு என்ன மகிழமை?

நாரா :—ஓகோ! வைச்சினவாள் நமஸ்காரமோ? நான் சற்றுமுன்னாலே அம்மங்கார் அழகைப்பற்றிச் சொன்ன தற்குப் பதிலேர் இது? சரி, சரி; ஆனால் நீ சொல்வது மெய்தான்,—கேவலம் மெய். உலகம் அப்படித்தானிருக்கு.

பத்மி :—மணி பன்னிரண்டாகிறது. படுத்துக்கொள் எப் போகலாமா? ஊர் வம்பளாந்தது போதாதா?

நாரா :—இது ஊர் வம்பாகாது. இது மட்டும் உண் கையா யிருந்தால், எப்படியாவது அவனைத் திருத்தி, இதைத் தடுக்கவேண்டும். கோபு சட்டைக் காரச்சியைக் கலியாணம் செய்துகொண்டு விடுவா னென்று நான் பயப் பட வில்லை. அவன் கிறிஸ்தவ ஞானிலாழிய, ஒரு சட்டைக் காரச்சியும் அவனுக்கு வாழ்க்கைப்பட மாட்டாள். ஆனால், இப்படிக் காலம் கழிந்தால், அப்புறம் அவன் ஒரு நாளும் கலியாணம் செய்துகொள்ள மாட்டான். புருஷாயுச பூரா வும் கஷ்டப்பட வேண்டியது தான். இரண்டும் கெட்டான் வயசிலே தாரம் போய்விட்டால், அதிலேயும் சிறு குழந்தைகளும் இருந்து விட்டால், நமக்குள்ளே பெரிய தர்ம சங்கட மாய்விடுகிறது. ‘பத்து அல்லது பன்னிரண்டு வயதிலே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்’ என்று, கோபுவைப் பார்த்து எப்படிச் சொல்கிறது? கலியாணி செத்ததே பாலிய விவாகத்தினால்தான் என்று, அவன் நம்புகிறான்; அவனே டாக்டர்; இன்னும் ஒரு சிறு பெண்ணை இந்த வயதிலே கட்டிக்கொண்டு, அவன் என்ன செய்வன்? கலியாண மில்லாவிட்டாலும், என்ன செய்வன்? கஷ்டம் தான்!



### பதினேராவது அதிகாரம்

தாமஸ் கே என்பவர் சாதியில் திராவிடர்; மதத்தில் கிறிஸ்தவர்; நடையுடை பாவளைகளில் ஜிரோப்பியர் என்கலாம். அவர் பாட்டனார் திருக்குற்றுலவிங்கம் பிள்ளை, சிறு பிராயத்திலே கிறிஸ்தவராகி, ஜான் கே என்ற ஜிரோப்பியரிடம் வேலையிலிருந்து, பெருச் வாழ்ந்தவர். அவர் மகன் மார்த்தன் கே திருக்குற்றுலம் என்பவர், தாம் ஸன் கேசவையர் என்ற பிராமண-கிறிஸ்தவரின் மகளைக் கலியாண்று செய்துகொண்டார். அந்தத் திராவிட-ஆரிய-கிறிஸ்தவ தம்பதிகளின் ஒரே மகன்தான் தாமஸ். இவர், தன் பெயரைத் தாமஸ் கே என்று மாற்றிக்கொண்டார்; அதுவுமன்றி, இங்கிலாந்து சென்று படித்து, பாரிஸ்டர் பட்டம்பெற்று மீண்ட பின்பு, ஜிரோப்பியர் நடையுடை பாவளைகளை அதுவிடிக்கலானார். தாமஸ் கே, ஹராளமான பூர்வ சொத்தைப் பெற்று, பல்லாயிரக் கணக்காகத் தானும் சம்பாதித்து, இப்பொழுது வகைப் பிரபுவாயிருந் தார். அவர் இங்கிலாந்திலே படித்துவந்த காலத்தில், தான் குடியிருந்த வீட்டுக்காரியின் மகளை மனந்துகொண்டன ரென்றும்; அவளை அழைத்துவர யோசித்துக் கொண்டிருக்கையில், அவள் திடீரென இறந்து போயின என்று செய்தி எட்டிய தென்றும், கூறுவர். அப்பால், தாமஸ் கே, தனது தாய்மாமன் குடும்பத்தைச் சேர்ந்த மில் ஞானபுஷ்பம் கேசவையர் என்னும் பெண்ணைக் கலியாண்று செய்துகொண்டு, நான்கே ஆண்டுகள் அவளோடு சந்தோஷமாய் இல்லறம் நடத்தினார். அப்பால், ஜேன் என்ற ஒரு பெண் குழந்தையை மாத்திரம் தங்கள் காதற் கனியாக விட்டுவிட்டு, அவளும் இறந்துபோனாள். ஞானபுஷ்பம் இறக்கும் தறுவாயில், தன் காதலரிடம், ஒரு வரன் வேண்டினான்: அதாவது, தன் மகள் ஜீவனேடிருந் தால், ஜிரோப்பிய துரைசானிகளைப் போல உடையுதித் தவோ, ஓர் ஜிரோப்பியனை மணம்புரியவோ, கூடாதென்

பதே ; தன்னால் இயன்றமட்டும் அப்படியே நடத்த, தாமஸ் கே வாக்களித்து, நடத்திவந்தார்.

தன் ஆஸச நாயகியைப் பறிகொடுக்க தாமஸ் கே, அப்பால் வேறு விவரகம் செய்துகொள்ளவில்லை; பாரிஸ்டர் தொழில் செய்து பணம் சம்பாதிப்பதையும் நிறுத்தினிட்டார். தீராத சேரகத்தில் ஆந்தவராய், தன் மகளைப் பேணி வளர்ப்பதொன்றே கவலையாகக் காலம் கழித்து வந்தார். தாமஸ் கே, நன்கு பழக்கவர்; கல்வியில் ஆபி ருசியுள்ளவர்; ஆங்கில கானியங்களில் அதிகம் பழகியவர்; சாதுரியமாப், மாதுரியமாய்ப் பேரவல்லவர். தன் கண் மணி போன்ற ஒரே மகள் ஜேஷுக்குத் தானே தாயும் தந்தையும் தாதியுமாகி அவனை வளர்த்து வந்ததன்றியும், தானே அவனுக்கு ஆசானுமாகிக் கல்வி கற்பித்துவந்தார்.

சென்னையிலிருந்து திருவொற்றியூர் செல்லும் ரஸ்தா விள் கீழ்ப்பால், தென்னை, மா, பலா முதலிய மரங்கள் அடர்ந்த ஒரு பெரிய தோட்டத்தின் நடுவே பிருந்தது, தாமஸ் கேயின் பங்களா. நாளொருமேனியும் பொழுதாரு வண்ணமுமாக அழகிலும் அறிவிலும் அன்பிலும் வளர்ந்தோங்கிவந்த ஜேன் கே, தன் தந்தையின் முழு மனத்தையும் கருத்தையும் கவர்ந்து, அவர் துக்கத்தை மறந்து மகிழ் வெய்தும்படி செய்து வந்தாள். அவனுக்கு உலகமே தெரியா தென்னாம். அவள் தந்தையும், முன் போல் வெளிச் சென்று பலருடன் பழகுவதை நிறுத்தி விட்டார்; பெரிய சோலையின் நடுவே வாழும் அவர்கள், கடற்கரை செல்வதுமே தூர்லபம். தாமஸ் கேயின் பழைய நண்பர்கள் சிலர் மாத்திரம், எப்பொழுதேனும் ஒருவேளை அவரைக் காண வருவர்; ஆண்டுகள் செல்லச் செல்ல, அதுவும் அத்தி பூப்பதுபோலாய்விட்டது. தாமஸ் கே, தன் மகளை நாலைந்து வயதுக் குழந்தைபோலவே நினைத்து, நெடுங்காலம் நடத்திவந்தார் : அதாவது, சாதாரண விஷயங்களில்; கல்வி விஷயத்திலோ, அவள் எழுத்துக்கூட்டிப்

படிக்கத் தெரிந்த காலந்தொட்டே, தான் படித்து அது பனித்த கானிய ரசங்களையெல்லாம் அவளுக்கும் ஊட்ட முயன்றார். இவ்வாறு, அப்பன் மகள் இருவருமே தம்மைச் சுற்றினும்மூன்றாலும் உலகத்தை மறந்து, பரஸ்பர அண்ணிலும் மகிழ்ச்சியிலும் காலங்குழுத்து வரும் நாளிலே ஒரு நாள், ஜேன் கே அயர்ப்பிற் சொன்ன யாதோ ஒரு வார்த்தை, அவள் தந்தையின் கணவைக் குலைத்துவிட்டது. தன் மகள் ஈடையிப்பில்லாத பேரழகும் கல்விப் பயற்சியும் பொருந்திய யுவதி என்பதை, அன்றே அவர் உணர்ந்தார். அன்றுமதல், அவர் மனத்தில் புதியதோர் கவலை குடிகொண்டது; பலவிதச் சந்தேகங்களும் எழவாயின. அவளிடத்தில் அதைப் பற்றிப் பேசுவதோ, அசாத்தியமாய்த் தோற்றிற்று; இன்ன செய்வதென்று அவருக்கு நிச்சயமாய்த் தெரியவுமில்லை. தானும் அவளும் அதுகாறும் வாழ்ந்து வந்த தனிமையைத் தவிர்த்து, நகர வாழ்க்கையில் முன்போற் கலந்து பாதுகாலமோ, அவளோயும் தன்னேடு பல பொதுஸ்தலங்களுக்கு அழைத்துக்கொண்டு செல்லாமோ, என்றெண்ணினார். உலகம் இன்னதென்று தெரியாமலே வராத்துவிட்டு, திடீரென அவளை உலக நாடகசாலையில் கொண்டுவிடுவது, விபரிதமாய் முடியலாமென்று பயந்தார். தான் முன்போன்னுமிராமல், பல ரூடன் மீண்டும் பழகி, அவளுக் கேற்ற ஒரு வரணைத் தேடுவது, இனித் தன் கடனாகுமென்று எண்ணினார்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் காலத்திலே ஒரு நாள், திடீரென ஜேனுக்கு ஜாரம் கண்டு, நோய் முதிர்ந்து, கடைசியில், பெரிய ஆசபத்திரிக்குத் தூக்கிச் சென்று அங்கேயே வைத்துச் சிகிச்சை செய்தால்தான் ஒருவேளை பிழைக்கலாகுமான் ருக்கிட்டது. அவ்வாறே வைத்தியஞ்செய்ய, ஜேன் அரிதிற் பிழைத்தாள். அவள் தந்தையாரோ, அந்த இரண்டு மாதங்களிலே இருபது வயது முத்துவிட்டன ரென்னும்படி, மாறிவிட்டார்.

ஆசுபத்திரி நீங்கி விடு வந்தவுடன், தாமஸ் கே, ஜேனைப் பேணி போதிக்குமாறு, தலைக்கு ஓன்றுவிட்ட சகோதரியும், ஜேனுக்கு அத்தைமுறை யானவருமான தேவநேசம்மாள் என்ற வழை விதவையை வரவழைத் துத் தன் வீட்டில் வசிக்கும்படி செய்தார். தேவநேசம் மாள் பாக்கியும் என்ற தன் மகனோடும் வந்து, அவ் வாதே வசிக்கலானான். தேவநேசம், அன்பே உருவெடுத் தாற் போன்ற சிழுவி; தன் வாழ்நா கள்ளாம் பிறருக்கு உதவிகள் ஊழியங்கள் செய்வதிலேயே கழித்தவள். அவள் போதினையில், நோயாளியின் உடம்பு விரைவில் தேறி, பழைய வளன்மயையும் வனப்பையும் பலத்தையும் பேறலாயிற்று. தேவநேசத்தின் பராமரிப்பிலே, தாமஸ் கேயும் பல கவலைகள் நீங்கி, மனம் ஒருவாறு அழுமதி யடைந்து, தன் மகனுக்குத் தக்க வரணை நாடி, முயன்று வந்தார். முன்போனின்றி, அவர்கள் மாலையிற் கடற் கரை செல்வதும், பிறரைக் காணச் செல்வதும், பிறர் வந்து அவர்களைக் காண்பதும், சகஜமாயின.

ஆயினும், தாமஸ் கே உத்தேசப்படி காரியம் கை கூடும் குறிகள் ஒன்றும் தென்பட வில்லை; அவர் மனங் கவலை நாளுக்கு நாள் அதிகரித்தது.

தன் மனத்துக் கிசைந்த மாப்பிள்ளை யென்று தாமஸ் கே அங்கிகரித்தவர், பிட்டர் சாமிவேல் ஒருவர்தான் : அவர், கண்ணுக்கு லக்ஷ்ணமானவர், வயது இருபத்தைந்து தான். எம். ஏ. பரீஞ்சை கொடுத்துப் பட்டம்பெற்று, மாதம் ரூ. 120 சம்பளத்தில் உபாத்தியாயராயிருந்தார். செல்வத்தைப் பற்றி, கே சிந்திக்கவேயில்லை. தன் ஒரே மகளின் மணவாளருக்குப் போதிய செல்வம் தன்னிடம் இருந்தமையால், மற்றக் குணங்களையே அவர் கவனித்தார். சாமிவேல் ஆங்கில பாஷாஷ்யில் எம். ஏ. பரீஞ்சை கொடுத்தவராதனின், தனக்குப் பிரியமான ஆங்கில காணி யங்களையும் புலவர்களையும் பற்றி அவருடன் அளவளரவிப்

பேசப் பேச, தாமஸ் கேக்கு அவர் மீதுள்ள பிரீதி அதி கரித்தது. ஒரு நாள், ஒரு சங்கத்தில், சாமிவேல், பேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையைப் பற்றிச் செய்த பிரசங்கத்தைச் சொல்யுற்ற மின், அவருக்கே தன் மகனைக் கொடுத்து விடுகிறதென்று தன் மனதில் தீர்மானித்துக் கொண்டார். பிறகு, சாமிவேலின் குலங் கோத்திரங் களைப் பற்றி விவரமாய் விசாரணை செய்யத் தொடங்கினார். மேலே கூறியுள்ளபடி, தாமஸ் கே, சைவாசாரத்தைக் கை விட்டு இரண்டு தலைமுறைகளாயின. அவர் தன் பெயரை யுமே மாற்றி, ஓர் ஜிரோப்பியப் பெண்ணை முதல்தங்களை மணந்தது மன்றி, இப்பொழுதும், ஜிரோப்பியரைப் போலவே வாழ்ந்து வந்தார். ஆயினும், திருக்குட்டுவை விங்கம் பிள்ளையின் பேரதும் ஒரு பிராமணத்தினின் குமாரனுமான அவர், தன் மகனை மனம்புரிந்து வெளிக் கும் விஷயத்திலே, வரம்பு மீறிச்செல்ல மனமிக்கவிட்டு. தன் மனத்துக் கிசைந்த மாப்பிள்ளையரன் பிடியாயிவேலின் சரீரத்தினுள்ளும் இரத்தத்தில், சுந்திர, அப்பு மரபினேர் இரத்தக் கலப்பிழும், திருக்கணப்போன், ஏனுதி நாயனார் மரபினரின் இரத்த சம்பந்தமே ஆயிர மென்பதை அறிந்தவுடன், காரியம் மேற்போகவேண்டிய தடுத்துவிட்டார். ஆயினும், இனி வேறேன் கூறுத் தென்ற கவலை அவர் மனதிற் குடிகொண்டது.

இப்படியிருக்கையில் ஒரு நாள், ஜேதுக்குத் தயாவில் ஒரு கடிதம் வந்தது. அப்பொழுது அவன் வெளியே போயிருந்தாள். தாமஸ் கே அந்தக் கடிதத்தைக் கையில் வாங்கிக்கொண்ட பின், விலாசத்தின் கையெழுத்து ஒரு பெண் எழுதியது போலன்றி, ஆண் எழுதியது போலிருந்ததைக் கவனித்தார். மேல் நாட்டார் முறைப்படி ஒரு வருக்கு வந்த கடிதத்தை வேறேருவர் திறந்து பார்க்கக் கூடாதென்பது, அவருக்குத் தெரியும்; அதுவரை ஜேதுக்கு வரும் கடிதம் எதையும் அவர் பிரித்துப்

பார்த்ததுமில்லை. ஆயினும், அக்கடிதத்தைப் பிரித்துப் பார்க்கும் வேட்கை, அவர் மனத்திலுதித்தது. அவள் வீட்டிலிருந்தால் உடனே அவள் கையில் கொடுத்திருப்பார்; அவனுமில்லை. ஆகையால், முதலிற் சிறிது திகை த்து, பிறகு அக்கடிதத்தைப் பிரித்து வாசித்துப் பார்த்தார். கடிதத்தின் விவரத்தையும் கையெழுத்தையும் பார்த்தவுடன், அவருக்குண்டான ஆச்சரியத்துக்கும் கோபத்துக்கும் அளவு சங்கை யில்லை.

மேல் விளாசத்தைக் கொண்டும், உள்ளே கண்ட சில விவரங்களைக் கொண்டும், ஏது தன் மகள் ஜேனுக்கு டாக்டர் கோபாலையர் எழுதிய காதற் கடிதம் என்று தாமஸ் கே நிச்சயித்தார். ஆயினும், அக்கடிதம், “என் காதலி ஜானகிக்ரு” என்று எழுதப்பட்டிருந்தமை, சிறிது சந்தேகத்தை உண்டுபண்ணிற்று. ஆசபத்திரியிலே கோபாலையர் பராமரிப்பிலுள்ள பகுதியில் தான், ஜேன் கே நேயானியா யிருந்தான்; ஆகையால், கோபாலையரை அவர் கருக்கு நன்கு தெரியும். ஆனால், கோபாலையருக்கும் ஜேனுக்கும் தான் அறியாத அந்தரங்கப் பழக்கமுண் டென்று, அவர் சொப்பனத்திலும் சமூசயித்ததே யில்லை. கடிதத்தை வாசிக்க வாசிக்க, அந்தச் சமூசயம் பலப்பட்டு, டெஸ்டிமோனியின் கதை அவர் நினைப்புக்கு வந்தது. தன் மகள் ஜேன் திரும்பி வருமுன், தான் சென்று கோபாலையரைக் கண்டு பேசி, சமூசயத்தைத் தீர்த்துக்கொண்டு, அவர் உத்தேசத்தையும் அறிந்து கொள்வதே உசிதமென்ற ரெண்ணி, தாமஸ் கே, உடனே ஒரு வாடகை வண்டியில் வெளிச் சென்றார்.

சிறிது சேரத்தில் ஜேன் திரும்பிவந்து, தூண்டித் துணைத்து விசாரித்ததில், தபால்காரன் ஏதோ ஒரு கடிதம் கொண்டு வந்ததும், அப்பால் அவள் தந்தை ஒரு வாடகை வண்டியில் வெளிச் சென்றதும் மாத்திரம் துலங்கிற்று. அதையறிந்தவுடன், அவள் மனம் ஆச்சத்தையும் கவலை

யையும் அடைந்தது. அன்றிரவு தந்தையும் மகளும் நெடு நேரம் தனிமையில் கோபமாய் வாதாடிக்கொண் டிருந்தனர்; ஜேன் பிறந்ததுமுதல் அதுவரை, அவ்வாறு சிகழுந்ததே யில்லை. ‘கிறிஸ்து வேகத்தை மதியாத ஒரு பார்ப்பானுக்கும் உனக்கும் என்ன உறவு?’ என்பதே தந்தையின் வாதம். முடினில், கோபாலையருக்குத் தான் இனி எழுதுவது யில்லை, அவர் எழுதினால் கடிதங்களை அங்கிகரிப்பது மில்லையின்று, ஜேன் சபாம் செய்து கொடுக்க வேண்டியதாயிற்று.

தேவநேசம்மாளின் பாகன் பாக்கியம் ஒரு கைம் பெண்; தன் தாயைப்போ என்றிக் கொஞ்சம் தமிழுப் படித்தவள்; சாதாரண விதையங்களைப் பற்றி மற்றவர் இங்கிலீஸில் மென்னப் பேசினால், பொதுவாய் அர்த்த மாகும்; அவளும் சிறிது இங்கிலீஸ் பேசவாள்; தமிழுப் பேசுவதிலோ, ஆங்கிலச் சொற்களை விரலி, நடைதட்ட டின்றி, மனிப்பிரவாளமாக, இலக்கண முடிபு களை அழுத்திப் பேசவாள்; அந்தானிகளான ஹிங்குக்கள் வீடுசென்று, ஹிங்குப் பெண்களுக்குக் கல்வி கற் பித்து, இடையிடையே பைபில் உபதேசமுன் செய்து, நாளாவட்டத்தில் அவர்கள் மனத்தைக் கலக்கித் திருப்பு வசில் கைதேர்ந்தவள்; தன் கணவரான ஏசுவடியானென்ற பள்ளி உபாத்தியாருடன் வாழுங் காலத்தில், அவளும் மிஷன் சம்பளம் பெற்று, இந்தத் தொழிலையே செய்து வந்தாள். ஒரு வேளாள விதவையும், ஒரு பிராமணப் பெண்ணும், தங்கள் மதத்தை நீங்கிக் கிறிஸ்தவ மதத் தைச் சேரும்படி தூண்டியதற்குத் தானே மூல காரணம் மென்று, சில சமீயங்களில் அவள் பெருமை பேசுவதுண்டு. தன் கணவர் திடீரென வாந்திபேதியினால் இறந்துபோன பின்பு, பாக்கியம், சில காலம் ஒரு தொழிலுமின்றித் துக்கங் காத்திருந்தாள்; அப்பால், மீண்டும் தன் பழைய வேலையைக் கையேற்று, மற்றொரு கணவரையும் நாடி

யடைய யத்தனித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான், தாமஸ் கேயின் கடிதம் கிடைத்துத் தாயும் மகனும் சென்னை வந்தடைந்து, அவர் வீட்டில் தங்கலாயினர். பாக்கியத்தின் வயது முப்பத்தைந்துக்கு மேலிராது; அவள், வளமையாய் உயர்ந்து வளர்ந்தவள்; நல்ல தேகத் கட்டுள்ளவள்; நீண்டு பரந்து விசாலமான அவள் முகம் எப்பொழுதும் புன்சிரிப்புடன் விளங்கும்; அவளைக் கண்ட பிராமண ஸ்திரீகள், “மஹாலசங்கமி போவிருக்கிறான்” என்று சொல்லவதுண்டு. அவள் குணமோ, அவள் தாய் தேவனேசம்மாளின் குணத்துக்கு நேர் விரோதமான தென்னலாம். எந்தப் பேச்சிலும், எந்தக் காரியத்திலும், தீர்க்காலோசனையோடும் தூரதிருஷ்டயோடும் தன் ணயத்தையே கருதுவாள்; ஆனால், அந்தோக்கமும் உட்கருத்தும், அவளைப் போன்ற ஆழந்த நெஞ்சையுடைய நயவஞ்சகருக்கன்றி, சாயானிய மனிதருக்கு வெளிப்படமாட்டா; இதுவுமன்றி, அவள் எதற்கும் அஞ்சாத துணி வும், விடாமுயற்சியும், மனவுறுதியும் முடையவள்; எனவே, அவள் நினைத்ததை நிறைவேற்றற்றுது விட்டது தூர்பாம்.

இப்படிப்பட்ட பெண்மணி, தாமஸ் கேயின் வீடு வந்தடைந்த சில நாள்களுக்குள், வீட்டிடப் பராமரிப்பும், அவர் கைப்பெட்டியின் சாவி தவிர மற்றச் சாவி களும், அவள் கைவச மாய்விட்டன. கேடும், அவர் மகள் ஜேனும், பாக்கியத்தைக் கேளாமல் வீட்டில் எதுவும் செய்வ தில்லை; வெளிவிஷயங்களில்கூட, அவள் அபிப்பிராயத்தையறிந்து நடக்கும் வழக்கம், நாளுக்குநாள் பலப்பட்டு வந்தது; ஆரினும், அவள் அதிகாரத்தைப் பற்றி எவரும் நினைபாடலும், உணர்ந்து வருந்தாமலும், பாக்கியம் ஒழுகிவந்தாள். தாமஸ் கோவின் குடும்ப விவரங்களையறியாதவர் எவரேனும் அவர் வீட்டில் பாக்கியம் வாழ்ந்து வருவதைக் கண்டால், அவள் கேயின் முத்தமகள், அல்லது வீட்டு யஜமானி, என்றென்னுவர்.



## பன்னிரண்டாவது அதிகாரம்

கோபாலையருக்கு மிஸ்லிஸ் மூடி மூலமாக ஜேன்கே இரகசியக் கடிதம் அனுப்பியதற்கு இரண்டு நாள்களுக்குப் பின்னர், மாலை ஜிந்து மணியிருக்கும், ஏதோ வேலையின் மீது வெளியே போயிருந்த தாமஸ் கே வீடு திரும்பி வந்தவுடன், பங்களாவின் முன்முற்றத்திலே டுத்தொட்டி களின் நடுவே போட்டிருந்த ஒரு நாற்காவியில் களைப் புடன் சாய்ந்துகொண்டார். பங்களாவின் பின்புறமுள்ள கொட்டகைக்கு வண்டி வந்து சேர்ந்தும் தன் தந்தை பங்களாவுக்குள் வழக்கம்போல் வராமையினால், ஜேன்கே, வாசற் பக்கம் போய்ப் பார்க்க, தன் கண்களை மூடிக் கொண்டு அவர் படுத்திருப்பதைக் கண்டாள். உடனே பட்லரை அழைத்து மை கொண்டுவரச் சொல்லிவிட்டு, விரைந்து சென்று, அவர் படுத்திருந்த நாற்காவியின் கையின்மேல் உட்கார்ந்து கொண்டு, அவர் முகத்தை மெதுவாய்த் தடவிக்கொடுத்து: “என் அப்பா, களைப்பாயிருக்கிறதா? தலையை வலிக்கிறதா? உடம்பு சுகமில்லையா?” என்று, பகுத்தோடும் பரபரப்போடும் விசாரித்தாள்.

கே—இல்லை, ஒன்றும் விசேஷ மில்லை, ஜேன்னி. வரும் வழியிலே ஏதோ. சிறிது நெஞ்சு படபடத்தது; கொஞ்சம் களைப்பாயிருக்கிறது.

ஜேன்— மை கொண்டுவரச்சொன்னேன், டாக்டருக்கு ஆனானுப்பட்டுமா?

கே—வேண்டாம்; டாக்டரைப் பார்த்து விட்டுத் தான் வருகிறேன்; ஒன்றும் விசேஷமில்லை யென்றுதான் அவரும் சொன்னார்.

ஜேன்—ஹிருதயத்தைச் சோதித்துப் பார்த்தாரோ?

கே—பார்த்தார்; பயப்படும்படி ஒன்றுமில்லை என்றார்.

இதற்குள் மை வந்துசேர, ஜேன், தன் தந்தைக்கு ஒரு கோப்பையில் மை கலந்து கொடுத்தாள். அவர் அதை

வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே, மீண்டும் அவருடன் பேசலானார்.

கே.—உன்னைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. இன்று ஒரு சங்கதி கேள்விப் பட்டேன்: அதைக் கேட்டுமுதல் கவலை அதிகமே.

ஜேன்.—ஏன், என்ன கேள்விப்பட்டார்கள்? என்னைப் பற்றி ஏன் அதனால் கவலை அதிகப்படவேண்டும்?

கே.—அந்தப் பிராமண டாக்டர் மீதுள்ள எண்ணம் இன்னும் உனக்கு மாறவில்லையே?

ஜேன், இதற்கு ஒன்றும் உடனே பதிலளியாமல், தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

கே.—அவனைப் பற்றி ஒரு சங்கதி காதில் விழுந்தது. அது உண்மையானால், அப்படிப்பட்டவளை நீ நினைத்தலும் தகாது. வெறும் தூர்த்தனம் அவன்.

இதைக் கேட்டவுடன் ஜேன் நெஞ்சு படபடத்தது; அவள் மனத்தில் கோபமும் தாபமும் துக்கமும் கிளர்ந்து குழம்பின; அவள் கண்கள் நீர்த்தும்பின. சிறிது நேரம் ஒன்றும் பேசாதிருந்தாள்; தன் தந்தையாக மேலொன்றும் சொல்லாமையால், அவள், “காதில் என்ன விழுந்தது?” என்று மெதுவாய்க் கேட்டாள்.

கே.—என்னவா? முதல் மனைவி உயிரோடிருக்கும் பொழுதே அவன் தூர்த்தனமைத் திரிந்தானும். இப்பொழுது யாரோ ஒரு பறங்கிக்காரியை வைத்துக்கொண்டிருக்கிறானும். இன்று நான் டாக்டர் ஹயியைக் காணப் போன்போது, வக்கில் சங்கரையர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அவரை நான் வெகுநாளா யறிவேன். ‘இந்த நாளிலே பிராமணர்கள் பலவிதயாய்க் கெட்டமின்து போகிறார்கள்; பழைய நாளைய வருணுசிரம தருமப்படி நடக்கவேண்டும்’ என்பதுதான், எங்கும், எப்போதும் சங்கரையர் பாடும் பல்லவி; கருநாடக மனுஷர் அவர். இன்றும் அந்தப் பல்லவியை வழக்கம்போல் பாட ஆரம்

பித்தார். அப்பொழுது, அவர், டாக்டர் ஹயியைப் பார்த்து: “பிராமணன் டாக்டர் பரீஷைக்குப் படித்து, அந்தக் காலேஜில் ஜாசி மத பேத மில்லாமல கண்ட பேரோடெல் லாம் கங்குகரையின்றிப் பழகுவதால், தன் ஜன்மத்தையே மறந்து, அப்பிராமணியமான விஷயங்களில் அரோசிகம் என்பதே போய், தாறுமாரூக வெள்ளோக்காரரைப்போலவே நடக்கத் தலைப்பட்டுவிடுகிறான்” என்று சொன்னார். அதற்கு உதாரணமாக, டாக்டர் கோபாலீ எடுத்துக்கூறி, அவன் இப்பொழுது ஒரு பறங்கிக்காரியை காவத்துக்கொண்டிருக்கிறான் என்றும், அவனும் அவனும் ஒற்றொற்றுக்கு எதிரேயுள்ள சுவக்குத் தோப்பில் சாயங்காலம் அளவிற்காக் கொண்டிருந்ததை இரண்டு நாளோக்குமுன் தான் கேள்வி பார்த்தாயும் சொல்லி, தன் பல்லவியைப் பாட்டார்கள். அப்படிப்பட்ட மட்டுமரியாதை யிழ்ணாத, மானங்கெட்ட ஒரு தார்த்தினை கீழொப்பினத்திலிரும் நினைக்கவாரோமா?

ஞேன்.—போது சனிக்கிழமை சாயங்காலமா?

கே.—சனிக்கிழமை யென்று நான் சொல்லேனோ? சுங்கரையர், ‘இரண்டு நாளோக்கு மூன்’ என்றும்; ஆனால் சனிக்கிழமைதா என்றும். எப்பிராழுதானால் என்ன? பிராமணர்களுக்குள் வியவஸ்தை கிடையாது. எத்தனை பெண்டட்டிகள் வேண்டுமானாலும் கனியாங்கு செய்து கொள்வார்கள்; அதுவும் தனிர, இந்த விஷயத்தில் ஒரு வரம்பு மில்லை. சுங்கரையர் சொல்வதைக் கேட்டால், பிராமணர்களுக்குள்ளுமே, இவன் பேர்போன தார்த்தினை நென்று தோன்றுகிறது. இன்று தான் எனக்கிடு தெரிய வந்தது. அதைக்கேட்டது முதல், அவன்மேல் உனக்குள்ள அபிமானத்தை எண்ணி என் மனம் வருந்துகிறது.

தான் இப்படிப் பேசினால், தன் மகளின் மனப் பான்மை வெளிப்படும்; அவள் காதல் முறிபடும்; “நான் தான் அவரைப் பார்த்து பேசுவது மில்லை, எழுதுவது மில்லை யென்று சபதம் செய்து கொடுத்திருக்கிறேனே;

நீங்கள் என் எனக்காக வருந்தவேண்டும்? இப்படிப்பட்ட வரை நான் ஒருபோதும் நினையேன்” என்று அவள் உறுதி கூறுவாள்; அப்பால், அவள் விவரகத்தைப் பற்றித் தான் ஒரு வாரமாய்க் கொண்டிருந்த உத்தேசத்தை வெளியிட்டு, அவள் மனத்தை அறியலாம் என்று தனக்குள் சூழ்ச்சிசெய்து, தாமஸ்கே இவ்வண்ணம் பேச லானார். ஆனால், அவர் எதிர் பார்த்தபடி, ஜேன் ஒன்றும் சொல்ல வில்லை; அவள் பதிலே கூறவில்லை. அவரை முக மெடுத்து நோக்காமல், தலையைக் கணிமுந்துகொண்டு, தன் சிந்தனையில் ஆழந்தவளாயிருந்தாள். தாமஸ்கே, மேல் இனி எப்படிப் பேச்சைத் திருப்புவது என்று திகைக்க லானார். அந்தச் சமயத்தில்: “தங்கள் உடம்பு சுகமாயிருக்கின்றதா? இந்த நிமிடமே, என்றும் போனின்றிக் களைப்புற்றிருக்கிறீர்கள் என்று, பட்லர் கூறக் கேள்வி யானேன். என்ன விசேஷம்? கொஞ்சம் விஸ்கியும் ஸோடாவும் கொண்டு வரட்டுமா?” என்று பரிந்து விசாரித்துக்கொண்டே, பாக்கியம் வந்து சேந்தாள்.

“வேண்டாம், அக்காள்; கொஞ்சம் டைசாப்பிட்டார்கள், இப்பொழுது தாழ்வில்லை” என்று, ஜேன் உடனே பதிலுரைத்தாள்.

தன் தந்தை தினாந்தோறும் சிறிது மதுபானம் செய் வதும்; அதற்குப் பாக்கியம் உடந்தையாயிருந்து, வேண்டியபோதும் வேண்டாத போதும் தூண்டி வருவதால் அந்த வழக்கம் பலப்பட்டு, அவர் குடிக்கும் மதுவின் அளவு நாளுக்கு நாள் அதிகப்பட்டு வருவதும்; அதனால், அந்த வழக்கத்தை வெறுக்கும் தன்னிடத்தில் தன் தந்தைக்குச் சிறிது கூச்சமும் பயமும், பீக்கியத்தினிடத்தில் அந்தரங்க விசவாசமும் அந்தியோங்கியமும் ஏற்பட்டிருப்பதும், ஜேனுக்கு நன்கு தெரியும்.

“இல்லை, ஜேன்; உங்குத் தெரியாது; இப்படிக் களைப்புற்ற சமயத்தில் விஸ்கியும் ஸோடாவும் சிறிதுட

கொள்ளுதல்தான் ஏற்ற மருந்து; உடனே கணப்பு நிங்கி விடும். நான் சிறிது கொண்டு வருகின்றேன்” என்று சொல்லிக்கொண்டே பாக்கியம் திரும்பினால்.

“வேண்டாம், பாக்கியம், மைசாப்பிடஷிட்டுக் கணைப் பில்லை. நீயும் உட்காரு; ஒரு சங்கதி பேசவேண்டும்; முக்கியமான சங்கதி” என்று கூறி, கேயும் தடுக்க, பாக்கியம் ஒரு நாற்காலியில் வீற்றிருந்து, “என்ன சங்கதி?” என்று கேட்டாள்.

தன் காதலர் தூர்த்தர் என்பதைப்பற்றியே தன் தந்தை பேசப் போகிறார் என்று, ஜேன் எண்ணினால். மிஸ்லிஸ் முடி தன்னிடம் சனிக்கிழவாம யன்று சொன்ன வார்த்தைகளால், சவுக்குத் தோப்பில் தன் கடிதத்தை மிஸ்லிஸ் முடி கோபாலையருக்குக் கொடுத்ததைப் பார்த்து விட்டே சங்கரையர் தன் காதலரைத் தூர்த்தரெனப் பழக்கலாலானார்; அது முற்றும் தவறு, என்பதை ஜேன் கண்டு கொண்டாள்; ஆயினும், உண்மையைத் தன் தந்தையிடம் வெளியிடுவது அசாத்தியமா யிருந்தது. இப்பொழுது மீண்டும் தன் தந்தை பாக்கியத்தினிடத் திலும் தன் காதலரை அவதூரூபப் பேசவதை இருந்து கேட்க விரும்பாதவளாய், “இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு, ஜேன் பங்களா விற்குள் போய்விட்டாள்.

“என்ன சங்கதி, ஐயா?” என்று, பாக்கியம் மீண்டும் கேட்டாள்.

தன் மகள் பிரிந்துபோய், தானும் பாக்கியமும் தனித்தவுடன், தே, முதலில் நினைத்தபடி யன்றி, தன் மகளைப்பற்றிப் பாக்கியத்தின் மூலமாய்த் தான் அறிய விரும்பிய விஷயத்தைப்பற்றிப் பேசலானார்.

கே.—என், பாக்கியம், உனக்குத் தெரிந்திருக்குமே, இன்னும் அந்தப் பார்ப்பான்மேல் இவனுக்கு அதிகம் காதல் உண்டோ?

பாக்கியம்.—அப்படித்தான் தோன்றுகின்றது ; ஏன் கேட்கின்றீர்கள்.

கே.—அவன் வெறும் தூர்த்தனைன்று இன்றே கேள் விப்பட்டேன் ; அவளிடம் சொன்னேன் ; ஒன்றும் பதிலே சொல்லவில்லை ; மனம் வேறுபட்டதாகவும் தெரியவில்லை.

பாக்கியம், “அவர் தூர்த்தரா? ஐபோ பாவம்! அப் படிப் பட்டவர் மீதா இவள் காதல் கொண்டிருக்கின்றார்கள்? விதிவசமே இது. காதலுக்குக் கண்ணேனது, காதேது? ஜாதிமதம் வயது முதலிய வித்தியாசங்களை அது கவனிப் பதுண்டோ? தாங்கள் அறியாத விஷய மில்லையே.” என்று சொல்லிப் பெருமுச்செறிந்தாள். தாமஸ்கே, பாக்கியத்தைச் சிறிது திகைப்படுத்தி ஒரு கணம் விழித் துப் பார்த்துவிட்டு, அப்பால்: “ஆனால் இவருக்கு அவன் மீதுள்ள காதல் மாறவே யில்லையா?” என்று கேட்டார்.

“நான் எவ் வண்ணம் உறுதி சொல்வேன்? காதல் விஷயத்தில் மட்டும் ஒருவர் மனத்தை ஒருவர் அளந்தறிய முடியாது.

“கண்ணின்று கண்கள் கலந்தொத்தால் வாய்ப் பேச்சால் என்ன பயனு யிலை”

என்று ஒளைவயார் கூறி யிருக்கின்றனர். ஒருவர் மனத்தை ஒருவர் அறிய முடியுமா?” என்று பதிலுரைத்தார்கள்.

கே.—உன்னிடம் இதைப்பற்றி அவள் பேசுகிற தில்லையா? நீங்கள் இருவரும் தோழிகளாயிற்றே, உனக்கு உண்மை தெரியாதா?

பாக்கியம்.—எப்பொழுதாவது பேசுவ துண்டு; நான் சொல்லுதைப்பற்றித் தாங்கள் வேற்றுக்கொயாய் நினைக்க வங்கூடாது, மன்றதாபங் கொள்ளவங்கூடாது; அப்படியாயின் நான் ஒரு வார்த்தை சொல்லுகின்றேன்.

கே.—என்ன, என்னத்து?

பாக்கியம்.—தன் தாய்வழி வந்த அபிமானமோ, மற்றொன்றே, நான் அறியேன்; தங்கள் மகனுக்கே

## ஆங்குங் பாதம்

பொதுவாய்ப் பிராமணரிடத்திலும் அவர்கள் பழக்க வழக்கங்களிலும் ஒருவித அபிமானமிருக்கின்றது. இவ்விஷயத்தில், தங்களைக்கொண்டு பிறந்தவ ஸில்லை அவர்; நம்முடைய சத்திய வேதத்திலே அதிகப் பற்றாளர் வளாகவும் தோண்றிலள், நான் கவனித்த வணை; இது மட்டும் என் மனத்திற் பதிந்திருக்கின்றது; காரணம் யாதோ நான் அறியேன்; தங்கள் மகள் இப்படி யிருப்பது முதலில் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

தாமஸ் கே இதற் கொன்றும் பதிற் கூறிலர்; தன் சிந்தனையில் சிறிதுநேரம் ஆழ்ந்திருந்தார்; பாக்கியம், அவர் முகக்குறிக்ளைக் கவனியரதவள்போல் உற்றுக் கவனித்துக்கொண் டிருந்தாள்.

கே.—அவனுக்கேற்ற வேறொரு ஈல்ல வரன் நாலைந்து நாள்களுக்கு முன் தெரிய வந்தது. அதைப் பற்றியே உங்களிடம் பேச எண்ணினேன்.

பாக்கியம்.—அவள் மனம் எப்படி யிருந்தாலுஞ் சரி; மற்றொருவரணைத் தெரிந்துகொண்டு, கூடிய சீக்கிரத்தில் மணவினையை முடித்து விடுவதே நலமெனத் தோன்றுகின்றது; அப்பால், எல்லாம், தங்கள் மனம்போலத் திருந்தி விடுவாள். தங்கள் சொல்லைத் தட்டமாட்டாள்; ஒருவருத்துக் கட்டுப்பட்ட பின், தன் கடமைப்படியே ஒழுகுவாள்.

கே.—நான் கேள்வியான வரஞ்ஞால், துரிதமாகக் காரியத்தை முடிக்கவேண்டும்; இல்லாவிட்டால் கைதவறிப் போய்விடும். அந்த வரன் எல்லா விஷயத்திலும் எனக்குத் திருப்தியாயிருக்கிறது. இந்த மாதமே சிமையிலிருந்து திரும்பிவெந்தவர்; ஸர்க்காரில் மாதம் முந்தாறு ரூபா உத்தியோக மாகிவிட்டது; வயதும் சிறுப்பமே; கண் ஞாக்கு வகைணமாயு மிருக்கிறார்; எல்லா விஷயத்திலும் சிலாத்தியமானவர்.

பாக்கியம்.—அவர் யார்?

கே.—நாளையே அவரை அழைத்து வரும்படி என் நண்பரிடத்திற் சொல்லி யிருக்கிறேன்; ஆனால், இவருக்கு இன்னும் அந்தப் பார்ப்பான்மேல் தான் கிறுக்கென்றால், என்ன பிரயோசனம்?

பாக்கியம்.—அவள் குழந்தையே இன்னும்! வயதுக் குத் தகுந்தபடி உலகத்தை அறியாதவள். அவருக் கென்ன தெரியும்? தாங்கள் பார்த்து, இப்படித்தான் செய்ய வேண்டுமென்று தீர்மானமாய்க் கூறிக் காரியத்தை முடித்துவிட்டால், பிறகு எல்லாம் மனமொத்துப் போகும். இந்த விஷயத்திலே தாங்கள் தயவு தாக்கணியம் பாராட்டி வீல் ஒன்றும் முடியாது.

கே.—அவள் மனமுரண் இளவளர்; சாதாரண விஷயங்களில், குழந்தையைப் போல நடந்தாலும், தன் மனத்தில் உறைத்துப்போன முக்கிய விஷயங்களிலே; அவளை அசைக்க முடியாது; பிடிவாதக்காரி; உனக்கு அவள் சுபாவம் இன்னும் தெரியாது.

பாக்கியம்.—ஆனால், அவளிஷ்டப்படியே, டாக்டர் கோபாலையருக்கே கொடுத்து விடலாமே?

கே.—என் உயிருள்ள வரை அதற்கு நான் இசைய மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு பார்ப்பானுக்கு என் ஒரே மகளைக் கொடுக்கிறதா! விவாகமில்லாமல், வேண்டு மானால் அவளிருக்கட்டும்; அவளை மணம்புரிய ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்.

பாக்கியம்:—தங்கள் மனம் அப்படி உறுதியாயிருந்தால், விவாக மில்லாமலும் அவர் மீது காதலோடும் வைத்திருப்பதைக் காட்டிலும், அவளை எவ்வாறுவது, கட்டாயப்படுத்தியாவது, வேறொரு தகுந்த வரலுக்கு மன முடித்து விடுவதே உத்தமமென்ற தோன்றுகின்றது. அப்படியே செய்து விடுங்கள்.

கே.—ஏதோ, நாளை எவ்வாறுகிறது பார்ப்போம். பேரனவர் இன்னும் திரும்பி வரவில்லை, பார்,

## பதின்மூன்றும் அதிகாரம்

“உன் காதல் மெய்யானால், உன் சபதங்கள் எல்லாம் உண்மையானால், உடனே என் தகப்பனுரை நேரில் வந்து பார்த்து, ஏதாவது ஒரு விதமாக என்னைக் கலியாணஞ் செய்து கொள்ள ஏற்பாடு செய். இந்த சிர்ப்பங்கம், இனி என்னால் பொறுக்க முடியாது. நாம் இருவரும் பரோடா வுக்கோ, நம் கலியாணம் சட்டப்படி ஒழுங்காகும் வேறு எந்த இடத்துக்கோ, இரகசியமாய் ஒடிப்போய், கலியாணத்தை முடித்துக் கொண்டுவந்து விட்டால், அப்புறம் அவர் மனம் ஒரு விதமாய் சமாதான மாகினிடும்; அது தன் சரியான யுக்கி என்று, பாக்கியம் சொல்கிறோன். எனக்கு அது பிடிக்க வில்லை; அவர் மனசை அவ்வாறு புண்படுத்த, நான் எப்படி இசைவேன்? அவர், முன் கோபமும் பிடிவாதமும் உள்ளவர்; இல்லை, அது சரி யென்று தோற்ற வில்லை. எனக்குத் தாயும் தகப்பனுமாய், இவ்வளவு அருமையாய்,—இல்லை, அது என்னால் முடியாது. வேறொரு வரணைக் கூட்டிக்கொண்டு வந்து நெருக்கி, இன்னும் இரண்டு வாரத்திற்குள் மணவினையை முடித்து விட வேண்டுமென்று, அவர் சிர்ப்பங்கப் படுத்துகிறீர்; இனித் தாமதிக்க முடியாது. உடனே, எப்படியாவது, ஏற்பாடு செய். ஒவ்வொரு நிமிஷமும் உன் பதிலை ஆவதுடன் எதிர் பார்த்துக்கொண் டிருக்கும், உன் காதலி ஜேன்?”

இந்தக் கடிதத்தைக் கையில் வைத்துத் திரும்பித் திரும்பிப் படித்து, மனங்குழம்பி, ஆலோசனை செய்து கொண்டிருந்தார், டாக்டர் கோபாலையர். வழி யொன்றும் புரிய வில்லை; நாலுபுறமும் புத்தி முட்டாகவே இருந்தது. கடைசியில், தன் சிறைக்குத் தாராயணையரக் கலந்துகொள் எத் தீர்மானித்தார். ‘அவன் என்ன, எப்பொழுதும் போல் தர்மோபதேசம் செய்வன்; வேறென்ன சொல்லப் போகிறேன்? நீ கிறிஸ்தவனுகி, அவளே மணந்துகொள்

என்று சொல்லப் போகிறானா? அல்லது அவளோடு ஒடிப் போய்க் காரியத்தை முடித்துக்கொண்டு வந்து விடு; அப் பால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லப் போகிறானா?’ என்று, தனக்குள் தானே பின்னும் நினைத்தார். அந்தச் சமயத்தில், தற் செயலாய் நாராயணையர் வந்து சேர, அது தெய்வ சங்கல்பம் என்று நினைந்து, அவரிடத்தில் கதை முழுதையும் கொஞ்சம் கொஞ்சமாய் வெளி யிட்டார்.

வேறு விதமாய் எண்ணிக்கொண் டிருந்த நாராயணையர், இவ்வாறு உண்மையை அறிந்தவுடன், அளப்பரிய ஆச்சரியத்தை அடைந்தார்.

“அடா பாவிப்பயலே! ஒருவருக்கும் தெரியாதே. ஏதேதோ சட்டைக்காரச்சி என்றும், துறுக்கச்சி என்றும், ஊரல்லாம் தூற்றினார்கள். அப்படியே நானும் நம்பி வந்தேன்! ‘கண்ணுலே கண்டதும் பொய், காதாலே கேட்டதும் பொய்’ என்பது, ருசவாய் விட்டதே. ஆனால், பத்மிமட்டும், நான் சொன்னதை முழுதும் நம்ப வில்லை; நீ முன்னைப் போவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். உனக்கு இவ்வளவு கரவும் நெஞ்சாழூழும் எப்படி வந்தது? என்னிடத்தில் கூட ஒன்றும் சொல்லவில்லையே! உன் மச்சினன் உன்னை ஏசினதை யெல்லாம் எப்படிப் பொறுத்துக்கொண் டிருந்தாய்? ஆனாலும், நீ—”

கோபாலையர்.—அதெல்லாம் இருக்கட்டும், நானு, நான் அப்பொழுது என்ன சொல்லக்கூடும்? போனது போகட்டும்; இப்பொழுது நீ இதற்கு என்ன வழி சொல்கிறோம்? உன் யுக்தி என்ன?

நாராயணையர்.—வழியா? யுக்தியா? என்ன சொல்கிறது? பாக்கியம் என்கிறவள் யாரு?

கோபா.—ஐநன்கி வீட்டில் அவளுக்குத் துணையா பிருப்பவள்; அவள் தோழி; ஒரு திருட்டு நரி; மாப்மாலக்காரி.

நாரா.—உனக்கு அதுகூலமாகவே அவள் போதனை தோன்றுகிறது?

கோபா.—எல்லாம் சாணக்கிய தந்திரம். அவளுக்கு அவர்மேல், தாமஸ்கேயின் மேல், நாட்டம் என்று எண்ணுகித்தேன். ஜானகிக்கும் அவருக்கும் மனஸ்தாபம் வந்தால், ஜானகி வீட்டைவிட்டு வெளியேறி அவர் கோபத் துக் குள்ளானால், தன் காரியம் சுலபமாய்க் கைக்கடும்; தானே வீட்டு யஜமானி யாகிவிடலாம் என்பது, அவள் சூழ்ச்சிபோல் தோன்றுகிறது. அதுதான் இப்படிப் போதனை.

நாரா.—ஆனால், இவளுக்கு அது தெரியாதோ?

கோபா.—இவளா,—கறந்த பாலும் சரி, இவளும் சரி; கள்ளம் கபடு கணவிலும் நினையாதவள்;—நீ ஏவளைப் பார்த்த தில்லையே, நானு: நானும் பார்த்த பேர், பாடியாத பேர், அழகுள்ளவர், அழகில்லாதவர், எத்தனையோ பெண் களைப் பார்த்திருக்கிறேன்; அவளைப் போல எவ்வரையுமே கண்ட தில்லை.

நாரா.—அதற் கென்ன, மனங்கொண்டது மாளிகை, உனக்கு; இவளே ரதியும் ஸரஸ்வதியும் ஸஞ்சமியும் சேர்ந்து வந்து அவதாரமானவள் போல், இப்பொழுது தோன்றுகிறது.

கோபா.—அப்படிச் சொல்லாதே, நானு: உனக்கு அவளைத் தெரியாது; என் மனத்திலுள்ளதை விண்டு காட்டவும் முடியாது. ஆனால், இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனித்துப் பார். என் சங்கதிதான் உனக்குத் தெரியுமே; அதிலும், கல்யாணம் செத்துப்போன பிறகு,- சொல்ல வேண்டாம். ஆனால், ஜானகியை—‘ஜேன்கே’ என்னும் பெயரை, அப்படி எங்களுக்குள் மாற்றிக்கொண் டிருக்கிறோம்—அவளை ஆசபத்திரியில் கண்டு, அவள் மேல் நான் காதல் கொண்டது முதல், இத்தனை ஜாளாக, என் பழைய பழக்கங்கள் எல்லாம் தொலைந்தது மட்டுமோ, வேறு எந்த ஸ்திரீயையும் பற்றி நான் சொப்பனத்திலும் நினைத்த தில்லை. இங்கிலீஷ் புஸ்தகங்களில் நாம் உண்மைக்

ஈதல் என்று வாகித்த தெல்லாம், இப்பொழுதுதான், இவன் யிஷயத்தில்தான், எனக்கு விளங்குகிறது. கல்யாணத்தைக்கூட நான் இப்படிக் காதலிக்க வில்லை என்று தான் தோன்றுகிறது.

நாரா.—அறுபதுக்கு மேலே குறுகுறுப்பு!

கோபா.—அறுபதோ எழுபதோ, அதெல்லாம் தெரி யாது. எனக்கும் வயசு முப்பத்தைந் தாகப்போகிறது, குழந்தைகளும் மிருக்கிறார்கள்; ஆயினும், இந்தக் காதல், இது வரையில் நான் அறியாத ஒன்று, அதன் ஆவேசம் என்னைப் பிடித்துக்கொண் டிருக்கிறது என்பது, கேவலம் சத்தியம்.

நாரா.—ஆனால், ஒரு வேளை, வேறு வழியில்லா விட்டால், இதற்காகக் கிறிஸ்தவனுகி விடுவாயோ? என்ன, பதிவில்லை?

கோபா.—என்ன பதில் சொல்லுகிறது? நம்ம நாட்டிலே, எத்தனையோ ஏழை ஜனங்கள், வயிற்றுப் பிழைப்பு நிமித்தமும்; மற்றவர் உத்தியோகங்கள், பெண்கள் காரணமாயும், கிறிஸ்தவர்களாகிவிடுவது, நமக்குத் தெரியாதா? அது புதிதில்லை. ஆனால், நான் அப்படிச் செய் வேணு என்பது, எனக்கே சந்தேகமா யிருக்கிறது. ஜான கிக்குக் கிறிஸ்து மதத்திலே அதிகப் பற்றுண் டென்று நான் நினைக்க வில்லை; அவள் தாய், பிராமண குலத்தைச் சேர்ந்தவுளை என்று சொன்னேன் அல்லவா; இவளுக்கும் நம்ம பழக்க வழக்கக்களில் தான் அதிகப் பிரியம். இவள் இன்னும் புடைவை தான் உடுத்திச் சொள்கிறார்கள்; தகப்ப ஞாரப்போல, ஐறோப்பியர் உடை தரிப்ப தில்லை.

நாரா.—ஆனால், அவளை ஒரு வேளை பிராமணத்தி ஆக்கி விடலா மென்று பார்க்கிறாயா? அது கூடுவதானதும், அவளே இசைந்தாலும், அவர் அதற்குச் சம்மதிப்பரா?

கோபா.—அது தான் திகைக்கிறேன். அவர் கிறைஸ் தவப் பழம், பிராமணத் துவேஷி என்றே, சொல்லவேண்

உம். ஈன் கிறிஸ்தவனுவதானால், உடனே இரட்டைச் சம்மதம்; என்னிடத்தில், நேரிலே, அப்படியே தான் கேட்டார்.

நாரா.—நீ கிறிஸ்தவனுனுலுமே, அவளைப் பிரசமணத் தியாகப் பாயித்து, நீ வீட்டில் வைத்துக் கொண்டாலுமே, உன் குடும்பத்தின் கதி என்னகும்? அவர்களும் கிறிஸ்தவர் ஆவார்களா? பிராமணர்களா யிருப்பார்களா? குட்டியின் கலியாணம், சாமியின் உபநயம், எல்லாம் எப்படி? உன் மாமனூர் மச்சினர்களை நீ கவனியாவிட்டாலும், சாவித்திரிக்கு என்ன சொல்லாய்!

கோபா.—நம்மகதி நம்ம குழந்தைகளுக்கும் என்று துணிந்துதான், குட்டியின் கலியாணம் இப்பொழுது தில்லை என்று, ஒரே பிடிவாதமாய் என் மாமனூரிடம் சொன்னது.

நாரா.—சாவித்திரியோ? அவரும் இசைவளா, அல்லது, அவளை விட்டுப் பிரிய முடியுமா?

கோபாலீயர் ஒன்றும் பதிலுறைக்க வில்லை; போசனை மில் ஆழங்கிருந்தார். சிறிது நேரத்துக்குப் பின்:—

கோபா.—எனக்குப் பிதிர்ப்போடவா, உன்னிடத்தில் இவ்வளவையும் சொன்னேன்? எனக்குப் புத்தி முட்டா யிருக்கிறது; ஒன்றும் ஒட்டில்லை; ஏதாவது வழி யுண்டானால், யுக்தி யுண்டானால், சொல்லு.

நாரா.—நான் என்ன சொல்லட்டும்? எனக்கும் புத்தி முட்டாகத்தா னிருக்கிறது. நம்முடைய ஆசாரச் சிரிதிருத்தங்களை யெல்லாம் கடந்து, அப்பால் போவதாயிருக்கிறது, இந்த சங்கதி. ஜாதிபேத மாத்தீர மில்லாமல், மத பேதமும் கூடி, ஒரே சிக்கலாயிருக்கிறது. உன் சுபாவத்தை அறிந்து, வேறு கலியாணம் செய்து கொள் என்று நாங்கள் எல்லோரும், உன் மாமனூர் மச்சினர்களுங்கூட, கட்டாயப் படுத்தின்தை யெல்லாம், நீ ஒரே தீர்வையாய் மறுத்துவிட்டது, அப்பொழுது ஆச்சரியமாயிருந்தது; இப்பொழுது தான், அதன் காரணம் அலங்கு

கிறது. அவ்வளவு பேப்பிடியாக உண்ணே இந்தக் காதல் பிடித்துக்கொண் டிருக்கிறது. இத்தனை வருஷங்களாயும் மாறவு மில்லீ, குறையவு மில்லீ என்றால், இதுதான் உன் கடமை, இதுதான் நியாயம் என்று, ஹிதோபதேசம் செய்ய என் மனம் துணிய வில்லீ.

**கோபா.**—நானு ! இந்த மட்டும் என் மனே நிலையை அறிந்து நீ இப்பொழுது சொன்னது, எனக்கு எவ்வளவேவா சந்தோஷமா யிருக்கிறது. ‘இதெல்லாம் கிறுக்கு; உனக்குத் தடிபோல வயசாக வில்லீயா ? குழந்தைகள் இல்லீயா ? பைத்தியமா ? காதலும் கூதலும் என்ன பேச்சிது !’ என்று, தாமோபதேசம் செய்வா யென்றே பயன் தேன். இத்தனை நாளாக உன்னிடம் இதைப்பற்றி வாய் திறவாததற்கும், இந்தப் பயம் தான் காரணம்.

**நாரா.**—அது சரி; மேல் என்ன யோசனை? உள்ளதை எல்லாம் விவரமாய்ச் சொல்லி, சாவித்திரியையே கேட்கலாமா ? பத்மியைக் கேட்கட்டுமா ? சில சமயங்களில், நம்ம ஸ்தீர்களுடைய மனை பாவமும் இயற்கை யறிவும், மெத்தப்படித்த நம்ம யுக்திகளைவிட, சிலாக்கியமா யிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

**கோபா.**—வேண்டுமானால் நீ கேட்டுப் பார்; அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ‘இப்படியும் உண்டா !’ என்று திகைத்து, ஆச்சரியப்பட்டு, என்னை வெறுப்பார்கள்.

**நாரா.**—அப்படி யில்லீ; நீ தெரியாமல் சொல்கிறுய். நான் கேட்டுப் பார்க்கிறேன்.

**கோபா.**—செய். எனக்கு என்னவோ, அது பிடிக்க வில்லீ; இருந்தாலும், வேறு வழி ஒன்றும் இல்லாததால், அப்படியும் செய்து பார்க்கலாம். உன் ஆழுடையாள், ஒரு வேளை, உப்படி நினைப்பளோ; சாவித்திரி அக்காள், ஒரு நாளும், இப்படி எதற்கும் இசைய மாட்டாள்.

அன்றிரவு, நாராயணபர், தன் மனைவி பிடத்தில்

விவரங்களை மெதுவாய் வெளியிட்டு, அவள் அபிப்பிரா யத்தை அறிய முயன்றார். அதைக் கேட்டவுடன், ‘பார்த் தாயா! நான் அப்பொழுதே சொல்ல வில்லையா? அவர் எப்பொழுதும் போலில்லை; ஒரு மாதிரியாக மாறி யிருக்கிறார் என்று, எனக்கு வெகு நாளாகத் தோன்றிற்று’ என்று சொல்லி, பத்மாவதியம்மாள் கைக்கவித்தாள்.

நாரா.—அதிருக்கட்டும், பத்மி, நீ மகா புத்திசாலி; ஜோன்ய சிகாமணி என்று வேண்டுமானாலும் வைத்துச் சொன்னோம். உன் அபிப்பிராயம் என்ன? இந்த தர்ம சங்கடத்திலே ஆவன் என்ன செய்யலாம்? எது சரி?

பத்மா.—சரியாவேது பவழமாவேது! அவர் என்றைக்குத் தான், எல்லாரையும் போல, நேரே யிருந்தார்? அவள் இருக்கிறபோதே, சாலா என்றும் கீலா என்றும் தன்னிஷ்டம் போல் திரிந்து, அவள் பாவத்தைக் கொட்டிக்கொண்டார். அதுதான் பாதி மனை வியாதி, அவருக்கு; அவரும் போய்விட்டாள், தாவியோடு; அந்த மட்டும் மகாராசிதான் இனிமேல் இவருக் கென்ன? என்னைக் கேட்டால், இன்னும் கண்ட முண்டைகளை யெல்லாம் கட்டி யழுது சீரழிந்து போகாமல், ஊர் சிரிக்காமல், இவளைப் பிடித்திருந்தால், இவளோடு சுகமாய் வாழுலாம். ஸ்திரீ புருஷன் என்றிருந்தால், மனம் ஒத்து, ஸந்தோஷமா யிருக்க வேண்டும்; ஊருக்கும் பேருக்கும் வெளிக்கு மட்டும் மெய்ப்பித்து, உள்ளுக்குள் அன்பும் ஸந்தோஷமு மில்லாத வாழ்வு, என்ன வாழ்வு!

நாரா.—நீ என்ன, முன் பின் யோசியாமல் பேச கிறேய், பத்மி: இவள் ஒரு கிறிஸ்தவச்சி, பெற்ற தகப்ப ஞரோ, துரையாய் இலங்குகிறார். இவளைக் கணியாணம் செய்து கொண்டால் மட்டும் ஊர் சிரிக்காதா? இவன் ஒரு வேளை கிறிஸ்தவனுக்கு விட்டால், அப்புறம், இவன் குழந்தை கள் குடும்பம் எள்ளலம் என்ன வாகும்?

பத்மா.—இப்பொழுது சந்தியும் ஜபழும் விடுதியும்

பழுக்கிறது! அல்லது, உதய சாயங்கிரம் ஸ்வாமி தரிசன மும் கோவிலுக்குப் போகிறதும் தப்பாதாக்கும்! அல்லது, சூத்திரர் கூடவும் துறைமார் கூடவும் பறையன் சமைத் ததையும் சங்பிடுகிற தில்லையோ? கிறிஸ்தவன் என்று இவர் பேரை மாற்றிக் கொண்டுவிட்டால், இப்பொழுதை கிட என்ன கெட்டுப்போகப் போகிறது? குழந்தைகள் பாடு கஷ்டந்தான்; திரிசங்கு ஸ்வர்க்கம் ஆகிவிடும். குட்டியை முதலிலே கட்டிக் கொடுத்துவிட்டால், அல்லது மாமனுரிடத்திலே ஒப்பித்துவிட்டால், அதுவும் அவ்வளவு அவஸ்தையா யிராது. எப்படியோ, கொஞ்ச நாளாவது, இவர் மனசுக்கு ஸந்தோஷமாய், யோக்கியமாய், இருப்பரோ இல்லையோ? இவர் கிறிஸ்தவராகாதபடி, அவள் இவரோடு வந்திருப்பள் என்றால், இன்னும் இலே சாய்ப் போய்விடும். நீ சொல்கிறதைக் கேட்டால், அவள் அப்படிச் சம்மதிப்பள் என்று தோன்றுகிறதே?

நாரா.—அவளுக்கும் இவன் மேலே கணத்த கிறுக்காம். இவர்களுக்கு அநுகூலமாக, ஒரு குண்ணிக்காரி யும் ஏற்பட்டிருக்கிறார் போலிருக்கு;—எப்படியாவது இயர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைத்துவிட வேண்டுமென்று, அவள் பார்க்கிறார். ஆனாலும், குட்டி, நீ சொல்வது எனக்கு ஆச்சரியமா யிருக்கு; நீ இவ்வளவு விசாலமான நோக்கத்தோடு, தாராளமான மனத்தோடு பேசுவாய் என்று, நான் நினைக்க வில்லை.

பத்மா.—பூவோடு சேர்ந்த நாரும் கொஞ்சம் மனமிராதா? அத்தானேடு இத்தனை நாளாகப் பழகினதற்கு இவ்வளவாவது வேண்டாமா?

நாரா.—அத்தானுக்கு இவ்வளவு மனத்தாராளம் இல்லையே, பயமா யிருக்கிறதே. நீ என்னேடு இத்தனை நாள்களாய்ப் பழகி யிருப்பது போலவே, சாவித்திரியும் என்னேடும் கோபுவோடும் பழகி யிருக்கிறார். அவள் இதற்குச் சமமாகிப்பாள் என்று நீ என்னுகிறாயா?

பத்மா.—சாவித்திரி அக்காளா? அவர் மாதிரி வேறு; அவர் கைம் பெண்டாட்டி; ஜபம் தபம் யிரதம் கோயில் குளம் என்று, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. எப்படி யாவது தன் தமிழ் சந்தோஷமாய், கண்டபடி நடந்து கெட்டுப் போகாமல், வாழுவேணு மென்ற ஆசை நிரம்ப உண்டு. நல்ல பெண்ணுகப் பார்த்துக் களியாணம் பண்ணி வைத்துவிட வேணு மென்று, அவராலான மட்டும் தலை கிழே நின்று பார்த்தார்; அது பலிக்கவில்லை. ஒரு வேளை, தமிழ் மனச இப்படிப்போய் விழுந்திருப்பது தெரிந்தால், அவரும் கூட, ஒரு விதமாய், சம்மதிப்பரோ, என்னவோ; அவர் சங்கதியை நான் நிச்சயமாய்ச் சொல்லமாட்டேன்.

நாரா.—நீ மெதுவாய் நாளைக்குக் கேட்டுப் பார்க்கிறோயா? நானே கேட்கிறேன் என்று, கேபுவிடம் சொன்னேன்; நான் கேட்பதைவிட நீ கேட்பது கூலபம்; என்னி டத்தில் விட உன்னிடத்திலே, பெண்டுகளுக்குள்ளே, மன சில் உள்ளதைத் தாராளமாய் விட்டுச் சொல்லுவான்.

பத்மா.—நான் கேட்கிறதா? அவர் என்ன நினைப் பரோ, என்ன சொல்லுவரோ?

நாரா.—உனக் கென்ன பபமா? அல்லது, அவளை அறி யாதவளா? உன்னை என்ன சொல்லப் போகிறோன்? சும்மா கேள்; அவன் என்னிடம் சொல்லி, நான் உன்னைக் கேட்கச் சொன்னேன் என்றே கேள்:

பத்மா.—ஆகட்டும், கேட்டுப் பார்க்கிறேன். அவர் என்ன சொன்னாலும், ஒரு வேளை தன் தமிழின் சந்தோஷத்தை உத்தேசித்துச் சம்மதித்து விட்டாலுமே, ஒரு நிமிஷமேனும் அப்படிப்பட்ட வீட்டில் அவரும் கூட இருக்க இணங்க மாட்டா ரென்பது மாத்திரம் நிச்சயங்கான். செக்கடியும் தம்சூருமா யிருக்கும்.

நாரா.—அந்த விஷயம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், முதலிலே அவள் அபிப்பிராயம் தெரியட்டும்.

### பதினெஞ்காம் அதிகாரம்

“என் மகள், சின்னங்கிற பிள்ளை, நேற்றுப் பிறங் தவள், நானே தகப்பனும் தாயுமா யிருந்து வளர்த்தபெண், எனக்கே தாமோபதேசம் செய்கிறதா! இம்! என் சொல்லை மீறி,— இவ்வளவுக்கு வந்து விட்டதா? இவள் இப்படி நடப்பா என்று நான் சொப்பனத்திலும் நினைக்க வில்லையே! ஒரே பிள்ளை, அதுவும் தாயில்லாப் பிள்ளை என்று, நான் எவ்வளவு,—வளர்த்த கடாவே மார்பிலே பாய்ந்தாற்போல,—”

இவ்வாறு புலம்பிப் பெருமுச்ச விட்டு, தன் அறையில் உலாவிக் கொண்டிருந்தார் தாமஸ் கே. அவர் கையில், அன்று காலை ஜானகி எழுதி, மேஜையின் மேல் வைத்துப் போன ஒரு கடிதம் இருந்தது. பாக்கியம் ஒரு நாற்காலி யின் பின்புறத்தைப் பிடித்துக்கொண்டு வாய்ப்பேசாது, அவரைக் கவனித்த வண்ணமாய் நின்றான். “நீ பார்த்தாயா? உனக்குத் தெரியுமா இது?” என்று, திடீரென அவளை நோக்கி அவர் கேட்டார்.

பாக்கியம்-ஆம், என்னிடத்தில் காட்டினார்; நானும் பார்த்தேன்.

கே-ஆனால், உனக்கும் இது சம்மதம் தானு? என்ன, பதி வில்லை?

பாக்கியம்—நான் என்ன பதில் சொல்லட்டும்? அவள் குழந்தையா? அல்லது, நான் அவளுக்குப் புத்தி சொல்லும்படி,—இந்த வீட்டிலே,—என் ஸ்தானம்,—மொத்தத்தில் அவள் பாக்கியசாலி: அவள் ஆசை வைத்தவர் அவள் மேலே உயிராயிருக்கிறார். அவர் மட்டும் அஞ்ஞானியா யில்லாவிட்டால், சத்திய மார்க்கத்தில் சேர்ந்து விட்டால்—சேரவும் செய்வார். அவள் மீதுள்ள காதலுக்கு, சேரவே செய்வார்; தாங்கள் பிடிவாதமாய், சமாதானமாய், வற்புறுத்திச் சொன்னால்,—இல்லாவிட்டால் காரியம் முடியா தென்று சொல்லி விட்டால், சேர்ந்து விடுவார்.

கே—நான் கேட்டதற்கு, அவன் தான் ஒரே முடிவாய் மற்று விட்டானே. இவள் இன்று சாயங்காலம் வருவதாகவர் சொல்லிப் போனான்?

பாக்—ஆம்; ‘மாலை ஜிந்துமணி ரெயிலில் திரும்பி வந்து விடுகிறேன்; ஜியாவிடம் சொல்; சௌகரியப் பட்டால் ரெயிலுக்கு வண்டி யனுப்பு; இல்லாவிட்டால், வாடகை வண்டியில் வந்து விடுகிறேன். ஜியா அவர்கள் என்கடிதத்தைப் பார்க்கும்போது, நான் இருப்பது சரியாகாது. நான் பறங்கிமலை போய் மேரியைப் பார்த்துவிட்டு வருகிறேன்; அவள் பல நாள்களாக வரச்சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறான்,’ என்று சொல்லிப் போனான்.

கே—எல்லாம் ஏமாற்றே என்னவோ? ஒரு வேளை அந்தப் பார்ப்பானும் இவரும் எங்கேயாவது ஒடிப்பேரய் விட்டார்களோ என்னவோ? எனக்கே இவ்வளவு எழுதி எவள், இன்னும் என்ன தான் துணியமாட்டாள்! எங்கே, என் வண்டியைப் பேர்டச் சொல்லு; நான் போய் உண்மையை அறிந்து வருகிறேன்.

பாக்—இதற்காக, இந்த வெயிலில் நீங்களே ஏன் போக வேண்டும்? சாமிதாஸை அனுப்பி, டாக்டர் கோபாலையரை அழைத்துவரச் சொன்னால், உண்மை துலங்கி விடுகிறது. தாங்கள் ஒரு வார்த்தை யனுப்பினால், இந்த வீட்டுக்கு வருவதாயிருந்தால், குதிபோட்டுக்கொண்டு ஒரு நிமிஷத்திலே ஒடி வருவதே அவர்.

கே—சரி, சாமிதாஸைப் போய், நான் கட்டிவரச் சொன்னே னென்று அழைத்துவரச் சொல். இன்னொரு முறை, அவனையும் கடைசியாய்க் கேட்டு விடலாம்.” “அதுதான் சரி” என்று சொல்லிக் கொண்டு, பாக்கியம் வெளிச் சென்றான். தாமஸ் கே, தன் கையிலிருந்த கடிதத்தை, பத்தாவது தரம் என்கலாம், மீண்டும் படிக்கலானார். அதை வாசிக்கும்பொழுது, அவர் முகத்தில் சினக்குறிகளோடு கர்வக் குறிகளும் இடையிடையே

தேர்ந்தின. அப்பனுக்கு மகள் இங்கிலீஷில் எழுதின அந்தக் கடிதத்தில் சில பகுதிகளைக் கீழே மொழிபெயர்ப் போம் :—

“நன்றியறி வில்லாதவள், தங்கள் மீது அன்பில்லாதவள் என்று, என்னை ஒரு கணமும் தாங்கள் எண்ணக்கூடாது. தங்களுக்காக என் உயிரையும் மனமுகந்து விடுவேன் என்பதைக் கடவுள் அறிவார். இதை ஒரு பெருமையாகவும் நான் கூற வில்லை; என் கடமையே அது. ஆனால், தங்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை போலவே, எனக்கே நான் செலுத்தவேண்டிய கடமைகளும் சில உண்டென்று, தாங்களே கற்பித்திருக்கிறீர்கள். என் மனச்சாக்கிக்கு விரோதமாய் நடவாமலிருப்பதே இவை களில் முதற்கடமை. என் உடல் உள்ளம் ஆவி எல்லாம் ஒருவரை நாட, நான் வேலேரூருவரை மணப்ப தெப்படி? வேதக் கோயிலிலே, தேவ பீடத்தின் முன்பாக நின்று, “உம்மையே நேசித்து, உம்மையே கொரவித்து, உம் சொற்படியே நடக்கிறேன்” என்றுவேலேரூரு வருக்கு நான் சபதம் செய்து கொடுப்பதெப்படி? வேண்டுமாயின், தன் மனத்தை யடக்கிக்கொண்டு, தனக்குப் பிடியாத ஒருவர் சொற்படி நடந்து விடலாம்; அவரை நேசிப்பதும் கொரவும் செய்வதும் எப்படி முடியும்? \* \* \* “தர்ம சங்கடம் இப்படிப் பட்ட தென்பது எனக்கு இதுவரை தெரியாது. நாம் இருவரும் கேர்ந்து டெநிஸன் கவியன் பாடல்களைப் படிக்கும்போது ஒருாள், “காதலும் கடமையும் மோதுறும் காலத்தில் கஷ்டமே” என்று அவர் கூறுவதைப் பற்றி, நமக்குள் ஒரு சிறு விவாதம் நடந்து தங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஏதோ குயுக்தியாக, வாதத்திற்காக பேசினேனே யன்றி, அப்பொழுது அதன் பொருள் எனக்கு விளக்க வில்லை; இப்பொழுது தான் தெரிகிறது. இதனினும் பெரிய சங்கடம், இதனினும் கொடிய மன வளைச்சல் வேறில்லை.

“தங்கள் சொல்லை மீறி, என் இஷ்டப்படி நடக்க நான் விரும்ப வில்லை. என் உயிர் போவதாயினும், தங்கள் மனத்தைப் புண்படுத்த நான் துணிய மாட்டேன். ஒன்று, தாங்கள் சமீமதித் தால், என் மனம் பிடித்த காதலரை நான் மணம்புரிகிறேன்; அல்லது, எப்பொழுதும் தங்கள் குழந்தையாகவே, தங்களோடிருந்து விடுகிறேன். உலக வாழ்க்கையில் காலை ம் கஷ்டங்களைக்

கவனித்தால், இதுவே மேலனத் தோன்றுகிறது. என்மனம் பொய்க்காமல், என் மனச்சாக்ஷியே என்னைச் சுடும்படி செய்யாம் விருக்கும் ஒரு வரைனத்தான், நான் தங்களிடம் பிரார்த்திக்கிறேன். தாங்கள் கற்பித்த சீலமும் சத்தியவிரதமும் கடமைப் பற்றுமே என்னை இவ்விஷயத்தில் தூண்டுகின்றன. தாங்கள் இதை மறுக்கமாட்டார்களென்று மனப்பூர்வமாய் நம்புகிறேன்.

“ஒருவேளை கொஞ்சம் பொறுத்திருந்தால், என் காதலரே தங்கள் இஷ்டப்படி யிசைந்து, நம் மார்க்கத்தைச் சேரக்கூடும். அப்படிக்கானால், தங்கள் மனம் நோகாமலே என் மனேயீஷ்ட மும் நிறைவேறக்கூடும். ஆதலால், இப்பொழுது இந்த வரைப் பற்றி என்னை நிர்ப்பந்தன் செய்யாமல், தாங்கள் நிச்சயித்திருக்கும் விவாகத்தை நிறுத்தி, பொறுமை செய்ய வேண்டுகிறேன். என் னால் இதற்கு இணக்க முடியாது. ஹிந்துக்களுட் போலச் சிறுவயதிலேயே என்னை ஒரு மாப்பிளைக்குக் கட்டிக் கொடுத்திருந்தால், அது ஒருவேளை சந்தோஷத்தாமாய் முடிந்திருக்கலாம். அல்லது, என்மனம் வேறொருவரை நாடாமலிருந்தாலும், ஒருவேளை, தங்களைத் திருப்தி செய்யும்பொருட்டு இதற்கு இசைந்து, பின்னால் ஒருவாறு சரியாகிவிடலாம் இப்பொழுதோ, என் மனமார நான் வேறொருவரை எப்படி மணப்பது? தாங்களே என் மேல் கருணை செய்து, சிறிது ஆலோசித்துப் பாருங்கள். \* \* \*

டாக்டர் கோபாலையரை அழைத்து வரும்படி சாமி தாலை அனுப்பிவிட்டு, பாக்கியம், அந்த அறைக்குள் திரும்பி வந்தாள். அப்பொழுது, கே, தன் நாற்காலியில் வீற்றிருந்து கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அவன் வந்தவுடன் வேறொன்றும் பேசாது, மேஜையின் எதிர்ப்பக்கத்தி விருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்ட, அவன் அதில் உட்கார்ந்துகொண்டு, அவர் பேச்சை எதிர்பார்த்து, அவர் முகக் குறிகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அப்பால் பின்வரும் சம்பாஷணை நடந்தது :

கே.—ஒருவேளை அவன் நம்ம மார்க்கத்தைச் சேரலா மென்று எழுதுகிறோ, அப்படி ஏதாவது பேச்சன்றோ? உணக்குத் தெரியுமா?

பாக்கியம்—எனக்கு விவரம் தெரியாது ; ஆனால் அவருக்கு இவள் மேலிருக்கிற காதலுக்கு, வேறு வழியில்லா விடின், அவர் அப்படிச் செய்வ ரென்றே நிகைக்கிறேன். எவரானு லென்ன, மனதுக்கு பிடிக்கவேண்டும், யோக்கிய ரா பிரிக்கவேண்டும் ; இந்த இரண்டுமிருந்து, உண்ணக் காதலும் இருந்தால்,—(பேருழச்சேறிந்து) இவள் பாக்கிய மே பாக்கிபம் !

கே—உன் பேர் அன்றே. பாக்கியம் ?

பாக்—ஆ ! இவள் நிறை பாக்கியம், நான் நிர்ப்பாக்கியம் என்னலாம்.

கே—ஏன், உனக் கென்னகுறை ? நீ இப்படி மனக்கிலேசப்படுவதை இரண்டு மூன்று தடவை கவனித்திருக்கிறேன். என்ன காரணத் ? உனக்கு யார் மேலாவது காதலுண்டா ? நீ தீங்கிக்கிறவர் உன்னைக் காதவிக்க வில்லையா ?

பாக்கியம், உடனே தவ் முகத்தைத் தன் முன்தானையால் முடிக்கொண்டு, “நீங்களோ,—இப்படி,—கேட்டால், நான்,—நாவு,—என்ன சொல்லட்டும்,—எப்படியாவது,—சாகவேண்டியதுதான்” என்று அரிதிற் கூறி, விம்மி விம்மி அழுத் தொடங்கினான். அதைக் கண்டவுடன், தாமஸ் கே, “ஏன் அழுகிறோய் ? எதற்காக அழுகிறோய் ? என்னால் கண்ணீரைப் பார்த்திருக்க முடியாது.” என்று சொல்லிக் கொண்டு எழுந்து, அவள் அருகிற் சென்று, அவள் முகத்தைத் திறந்து, அவள் கண்ணீரைத் துடைத் துத் துக்கத்தை யாற்ற முயன்றார். அப்பொழுது அவனும் எழுந்து நின்று, “ஆனால், உங்களுக்கும் என் மேல் கருணையிருக்கிறதா ? ஆனால் நான் பாக்கியம் தான் !” என்று சொல்லி அவரைக் கட்டி யணைத்துக் கொண்டு, கண்ணீரும் புன்சிரிப்பும் கலந்திலங்கும் தன் முகத்தை அவர் மார்பில் மறைத்துக்கொண்டு, மெதுவாய்க் கொஞ்சலானான். இப்படி இவர்களிருவரும் தனித்திருக்கும் சமயத்தில், பாக்கியத்தின் தாய் தேவநேசம்மாள் என்பவள்,

வீட்டில் வேலைக்கார னில்லாததால், தபால்காரன காண்டு வந்த இரண்டு கடிதங்களைக் கையிலேந்திக்கொண்டு, அந்த அறைக்குள் பிரவேசித்தாள். தன் மகஞும் கேட்டும் இருக்கும் நிலையைக் கண்டவுடன், அவள் ஒரு நிமிஷம் ஸ்கம்பித்து, தாண்டிய வாசற் படியின் அருகே நின்றுவிட்டாள். அவளைப் பார்த்தவுடன், கே, தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றார்; ஆனால், தன் தாய் வந்ததைக் கவனியாத பாக்கியம், அவரை விட்டு விடாமல் இறுகத் தழுவி, “இப்பொழுதுதான் நான் பாக்கியம்” என்று சொல்லிக்கொண்டே, அவரை முத்தமிட்டாள்.

“விடு; உன் தாய் வந்திருக்கிறது தெரிய வில்லை?” என்று சொல்லி, மீண்டும் கே திமிறித் தன்னை அவள் ஆலிங்கனத்தை விருந்து விடுவித்துக் கொண்டார். தன் தாயைப் பார்த்தவுடன், பாக்கியம் சிறிது முகங்கோட்டு முறுவலித்து நாணங் காட்டினால் எனினும், வெட்கத்தி னும் சந்தோஷமே அவள் முகத்தில் அதிகம் பொலிந்தது.

முதலில் திகைத்துத் தியங்கி நின்ற தேவ நேசம் மாள், அப்பால் முகமலர்ந்து இரண்டடி முன்வந்து, “கடவுள் உங்களுக்கு ஆனந்தத்தை அளிப்பாராக! அவர் கிருபையை உங்கள் மேல் பொழிவாராக!” என்று வாழ்த்தி னாள். •பாக்கியம் மாத்திரம், தன்னை யறியாமலே, “ஆமென்!” என்று ஒத்துப் பாடினால். கே, பதி லொன்றும் கூருமல் நின்றுவிட்டு, பிறகு, “தபால் வந்ததார? கடிதங்கள் எங்கே?” என்று கையை நீட்டி, அவர் கையில் தான் கொண்டுவந்த கடிதங்களைக் கொடுத்து விட்டு, தேவநேசம்மாள், திகைத்துத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு, மெள்ள வெளியே போய் விட்டாள். தபாலில் வந்த கடிதங்களை வாசிப்பதில் கே ஆழ்ந்தவராய்க்காண, புதியதோர் உரிமையுடன் அவர் அருகு சென்று, “கடிதங்களில் ஏதாவது விசேஷ முன்

டா? "என்று கேட்டுக் கொண்டு, பாக்கியம், அவர் தோனின் மேல் தன்கையை வைத்தாள். அவர் திடுக்கிட்டவர் போல் விழித்து, "என்ன? என்ன கேட்டாய்?" என்றார்.

பாக்—இல்லை, இவவளவு கவனத்துடன் படிக்கிறீர்களே: கடிதத்தில் ஏதாவது விசேஷ முண்டோ, யார் கடிதம், என்று கேட்டேன்.

\* கே.—கடிதமா? இந்தக் கடிதம் அந்தப் பார்ப்பானிடமிருந்து வந்திருக்கிறுக்கிறது. ஜேனைப்பற்றி எழுசியிருக்கிறான் அவன்.

பாக்கியம்—என்ன எழுதியிருக்கிறார்? எங்கே, நான் பார்க்கலாமா? இனிமேல் என்மகளே ஜேன்; அவள் கேதமத்திலும் சந்தோஷத்திலும், உங்களைவிடக்கூட அதிகமான அக்கறையும் கவலையும் எனக் குண்டல்லவா? என்ன, ஒன்றும் பதில் பேசாமல் இருக்கிறீர்கள்? இவள் ஒருத்தி நமக்கும் நம் மகனுக்கும் இடையே வந்துவிட்டார்களே என்று வருத்தம் உண்டோ?

தாமஸ் கே, இதற்கும் ரோன பதில் கூற வில்லை. ஏதோ முனுமுனுந்துக்கொண்டு, தான் படித்து முடிந்த கடிதத்தைப் பாக்கியத்தின் கையில் கொடுக்க, அவள் அதை வாங்கி வாசிக்கலானார். கே, தபாவில் வந்த மற்றொரு கடிதத்தைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினார். இவ்வாறு இருவரும் கடிதங்கள் வாசித்துக் கொண்டிருக்கையில், சாமிதாஸ் எங்க வேலையாள் அறைக்குள் வந்து நின்றான். கே தான் அவனை முதலில் கவனித்தார்.

கே—என்ன வேண்டும்? எங்கே வந்தாய்?

சாமி—போய்ப் பார்த்தேதங்க; டாக்டர் ஜியர் வீட்டிலில்லை; ஆசுபத்திரிக்குப் போயிருக்கிறாரும். வந்தவுடனே வரச்சொல்கிறேன் என்று, ஒரு மொட்டைப் பாப்பாத்தி யம்மா, சொன்னாங்க; நம்ம பங்களா விலாசத்தையும் துரைபெயரையும் எஞ்சி வைத்துவிட்டு வந்தேங்க.

கே—ஓ! ஆ,—சரி தான், போ.

சாமி—அந்தப் பாப்பாத் தியம்பீட்டுநழும் விள்ளியைப் பற்றி யெல்லாம் கேட்டாங்க.

பாக்கியம்—என்ன கேட்டார்கள் ?

சாமி—யாருக்கு என்ன உடம்பு; ஜியரை மிஸ்லி வரச்சொல் லிச்சா, துரைவரச் சொன்னுரா; மிஸ்லி க்கு வயசு என்ன; கறுப்பா, சிகப்பா; உயரமா, கட்டையா; பார்க்க நல்லா யிருக்குமா, என்றெல்லாம் கேட்டாங்க.

பாக்கியம்—(கேயைப் பார்த்து) வீட்டில் எல்லாருக்கும் சங்கதி தெரியும் போவிருக்கு.

கே—வீட்டில் யார் அந்த அம்மா ?

பாக்—அவர் உடன் பிறந்தாள் என்று நினைக்கிறேன்.

பாக்—இங்கெனுரு பாப்பாத் தியும்கூட இருந்தாங்க.

அடுத்த வீட்டு அம்மா போவிருக்கு; வாளுகிற பெண்; அது தான் மிஸ்லியைப்பற்றி நிரம்பக் கேட்டுது.” தாமஸ்கே. இங்கிலீஷில்ஏதோ முனுமுனுத்துக் கொண்டு “சரிதான், போ” என்று சாமிதாலைன் அனுப்பி விட்டார்.

பாக்—அவர் எழுதியிருக்கிறது சில இடங்களில் எனக்கு விளங்க வில்லை. ஆனால்,—

கே—அதிருக்கட்டும்; வண்டியைப் போடக்கொல்; நான் இதோ உடுத்திக் கொண்டு வருகிறேன். எனக்குச் சந்தேஷ்மாயே இருக்கிறது. நான் போய்ப் பார்த்து வர வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு, தான் உடுத்திக் கொள்ளும் அறைக்குள் போய் விட்டார்.

### பதினைந்தாம் அதிகாரம்

தாமஸ் கே வண்டியில் வெளிச்சென்ற பின்பு, தேவ நேசம்மாள் தன் மக்களுடன் பேச வந்தாள். பரம ஏழையும் படிப்பில்லாதவரும் சாதுவுமான தன் தாயை, பாக்கியம், என்றுமே தயவு தாக்கின்யம் மரியாதைகளோடு நடத்துவ தில்லை. தனக்கு ஏதாவது அவளால் காரியமாக வேண்டியிருந்தால், பக்ஷமாய்க் கொஞ்சிப் பரிந்து பேசு

வாள்; மற்ற வேலோகளில், சாதாரணமாக, அலகுவியன்று செய்வதே வழக்கம். தன் மகளுக்கு நேரப்போகும் பெரும் பதவியையும் நல்லதிர்ஷ்டத்தையும் எண்ணி மனம் பூரித்து மகிழ்ந்து, தான் அன்றுவரை அதைப் பற்றிக் கணவிலுமே சமுச்சிக்கா திருந்தது தன் புத்திக் குறைவே என்று கருதி, இப்பொழுது விஷயத்தை விவரமாய்த் தெரிந்து கொள்ளும்படி மகளிடம் பேச வந்தாள். ஆனால், பாக்கி யம் தன் தாயோடு முகங்கொடுத்துப் பேசாமல், ஏதோ சில சினந்து கூறி, கண்ணீர் வடித்துத் திரும்பும்படி அவளை அனுப்பிவிட்டு, தன்னந்தனியே ஜேன் கேயின் அறையிற்போயிருந்து, சிந்திக்கலானால். தாமஸ் கே, அவராகத் தன் மீது காதல் கொள்ளாமல், தானே அவரைக் கண்ணி வைத்துப் பிடித்த விஷயத்தை, அவள், தனக்கே தன் மனத்திற்குள் தெளிவாய் ஒப்புக்கொள்ள வில்லை. அவர் தன் மீது காதல் கொண்டதாகவே எண்ணை முயன்றார். அன்றியும், அன்று நடந்ததையும், அதைக் தன் தாய் கண்டு தம்பதிகளை ஆசீர்வதித்ததையும் நினைந்து, ‘அவர் இனிப் பின்வாங்க மாட்டார்; ஒரு வேலோ பின் வாங்கப் பார்த்தாலும், தான் பகிரங்கமாய் விடாது தெர்டாலாம்’ என்று துணிந்தாளாயினும், அதன் பின் அவர் நடத்தை, அவள் மனத்தில் கவலையை உண்டுபண்ணிற்று. நெடுநாள்யத் தான் கண்ணும் கருத்துமாய் நாடிவந்த கொம்புத் தேன், இன்று கைக்கெட்டியது, ஒரு வேலோ வாய்க் கெட்டாமற் போய்விடுமோ என்று பயப்பட்டாள். பின்வாங்க முடியாதவாறு எப்படி அவரைப் பிணித்துக் கைகொள்வது என்று ஆலோசித்தாள். ஜேன் கே திரும்பி வந்தவுடன், அவளிடம் சொல்லிக்கூடுவதே முகல்யுக்கி என்று தீர்மானித்தாள்.

மூன்று மணிக்கு வெளியே சென்ற தாமஸ் கே, மணி ஐந்தாகியும் வர வில்லை. அவராவது, அவர் மகள் ஜேனை வது வருவதை எதிர்நோக்கிப் பாக்கியம் ஆத்திரப்பட்டுக்

கொண்டிருக்கும் தறுவாயில், வீட்டு முன் வாயிலில் ஒரு பைஸிக்கில் மனி யோசை கேட்டது. பாக்கியம் விரைந்து போய்ப் பார்க்க, டாக்டர் கோபாலையர் வந்து சேர்ந்தார்.

பாக்கியம்—வாருங்கள், டாக்டர்: நீங்கள் துரையைப் பார்க்க வில்லையா? உங்களைத் தேடியே, உங்கள் வீட்டுக்கே அவர்கள் சென்றார்கள்.

கோபா—காலை பத்து மணிக்கு வெளியே போனவன், இப்பொழுது பத்து நிமிஷத்துக்கு முன்புதான் வீட்டுக்குத் திரும்பிவந்தேன்; வீட்டிலே கேள்விப்பட்டு, உடனே வந்தேன். யாருக்கும் உடம்பு அசௌகரிய மில்லையே? என்ன விசேஷம்? யாருக்காவது உடம்பு அசௌக்கிய மானுலும், என்னை அழைப்ப தில்லையே. அவள் எங்கே? ஜானகி எங்கே?

பாக்—அதைக் கேளுங்கள்! எப்பொழுதும் அவள் மேல்தான் நாட்டம் உங்களுக்கு; வேறு யார் எக்கீக்டு கெட்டாலும் கவலை யில்லை; வீட்டிலே பெரியோர்கள் தய விருந்தால் தானே அவள் கிடைப்பாள் என்ற எண்ணங்கூட, உங்களுக்கு இல்லை.

கோபா—உங்களுக் கென்ன, எப்பொழுதும் கேளி தான். ஜானகி எங்கே? அவர் எங்கே?

பாக்—அவர் முன்று மணிக்கு உங்களைப் பார்க்கத் தான் வண்டியில் போனார்; இன்னும் திரும்பி வர வில்லை. ஜேன், அதோ வருகிறார்.

இந்தச் சமயத்தில் ஜேன்கே ஒரு குதிரை வண்டியில் வீட்டு முன் வாசல் வந்து சேர்ந்தாள். உடனே கோபாலையர் குதித்தோடிப்போய்க் கை கொடுத்து அவளை வண்டியிலிருந்து இறக்கி, அவளுடன் பேசிக்கொண்டே பாக்கியமிருந்த முன் வராந்தாவுக்குத் திரும்பிவந்தார். ஆயிரம் வினாக்களையும் விடைகளையும் ஒன்றின்பின் ஒன்றுயங்க சரமாரி பொழிந்தாற்போல, சில சொற்களில்

அடக்கிய காதலர் இருவரின் பேச்சின் பரப்பையும், அவர்கள் நெஞ்சு படபடத்தையும் எப்படிக் கூறுவது? ஜானகியின் கேள்விகளுக்குப் பதிலாக, அவள் கடிதத் தைப் பற்றிய விவரங்களையும், அவள் தந்தை வெளிச் சென்றிருப்பதையும், தன்னைப் பற்றிய விஷயத்தைத் தவிர மற் றெல்லாவற்றையும், பாக்கியம்கூறக் கேட்டு, ஜானகி ஆச்சரியப்பட்டு : “நாங்கள் இருவரும் ஒடிப் போய் விட்டோம் என்று - ஐயா - நினைத்தார்கள்? ஒளித்தோடி விட்டோம் என்று? சீ! நீ சம்மா கேளி பண்ணுகிறோம் போவிருக்கு! அவர்கள் ஒரு நாளும் அப்படிச் சமூசயிக்கமாட்டார்கள்.

பாக்கியம்—அப்படி ஒருநாளும் நடவா தென்று நான் சொல்லியும் கூட, அவர்கள் நம்ப வில்லையே. முதலில் புறப்பட்டார்கள்; சாமி தாஸை யனுப்பி இவர்களை அழைத்து வரச் சொல்லா மென்று, நான்தான் சொன்னேன். அதற்குச் சம்மதித்தார்கள். இவர்களும் வீட்டில் வில்லை என்று அவன் வந்து சொன்னவுடன், அவர்கள் சமூசயம் முற்றிவிட்டது. உடனே வண்டியைப் போட்டுக்கொண்டு, நேரில் போய்ப் பார்த்து வருகிறேன் என்று போய்விட்டார்கள். இன்னும் வர வில்லை.

ஓண்—நாங்கள் ஒடிப்போய்விட்டோம் என்று!

பாக்—என், அதனால் என்ன? உலகத்திலே நீங்கள் தானு இதுவரையில் காதலுக்காக முதல் முதல் ஒடிப் போகிறவர்கள்? அல்லது, நீங்கள் அப்படி ஏதாவது செய்தா லன்றி, உங்கள் காரியம் கைகூடப் போகிறதோ. அதில் என்ன உனக்கு இவ்வளவு ஆச்சரியம்? என், டாக்டர், நீங்கள்தான் சொல்லுங்களேன்.

கோபா—என்ன, ஜானகி, ஒடிப்போவேர்மா? பைலிக் கில் பின் காரியரிலே ஏறிக்கொள்கிறோயா? அவரோ வீட்டில் இல்லை. இதுதான் ஏற்று சமயம்.

ஜேன்—அவள்தான் சொல்கிறாள் : உனக்குமா சேவியா யிருக்கு? இந்த நாலைந்து நாட்களாய் நான் படும் அவஸ்தையை அறிந்திருந்தால், இப்படிப் பேசமாட்டாய்.

பாக்—இந்தத் தொல்லையெல்லாம் எதற்கு? டாக்டர் மட்டும் எங்கள் மார்க்கத்தில் சேர்ந்து விட்டால், நானோயே என் மருமக ஞகினிடலாம் ; ஒடவும் வேண்டாம், தேடவும் வேண்டாம்.

கோபா—அதென்ன, உங்கள் மருமகன் என்கிறீர்கள்? விளங்க வில்லையே.

பாக்—(முகத் கோட்டிச் சிரித்துக்கொண்டு) எல்லாம் சீக்கிரத்தில் விளங்கும் ; என் மருமக னில்லாவிட்டால், இந்த வீட்டு மருமகன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுகூடச் சொல்லும் சுதந்திர மில்லையா எனக்கு, இந்த வீட்டிலே?

கோபா—உங்களுக்கில்லாத சுதந்திரம் வேறு யாருக்குண்டு? விசேஷ அர்த்தம் ஏதாவ துண்டோ என்றுதான் கீட்டிடன்.

பாக்—அதுவுந்தான் இருக்கும். ஜேன்! இங்கே, என் கிட்ட வா : உன் காதில் மட்டும் ஓர் இரகசியம் சொல்ல வேண்டும் ; உன் காதலருக்கு அது தெரியக்கூடாது. நீ எப்பொழுது வருவாய் என்று ஆவலுடன் எதிர் பார்த்துக்கண்ணும் பூத்துப்போயிற்று.

“அதென்ன இரகசியம்?” என்று கேட்டுக்கொண்டு ஜேன் அருகு செல்ல, பாக்கியம், அவள் காதில் ஏதோ சொன்னான். உடனே ஜேன் முகம் வெளிறிப்போயிற்று. இரண்டொரு கணங்கள் அவள் திகைப்புற்றுத் தத்தளிக்க, கோபாலையர், அவள் கையைக் கட்டியாப்ப பிடித்துக்கொண்டு, அவளை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்தார்.

ஜேன்—ஆ! அப்படியா! உன்னையா!

பாக்—அதுகூடாதா? உனக்கு அது பிடிக்கவில்லையா? இவ்வளவு ஆச்சரியம் என்ன?

ஜேன்—இல்லை. நான்,—என்னவோ,—இதுவரை,— அப்படி நினைக்கவே யில்லை. திடீரென்று கேட்டவுடன், ஆச்சரியமாயிருந்தது. இன்னமும் கூட நம்பமுடிய வில்லை, பாக்—ஆனால், உனக்கது சந்தோஷம் மில்லையா?

ஜேன்—எனக்குச் சந்தோஷமா? ஆ,—ஃயாவுக்குச் சந்தோஷமாவது எனக்கும் சந்தோஷம். இருந்தாலும், ஒருவேளை—.”

ஜேன் கேயினால் மேற் பேச முடிய வில்லை. அவள் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது. அவள் எழுந்து விட்டிருக்குள் தன் அறைக்குப் போய்விட்டாள்.

கோபாலீயர் உடனிருப்பதையும் ஒரு கணம் மறந்த வள் போல, “இவள் இப்படி நடப்பா என்று நான் நினைக்க வில்லையே!” என்று, பாக்கியம் தனக்குத்தானே சொன்னாள்.

கோபா—(சேருமிக் கோண்டு) இவ்வளவு திடீரென நீங்கள் சொல்லியிருக்கக்கூடாது. ஒரு வேளை மயங்கிச் சோர்ந்து விடுவா என்று நான் அஞ்சினேன்.

இதற்குப் பதிலான்றும் பேசாமல், கோபாலீயரை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்துவிட்டு, அட்பால், பாக்கியம்: “டாக்டர் பக்கத்திலிருக்கும்பொழுது, அப்படியே மயங்கிவிட்டா இருந்தான் என்ன?” என்றார்கள்.

கோபா—அது போகட்டும். உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகுக! கருதிய காரியத்தை முடித்துவிட்டார்கள் போலிருக்கிறது. இனி, என்னைத் தங்கள் மருமகனுக்கிக்கொள்ள வேண்டுமென்பதே என் பிரார்த்தனை.

மீண்டும் அவரைப் பாக்கியம் வெறித்துப் பார்த்தானே ஒழிய, சிறிது நேரம் ஒன்றும் பதிற் பேச வில்லை. அப்பால் அவரைப் பார்த்து:

அது, நான் சொன்னபடி, உங்கள் கையில்தானிருக்கிறது. நாங்கள் என்ன காட்டியிருண்டிகளா? எங்கள் மார்க்கத்தைச் சேர்ந்தால் என்ன?” என்று கேட்டாள்.

கோபா—இல்லை, நாங்களே அஞ்ஜானிகள்; உங்கள் வேதமே சத்திய வேதம்.

கோபாலீயர் பதினின் சூளான உட்பொருள் பாக்கி யத்துக்குத் துலங்க வில்லை. தன் வாழ்நாளில் பலவாண்டுகளை ஹிந்துக்களுக்கு கிறிஸ்தவ சமயத்தை எடுத்துப் போதிப்பதில் கழித்திருந்தவ ஓதவின, பழைய வாசனையின் மேலிட்டால், இடம் பொருள் காலப் பொருத்தங்களையும் மறந்து, கிறிஸ்தவ மதத்தின் மேன்மையையும் ஹிந்து மதத்தின் குற்றங் குறைகளையும் பற்றி, அவள் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிட்டாள். அவள் பேசிய யாவும் கோபாலீயருக்கு அலுப்பைவிட உள்ளுர நகைப்பையே விளைத்தமையாலும், தாமஸ் கே வெளியிலிருந்து அல்லது ஜென் விட்டிக் குள்ளிருந்து, சீக்கிரம் வந்து செருவ ரென்று அவர் என்னியதாலும், பாக்கியத்தின் வாயைக் கிளறி இரண்டொரு வாத்தைகளை மாத்திரம் இடையிடையே பேசிக்கொண்டு, அவர், அவள் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தவாறு, முதலில் தாமஸ் கே வண்டியில் வந்து சேர, வண்டி சுதாமல் தொட்டு, ஜெனும்வெளியே வந்தாள். தன் மகனையும் கோபாலீயரையும் பார்த்தவுடன், தாமஸ்கே, ஒன்றும் பேசத் தெரியாமல், முதலில் திகைத் தார். பாக்கியம், சிரித்துக்கொண்டு, “பறந்துபோன புரு ஜோடி கூட்டில் வந்து அடைந்துவிட்டது, பார்த்திர்களா! வெயிலில் நீங்கள் போக வேண்டா மென்று நான் சொல்ல வில்லையா! வினில்போய் அலைந்துவிட்டுவந்தீர்கள். அதுவும் தான், இவ்வளவு நேரம் என்ன? எங்கெங்கே போனீர்கள்? ஒரு வேளை பறங்கிமலைக்கே போய் விட்டிர்களோ, வரக்காணுமே, என்றெண்ணினேன், நான்” என்றாள்.

அதற்கும் அவர் ஒன்றும் பதில் சொல்ல வில்லை. அவர் திகைப்பையும் தத்தளிப்பையும் கண்டவுடன், கோபாலையர் : “தாங்கள் அழைத்தகாக வேலைக்காரன் விட்டில் வந்து சொன்னானும். நான் ஆசுபத்திரிக்குப் போயிருந்தேன். இப்பொழுதுதான் திரும்பி வந்தவுடன் கேள்விப்பட்டு வர்த்தேன். என்ன விசேஷம்?” என்றார். இதற்குள் தன் மனத்தை ஒருவாறு சாந்தப்படுத்திக் கொண்டு, “உம்மிடத்தில் கொஞ்சம் தனித்துப் பேச வேண்டியிருக்கிறது. என் அறைக்கு வாரும், பேச வோப்” என்று கூறி, தாமஸ்கே, அவரை விட்டிற்குள் அழைத்துச் சென்றார். பாக்கியமும் பின்னே சென்றான். தன்னிடம் தன் கடப்பனார் ஒருவார்த்தையேனும் பேசாத தைப்பற்றி ஜேன்கே சிறிது கவலை கொண்டான் ; ஆனால், பாக்கியம் தன்னிடத்தில் கூறிய சங்கதிக்குப் பின்னும், அவளிடமும் அவர் ஏதும் பேசாதாலும், அவள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாதது, அவள் முகத்தை எதிர் நோக்காமல் அவர் நின்று தத்தளித்தது, அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஒரு வேளை தனக்கு அந்தச் சங்கதி தெரியக்கூடாதென்று அப்படி நடந்தாரோ என்றும் எண்ணினால். கோபாலைய ரிடம் தன் விஷயத்தைப் பற்றித்தான் அவர் நீபசுப் போகிறு ரெண்பது நிச்சயம். ஒரு வேளைத்தன்னையும் அவர் கூப்பிட்டு விடலாம் ; தான் எழுதிய கடிதத்தைப் பற்றிக் கேட்கலாம். கேட்டால் என்ன சொல்வது? இவ்வாறு திகைத்துச் சில நிமிஷம் நின்றுவிட்டு, பாக்கியத்துடன் அப்பொழுது பேச மன மில்லாதவளாய், ஜேன்கே தன் அறைக்குத் திரும்பிப் போய்விட்டாள்.



### யந்திலூரும் அதிகாரம்

கேர்பாலையரை மட்டும் தாமஸ் கே தன் அறைக்குள் அழைத்துக்கொண்டு போய், வேறொவரும் உள்ளே வராமல் கதவைத் தாளிட்டுவிட்டு, இருவரும் உட்கார்த்த பின், கீழே வரும் சம்பாஷிணை அவர்களுக்குள் நடந்தது. “நானும் உடனிருப்பது நலமல்லவா?” என்று, உடனிலும் பாக்கியத்தைத் தடுத்து, அவளை கே வெளியே அனுப்பி விட்டார்; ஆயினும், ஜேன் தன் அறைக்குட் கெள்ள பின்பு, புக்கியம், கேயின் அறைக் கதவோர் மிகுந்து ஒட்டுக் கேட்க வில்லை யென்று, நாம் கூற முடியும், உள்ளே நடந்த பேச்சில் சிலசில வார்த்தைகள் தான் அவள் காதுக் கெட்டியன; அதனால், இரண்டோரு விழு யங்களைப்பற்றி அவள் விபரி தமாக நினைத்துக்கொண்டாள் என்பதும் மெய்யே. இனி, அறைக்குள் நடந்த சம்பாஷிணையைக் கவனிப்போம் :

கே.—நீர் அனுப்பிய கடிதத்தைக் கவலையோடு படித் துப் பார்த்தேன். அதைப்பற்றியும், இன்று காலை ஜேன் எழுதின கடிதத்தைப் பற்றியும் தனிமையிலிருந்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டு மென்றே, இந்நேரம், இரண்டு மணி நேரம் வரை, நீர் ஆசுபத்திரியில்தான் இருக்கிற ரென்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்ட பின்னர், ராயின் ஸன் பார்க்கில் போயிருந்து, ஆலோசித்துக்கொண் டிருந்தேன். உமக்கு நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவ மதத்தைச் சேர்வதைப்பற்றி சீர் எழுதியிருப்ப தெல்லாம், ஒருவரு வியாபந்தான். ஜேன் தன் மனச் சாக்ஷியைப்பற்றி எழுதி யிருப்பதும், முதலில் எனக்குக் கோபத்தை உண்டாக்கிய தெனிலும், ஒரு வீதத்தில் கிரமம்தான். ஆனால், ஒரு விழுயத்தைமட்டும் நீங்கள் இருவருமே மறந்து விட்டார்கள்; இல்லை, மறந்துவிட வில்லை, உங்களுக்கு அதுதெரியாதென்றே சொல்லவேண்டும். உமக்கு ஹிந்து—லா தெரியுமா?

கோபா.—நன்றாய்த் தெரியாது.

கே—நன்றா யென்ன, தெரியவே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். தெரிந்திருந்தால், இப்படி எழுதியிருக்க மாட்டார். ஸீர் ஒரு ஹிந்து, பிராமணன், ஆன தால், உம்முடைய சொந்த அபிப்பிராயமும் கொள்கை களும் எப்படி யிருந்தாலும் சரி, ஹிந்து-லாவுக்கு ஸீர் கட்டுப்பட்டவரே. அந்த லாவின்படி, ஒரு பிராமணன், மற்று எந்தச் சாதியிலிருந்து வேண்டுமாயினும் பெண் சீனக் கொள்ளலாம்; எத்தனை பெண்களை வேண்டினும் கொள்ளலாம். அப்படி அவன் கொண்ட மனைவிமார், அவன் சாதியையோ அந்தஸ்தையோ உரிமைகளையோ பாதிக்க முடியாது; ஆனால், உண்மையில், அவர்கள், அவன் மனையாட்டி கள், தர்ம பத்தினிகள் ஆகவுமுடியாது; வைப்பாட்டி கள் போலே யாவர். இம்மட்டோ, அவனுக்கு அயர்கள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளுங்கூட, பிராமணராக முடியாது; வைப்பாட்டி மக்கள் போலே யாவர். பிராமணன் ஒருவன், பிராமணரல்லாத சாதியிலிருந்து கொள்ளும் பெண்ணுக்கும் அவள் மக்களுக்கும் என்ன சொத்தைக் கொடுப்பினும், சிவனும்ச சுதந்திரமும் அவளுக்குண்டெனினும், அவனுடன் சமத்துவம், என்றுமே அவர்களுக்கு ஜில்லீ. உம்மைப்போல் படித்தவன், நாகரிக மூள்ளவன், எவன்தான், தன் ஆசை மனைவி மக்களை, இப்படிப்பட்ட மாணக் கேடான், தாழ்வான். நிலைமையில் வைக்க விரும்புவான்? உம்மை அடக்கி யாரும் ஹிந்து-லா இப்படி யிருக்க, ஸீர் பிராமணனு யிருந்துகொண்டு, என்மன்ஜேனை மனம் புரிவ தெப்படி? அவளை ஒரு வேசி யாக்கி, உமக்கு அவன் வயிற்றிற் பிறக்கும் மக்களையிட்டு வேசி மக்கள்போல் விட்டுப் போக, விரும்புகிறோ? இப்பொழுதுள்ள ஹிந்து-லாவும், சாதிக்கட்டு வழக்கங்களும் உள்ளவரை, லக்ஷ்மணக்கானுறுமே சரி, உம்முடைய

பணமும் என்னடைய பணமும் தான், அவர்களுக்கு என்ன செய்யக்கூடும்?

கோபா.—எனக்குக் கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை யில்லாதது. போலவே, எங்கள் மதத்திலும், எங்கள் ஆசார அதுஷ்டானங்களிலும், சிலவற்றில் நம்பிக்கை யில்லை. இப்பொழுது நடைபெறும் சாதியாசாரத்தில், எனக்கு நம்பிக்கையே யில்லை. ஜானகி,—ஜேன், பிராமண ஸ்திரீகளில் எத்தனையோ பேரைவிட, எல்லா விதத்திலும் மேல் என்பதை, நான் மனப்பூர்வமாய் நன்கு அறிவேன். மற்றொன்று, நான் சொல்வது தங்களுக்கு ஒரு வேளை வருத்தத்தைத் தரலாமாயினும், இந்த ஸந்தர்ப்பத்தில் சொல்லியே தீரவேண்டும். ஜானகிக்கு,—ஜேனுக்கு, கிறிஸ்தவ மதத்திலே அவ்வளவு வேறான்றிய பற்றிருப்ப தாகக் தெரிய வில்லை. நான் அவளை அக்கினி சாக்ஷியாய் பாணிக்கிரகணஞ் செய்துகொண்டு, நாங்கள் இருவரும், ஒரே ஈட்டில், ஒரே குடும்பமாய்ச் சேர்ந்து வாழ்ந்து, எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் பிராமண ஜாதி முறைப்படி நடத்தி வந்தாலோ? யார் என்ன செய்யக்கூடும்? என் பந்துக்களில், வேண்டியவர் எங்களுடன் பழக்கட்டும்; வேண்டாதார், விலகிவிட்டும்; நான் அதை அவ்வளவு பொருட்படுத்த மாட்டேன். இப்படிச் செய்வதில் என்ன தடை?

கே—நான் சொல்வது இன்னும் உமக்கு விளக்க வில்லையே! ஜேன். கிறிஸ்தவச்சி; ஹிந்துக்கள் அபிப்பிராயத்தில் நாங்கள் சூத்திரர், சண்டாளர், மிலேச்சர் என்பது, ஒரு புறமிருக்கட்டும். பிராமணருக்கு அடித்தபடியாக, சிலரால் மேலானபடியாகவே, மதிக்கப்படும் கூத்துகிய சாதிப்பென் ஒருத்தியை, ஸீர் அக்கினி சாக்ஷியாய்க்கவியாணஞ் செய்து கொண்டாலுமே, அவள் கதியும், அவள் மக்கள் கதியும், இக்காலத்தில் இப்படித்தானாகும்.

அவர்களுமீம் பிராமணராகி விட முடியாது. உம்முடைய ஆஸ்தி முழுதையும் அப்படிப்பட்ட மனைவி மக்களுக்கே நீர் கொடுத்துவிட யுக்தி செய்யலாம்; ஆனால், ஹிஂது ஜன சமூகமும், ஹிஂதுவாவும், அவர்களையும் பிராமணராய்ப் பாங்கித்து நடத்தும்படி செய்ய, உம்மாலும் முடியாது, எவ்வாறுமீம் முடியாது. இந்தியாவிலே எல்லாச் சாக்த மதங்களுக்கும் பொதுவான ஒரு விவீல் விவாகச் சட்டம் ஏற்படும் வரை, அது அசாத்தியம்; அப்பொழுதுங்கூட, சட்டமட்டும் மாறுமேயன்றி, ஜன சமூகம் மாறப் பல தலை முறைகள் பிடிக்கும். அது வரை நீர் ஜன சமூகத்தை விரோதித்து நடக்க முயலுவது, ஒரு சிட்டுக்குருவி இமய மலையில் கோபத்தோடு முட்டுவது போலவே யாகும்.

கோபா.—எனக்கு ஹிஂது-லா தெரியாது; எனினும், அநுபவத்தில் கொஞ்சம் தெரியும். உதாரணமாக, இன்று காலைதான், ஒரு கேஸ்டாக்கு என்னை அழைத்துக்கொண்டு போன்றீர்கள்: தொண்டமண்டலம் முதலியர் விட்டுப் பெண் ஒருத்தி, பதினெட்டு வயதுதா னிருக்கும், கல்ல ரூபவதி, அவளுக்கு உடம்பு குணமில்லை என்று கூப்பிட டார்கள். பட்டணத்துப் பெரிய குடும்பங்களில் ஒன்று; தங்களுக்குக்கூடத் தெரிந்திருக்கும்; அவள் தகப்பனும் பிரபலமான வக்கில்தான். நான் பரிசோதனை செய்து பார்த்தபின், பெண் னுக்கு விவாகஞ் செய்வித்து, அவள் கணவனுடு வாழ்ந்தால், நேராய் தீர்த்துவிடு மென்று அபிப் பிராயக் கொடுத்தேன். அப்பால், உண்மை தெரிய வந்தது. அவளுக்கு விவாகமாகி நான்கு வருஷங்களாயினவாம்; சம்பந்திகளுக்குள் சண்டையினால், மாப்பிள்ளை, இந்தப் பெண்ணைச் சேர்த்துக் கொள்ளாமல், வேறிரண்டு பெண் களை, ஒழே முகர்த்தத்தில், வேண்டு மென்றே மனங்கிசெய்து கொண்டு, சுகமாயிருக்கிறானும். அவர்களில் ஒருத்திக்குக் குழந்தைகளும் கிறந்திருக்கின்றனவாம். இந்தப் பெண்,

பாகம், வாழாவெட்டியாய், நோயால் வருந்தி காங்கிரஸ், ஹிஂது-லாப்படி, இவளுக்கு இனி என்றுமே, ஜனங்கள் இறந்துபோனாலுமே, கிமோசன மில்லீயாம்; அவன் மட்டும், இவ்ளை வைத்துவிட்டு, வேறிரண்டு பேணக் கைப்பிடிக்கலாமாம். இதனினும் பெருத்த அசியாய முன்டோ? இன்று காலை விவரங்கள் தெரிந்தவுடன், இப்படிப்பட்ட சமூகத்தார் எல்லோருமே கிறிஸ்தவராக, அல்லது முகம்மதியராக, மாறிவிட்டால்தான் என்ன என்று தோன்றிற்று! கணவனின்றி நோய் வாய்ப்பட்டுவருந்தும் அந்தப் பெண், ஒரு வேளை, இம்மியேனும் கடத்தை தவறி விட்டாலோ, அவள்மீது கல்லீ விட்டெறிந்து காறியுமிழு, ஊரெல்லாம் தயார். ஹிஂது சமூகத்தின் ஊழில், இவ்வாறு இன்று காலையில்கூட அறிந்தேன். ஆயினும், இந்த விஷயத்தில் வேறு வழியிருக்கிற தென்று, என்னுடையிரேன். ஜானகியும் நானும் மாம்புரிவது இந்த மாகாணத்தில் முடியாதாயினும், பரோடாவிலே இதற்கேற்ற சட்டம் இருக்கிறதாம். அங்கே போய், பரோடா எல்லீக்குள் விவாகத்தை முடித்துக்கொண்டு வந்துவிட்டால், அப்பால், எங்களை என் சுற்றத்தாரும் வேறு பிராமணர் பலரும் ஏற்காமற் போனாலும், சட்டப்படி எவ்வித தோழமுடி ஏற்படா தன்றே? இந்த நாளிலே, எங்களை ஏற்றுக்கொண்டு, எங்களோடு பழகப் பின்னிடாத பிராமணர் சிலர், சென்னை பிலேதும் இருக்கிற ரெஸ்பது உறுதி, அப்படிச் செய்து வென்ன?

கே.—இன்னும் நீர் விவரங்களிலே பேசுகிறீர்; பரோடா இல்லை, ஜெரிக்கோ போனாலும், காவர்க்கத்துக்குப் போனாலுமே; சரகத்துக்குப் போனாலுமே. சிறங்கியப் பிராமணங்கள் உம்மை, உம்மைக்குடும்பங்களும் சட்டமும், சிழுப்போலத் தொடர்க்கே சொல்லும். நீர் பிராமணங்களுக்கும் வரை, அதனின்கூம் உடல்

ஈன்னிக்கு முதலாகவும் அவர் பாரிசுப்பு; இதே நிலையில் கீர்த்தகுமுடித்தவன்; இந்த விலைப்படியில் கால்காலாக வெள்ளும் விலையை முடித்துக்கொண்டு திரும்பி விட்டால், கோள் பார்ப்பாத்தி வாசி விடுவான், அவனுக்கும் பிறக்கும் மகன் உம்முடைய புத்திரனுகி, உபநயனம் முதலிய ஸ்ம்ஃ்காரங் களுக்கு அருக்குகி விடுவான் என்று நீர் விலைப்படது, வீண் கணவே. பேச்சைவளர்ப்பதில் பிரயோசன மில்லை, ஜேனின் மதப்பற்று எப்படி யிருந்தாலுமே சரி, நீர் ஹிஂதுவாயிருக்கும், வரை, உங்கள் மனவினை சட்டப்படி பிராமணரது விவாக ஸ்ம்ஃ்கார மாகாது; அப்படிக்கின்றி, ஒரு வேளை உம் முடைய வைப்பாட்டி போலிருக்க அவளே இணங்கினாலுமே, அதற்கு முன், என்கைகளால், நானே அவளைக் கொலை செய்து விடுவேன் என்பதை உறுதியாய்க்கொள்ளும்.

தமிழ் கேயின் ஆவேசத்தையும் அவர் பேச்சின் பட ஷடப்பையும் கண்டு, கோபாலையர் சிறிது பயின்து விட்டார். இப்பொழுது தாழ்த்து: “நான் அப்படி யிரும்பவு மில்லை; என்க்கு அப்படி எண்ணமு மில்லை; தாங்களே முதலில் குறியபடி, எனக்கு அவள் மேலுள்ள காதல், அவ்வாறு அவளே அவமானப்படுத்தச் சம்மதியாது. அவளே யறிந்து அவள்மீது காதல் கொள்ளுமுன் நானிருந்த சுபாவத்தை யும், இப்பொழுது அவளை யறிந்தபேன் நானிருப்பதையும், தாங்கள் தெரிக்கிருந்தால், இப்படிச் சந்தேகிக்கவும் மாட்டார்கள். அவனுக்கு ஒரு மானக்கேடு நேருமுன், என் உயிரையே வேண்டுமாயினும் நான் துறக்கத் துணிவேண். ஏனக்கு வயது முப்பதுக்கு மேலாயிற்று. கண்மனிகள் பேச்கி இரண்டு அருமைக் குழந்தைகளிருக்கிறார்கள் குலுங்கு அதைப்பற்றி எல்லாம் இப்பொழுது தங்களிடம் கொல்லுவது பொருந்தாது. இனி, நான், சிறின்தவனு அதையற்றித் தான் யோசிக்க வேண்டும்.” என்றார்.

“கேட்கிறதான் எனக்குத் தமிழ்நாடுப்பால் ஆகூடுபளையே வில்லை; சந்தோஷமே: நான் அதிகமட்டும் வேறு வழியுமில்லை.

கோபா:—நான் ஒற்றைக் கட்டட யல்ல; உடன்திருச்தான், குழந்தைகள் எல்லாரும் இருக்கிறார்கள்; அதனால் தான் போசனை; சிகிரத்தில் தீர்மானித்து, தங்களைவாசது மீண்டும் பார்க்கிறேன். முடிவு எப்படியாயினும், தங்கள் பகுத்தை என்றும் மறக்க மாட்டேன். மற்றொரு விஷயம்: அவளைக் கண்டு பேசத் தங்கள் அதுமதி வேண்டும்.”

தாமஸ் கே, சிறிது நேரம் தனக்குள் ஆலோசித்துக் கொண்டு, இதற்குப் பதி வூரைக்காம விருந்தார். அப்பள்ளி அவர்: “உம்மை நம்பலாமா? ஆம், நம்பவா மென்றே எண்ணுகிறேன். சரி: கண்டு பேசிவிட்டுப் போம். நீர் போகும்போது அவளை இங்கே வரச்சொல்லுார்.” என்றார்.

அப்பால் கோபாலையர், கேயினிடம் விடை பெற்றுக் கொண்டு, வெளியே வந்தார். தாளிட்டிருந்த கதவுயத் திடீரெனக் திறந்து கொண்டு வெளிப்பட்டவுடன், அவர், பாக்கியத்தின் மீது விழுந்தார்.

கோபா:—மன்னித்துக் கொள்ளுங்கள்: நான் பார்க்க வில்லை.

பாக்:—இப்பொழுதுதான், அவர்களுக்கும் உங்களுக்குப் போகாண்டு வரட்டுமா என்று கேட்க வந்தேன். நானும் கத வண்டை வந்தேன், நீங்களும் வெளியே வந்தீர்கள்.

கோபா:—வந்தனம்: எனக்கு உ வேண்டாம்; அவன் எதுகே?

பாக்:—உமக்கு உ ஏன், காப்பி ஏன்? அவனிருந்தால் போதும். அவனுடைய அறையில் அவள் இருக்கிறார்.

கோபா:—சரி, ஒரு நிமிஷம் பார்த்து, சொல்லிக் கொண்டு போகிறேன். நேரமாயிற்று; ஒரு ஜோக்குப் போக வேண்டும்:

‘யாகி:- அவளைக் காலைமட்டும், பாக்கியத்தினிடத்தில் அங்கெங்கான் : கேரமாகி விடும், கேஸ் ஞாபகம் வந்து விடும். அவளைக் கண்டு விட்டால், அப்புறம் இரவு பகலும் தெரியாது, பசி தாகழும் தெரியாது, எந்தக் கேஸ் எப்படிப் பாசுமானுலும் கல்லை யிராது! அதுருக்கட்டும்: என்ன நடந்து? என்னிடப் பிறிது சொல்லக்கூடாதா?'

கோபா:- தானை ஒளித்த சூலா? மாமி அறியாமலோ மருமகள் கிட்டி விடுவாள்? எல்லாம், அம்மான் இருக்கிறார்கள், உங்களுக்கு விவரமாய் ஆசியோட்டதம் சொல்லுவார்கள்: நேரமயிர்து, நான் வருகிறேன்’ என்று கூறிச் சிரித்துக் கொண்டு, ஜானகி யிருந்த அறையை நேர்க்கி தூநிட்டிட்டார்.

### பத்தினேப்பாம் அதிகாரம்

“இந்தப் பட்டணத்து டாக்டர் ஒருவர், பிராமண குலத்தினர், ஒரு பெண்ணின் நியித்தம் கிறிஸ்தவ மார்க்கத்தைச் சேர்ப் போல தான் அறிக்கு, மனம் வருந்துகிறோங். இவருடைய மூத்த தாரமா யிருந்த பிராமண ஸ்திரீயின் வயிற்றில் பிறந்த குழங்கைகளும் இருக்கின்றனராம். கிறிஸ்தவ மதத்தில் இவருக்கு உண்மையில் ஈழ்விக்கையே அபிமானமோ இல்லை யென்றும் தெரிகிறது. எனவே, காமந்தான் இவர் மதம் மாறுதலின் காரணமாகும்.

‘மனிதர் மனத்தெழு நினைப்புகள் யாவும்  
இச்சைகள் அனைத்தும், இன்புகள் எல்லாம்,  
அழியும் இவ் டட்டை அசைக்கும் ஒவ்வொன்றுமே,  
காத்தின் புனிதக் கனலை வளர்த்திடும்  
வேலையாளரே ஆவது மெய்யே ’

என்ற, ஒர் ஆங்கில கவிபாடி யிருப்பது, ஜிங்கையும் அவித்திலங்கிலை, மூனீச்சிரார்களின் வழித்தோன்றல்களான அந்தணர்கள் விஷயத்திலும், உண்மையே போலும். கலீகாங்கிளின் கோலமே இது!.. இவருடைய ஆப்த ஈண்பர்களும் கங்கப் பிரமுகர்களில் சிலரும், இது அங்கிரமத்தைச் சுடிக்க முயன்ற ஏருவதாகத் தெரிகிறது. இன்னார் முயற்சி கைக்குமாறு திருவருள் ஈரப்பதாக!..

தன் வீட்டு நிலா மாடத்திலிருந்து தினசரிப் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்த பத்மாவதியம் மாள்,. இதை வாசித்தவுடன் : “இதைப் பார்த்தாயா, அத்தான் ! செய்தி ஊரெல்லாம் பரவி, பேப்பருக்குக்கூட எட்டிவிட்டது போலிருக்கே. ஆனாலும் தான், என்ன பொய் ! ஒன்று என்பதற்கு முன் ஒன்பது என்கிறதே நம்ம பத்திரிகைகளின் துர்க்குணமாயிருக்கிறது.” என்று சொன்னார்.

**நாராயணயர்—** இதாவது, காரணமே இல்லாமல் புகைய வில்லை என்கலாம். சில வேளைகளில், பத்திரிகை கள் அபாண்டமான பொய்களைக் கிளப்பிவிட்டு விடுகின்றன. ஜிரோப்பாவிலும் அமெரிக்காவிலும், பத்திரிகை களுக்கு இதுதான் பொழுது போக்காம். நம்ம சென்னை பட்டணத்தில்கூட, ஏதாவது ஒரு மீட்டிங்கை நேரில் சென்று பார்த்துவிட்டு, அப்பால் அதைப் பற்றிப் பேப்பரில் வரும் விவரங்களை வாசித்தால், அதுதானே இது, அல்லது சொப்பனமோ, என்று தோன்றும். முப்பது பேர் வந்திருக்தால், முந்தாறு பேர், மூவாயிரம்பேர், வந்திருந்தா ரென்று பேப்பர் குட்டிபோட்டுப் பெருக்கினிடும்.

**பத்மா—** நடப்பதை நடக்கிறபடி. எல்லாருக்கும் தெரி யப்படுத்துவதே வேலையான பத்திரிகைகளே இப்படிச் செய்தால், ஜனங்கள் உண்மையை அறிவ தெப்படி ? அதிருக்கட்டும் : கோபாலன்னு, முடிவாக என்ன யோசித்திருக்கிறார் ? இன்றைக்கு ஏதாவது பேச்சு நடந்ததோ, இந்த விஷயத்தைப் பற்றி ?

**நாரா—** வேறென்ன பேச்சு ? எப்பொழுதும், “அன்ன விசாரம் அதுவே விசாரம்” என்று, இதுவே கவலை, இதுவேதான் பேச்சு.

**பத்மா—** அப்படி யில்லை : “தோகையரைப் பன்ன விசாரம், பலகால் விசாரம் என்று” சொல்லு.

நாரா.—சரி, அப்படியே வைத்துக்கொள், மனுষன் கிடந்து தத்தளிக்கிறான் ; புத்தி முட்டிப் பைத்தியம் பிடித்து விடும்போ விருக்கிறது. இவனுக்கு, இந்த வயதிலே, இவ்வளவு கிறுக்கென்று, நான் முதலில் நினைக்க வில்லை. இன்றைக்கு என்ன சொன்னான், தெரியுமோ ?

பத்மா.—என்ன சொன்னார் ?

நாரா.—நம்முடைய சாதிக் கட்டுப்பாடுகளின் அசியாயங்களையும், இக் காலத்துக்கு எள்ளளவும் பொருந்தாத பிராமணருடைய மதோன்மத்தையும், விவாக விஷயத்தில் புருஷருக்குள்ள தாராளமான சுதந்திரங்களையும், ஸ்த்ரீகளுக்குள்ள வில்லங்கங்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது, ‘இதை எல்லாம் சகித்துக்கொண்டிருப்பதைவிட, பிரம சமாஜத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ, இல்லாமையோ சேர்ந்து விடலாமென்று தொன்றுகிறது’ என்று சொல்லிவிட்டு, ‘நானு ! இதுவரை இதெல்லாம் பற்றி இவ்வளவு ஆலோசிக்க வில்லை. இப்பொழுது யோசித்துப் பார்த்தால், சீ ! என்று வெறுக்கிறது. குடும்பத்தோடு கிறிஸ்தவனுக்கு விடலாமென்றே சோன்றுகிறது. நீயும் உன் குடும்பத்தோடு சேர்ந்துவிடுவதா யிருந்தால், எவ்வளவோ சந்தோஷமா யிருக்கும். இந்த நிமிஷமே, வேறு மேல் போசனை யில்லாமல், சேர்ந்து விடலாம்.’ என்றார்.

பத்மா.—பேச்சுக்காகச் சொல்லி யிருப்பர்.

நாரா.—இல்லை, நிஜமாகவே தான் சொன்னான். ‘நீ என்ன சொல்கிறீய ?’ என்று, என்னை அழுத்திக் கேட்க வஞ்ச செய்தான்.

பத்மா.—சீ என்ன சொன்னாய் ?

நாரா.—என்ன சொல்கிறது ? சிரிப்பு வந்தது, சிரித் தேன். அதற்கு, ‘எல்லாம் அவரவர்க்கு வந்தால்தான்

உறைக்கும்; அதுவரை சிரிப்யாய்த்தான் இருக்கும்; தத்துவமும் பேசலாம்' என்று, கோபமாய்ச் சொன்னான்.

பத்மா.—அதென்னவோ, உண்மைதானே.

நாரா.—என், பத்மி, இல்லாவிட்டாலும் தான் என்ன? கிறிஸ்தவர்களுக்குள்ளும் முகம்மதியர்க்குள்ளும் இப்படிப்பட்ட சங்கடங்கள் இல்லையா? மதம் மாறுவதுதானு, சமூக வரமுக்கையில் ஏற்படும் இக்கட்டுக்களுக்கு மருந்து? மதம் என்ன, ஒரு கோட்டா, தொப்பியா, இறுக்கினால் மாற்றிவிட? அவரவர் நாகரிகத்துக்கும், பயிற்சிக்கும் அஸ்திபாரமாயிருப்பது மதம் தானே? மத சம்பந்தமில்லாத விஷபங்களையும் மதம், மதம் என்று பாராட்டி அபி மானிப்பதால் தான், இப்படிப்பட்ட தர்ம சங்கடங்களும் விபரீதங்களும் ஏற்படுகின்றன. அதைச் சீர்திருத்த வேண்டுமே யல்லாமல், மதம் மாறுவதெப்படி? இவனும் இவன் குழந்தைகளும் கிறிஸ்தவர்களாகி விட்டால், கேயின் மகளை இவன் கல்யாணம் செய்துகொள்ளச் சொனகரியமாயிருக்கும் என்பது மெய்யே; நானும் ஒப்புக் கொள்கிறேன். அந்தக் கலியாணத்தினால், இவனும் குணமாறிச் சீராகி வாழவும் கூடும்; அது நடக்காவிட்டால், ஒரு வேளை, இவன் முன்னிலும் அதிகம் கெட்டுப்போக வும் கூடும். இப்பொழுதே பைத்தியம் பிடித்துவிடும்போ விருக்கிறது. இவனுக்கு வெகுவாய், அவளுக்கும் அப்படி யே, இந்தக் கலியாணத்தினால் நன்மையும். இது நடக்காவிட்டால் பெருந்தீங்கும், விளைவதாயிருக்கலாம். ஆனாலும் என்ன? இவர்களுக்காக, ஹிந்து ஜன சமூகத்தையே மாற்றி விட முடியுமோ? அதுதான் மாறுமோ? மற்ற நாகரிக நாடுகளில் போல,<sup>9</sup> மதத்துக்கும் கலியாணத்துக்கும் சம்பந்த மில்லை, மதம் அவரவரைப் பொறுத்தது என்று, நமக்குள்ளும் ஆகவேண்டும். அதற்கு வேண்டிய முயற்சி செய்யவேண்டும். இப்படிச் சிலர் அவஸ்தைப்பட்டு, மதம்

மாறுவதாலும், அல்லது கேட்டிறவதாலும், நம்மவர்க்கும் புத்தி வந்து, அந்தக் காலம் நெருங்கக்கூடும்.

பத்மா.—சமூக வாழ்க்கையைத் திருத்தும் போருக்கு இவர்கள் களபவிகளா?

நாரா.—அப்படியே வைத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லோரும் மதமாறுவது முடியாது; அப்படிச் செய்தால் பின்பு ஒரு கஷ்டமுமிரா தென்று நினைப்பதும் தவறு. நம்ம பாளையங்கோட்டை, முருகன் குறிச்சியிலுள்ள கிறிஸ் தவப் பிள்ளைமார்களைப் பார். தங்களுக்குக் கீழ்ச் சாதியின ராகக் கருதும் கிறிஸ்தவரோடு கொள்வினை கொடுப்புவினை கூடக்க, பஞ்சி போஜனம் செய்வதுமே தூர்லபம். வடக்கன் குளத்திலே, சர்ச்சக்குள்ளேயே சுவர் வைத்துப் பிரித் திருக்கிறார்களாம். உண்மை யிப்படி யிருக்க, ஹிந்துக்கள் எல்லோரும் கிறிஸ்தவராகி விட்டால், அப்பால் சுவர்க்கங் தா னென்று நினைப்பது தவறே.

பத்மா.—இவர் கடைசியில் என்ன தீர்மானித்திருக்கிறார்?

நாரா.—ஒன்றும் தீர்மானிக்க வில்லை; தத்தளித்து விழித்துக்கொண் டிருக்கிறான்.

இந்தச் சமயத்தில் வாசல் கதவை யாரோ, தட்டின சத்தம் கேட்டது. “யார் அது?” என்று விவை, “நான் தான், கோடு, கதவைத்திற” என்ற பதில் கிடைத்தது. உடனே நாராயணீயர் கிமே போய்க் கதவைத் திறக்க, அவரும் கோபாலையரும் நிலாமாடத்துக்கு வந்து சேர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். பத்மாவதி யம்மாள், பேப் பரைக் கையிலெடுத்துக்கொண்டு, அறைக்குள் போகப் போனாள்; அப்பொழுது, கோபாலையர்: “ஸீயும் இரு; போய் விடாதே. அவளும் இருக்கட்டும், நானு. இந்த விஷயத் துறப்பற்றி அவள் அபிப்பிராயத்தைத் தெரிந்தது முதல்,

அவள் சொல்லும் புத்திமதியை சிறந்ததாகும் என்று எனக்குச் தோன்றுகிறது” என்றார்.

“நீயும் உட்காரு, பத்மி” என்று நாராயணயர் கூற, அவர் அருகே ஒரு நாற்காலியில், அவனும், சிறிது வெட்கப் பட்டுச் சிரித்துக்கொண்டு, உட்கார்ந்தாள்.

கோபாலையர்.—நானு ! முடிவில் ஒருவிதமாய்த் தீர்மானித்திருக்கிறேன்; அதைச் சொல்லி, உங்கள் அபிப்பிராயத்தையும் அறியத்தார் வந்தேன். சாவித்திரியக்காரனும் சூழந்தைகளும், இங்கே உங்களோ ஒருக்கட்டும்; நான் மாத்திரம், கிறிஸ்தவ முறைப்படி அவளைக் கவியாணஞ் செய்துகொண்டு, எங்கள் வீட்டில் இருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு இப்படி பிருக்கட்டும்; பிற்பாடு, நடக்கிறதுபோல், அவசியம் போல், பார்க்குக் கொள்ளலாம்.

நாரா.—பிற்பாடு என்ன நடக்கப் போகிறது?

கோபா.—வருங்காலத்தைக்கடவுளே அறிவார் என்று சொல்வதில்லையா? இப்பொழுது அதைப் பற்றி யாரால் என்ன சொல்ல முடியும்? ஒருவேளை நமது சமூக வாழ்க்கை மாறலாகாதா? ஒருவர் மதத்துக்கும் சூடும்ப வாழ்க்கைக்கும் சம்பந்த மில்லை என்று, நம்மவரே நினைக்கும் காலம் வராதா?

நாரா.—நம்ம தலைமுறையில் இல்லை!

கோபா.—அதைப்படிச் சொல்லமுடியும்? பறங்கிக்காரரோடு சேர்ந்து பழகிப் பிணங்களை அறுத்துக்கொண்டு, இந்தப் படிப்பு வேண்டா மென்று, எங்கப்பா எவ்வளவோதுத்தார்: இப்பொழுதோ, வைத்திய கலாசாலையில் பிராமண மாணவர்கள் கொள்ளேயோ கொள்ளோ; பிராமணப் பெண்களுங்கூட சீக்கிரம் வந்து சேர்வார்களென்று தோன்றுகிறது.

நாரா.—அதெல்லாம் வயிற்றுப் பிழைப்பு: உதர ஸம்ரக்ஷனுர்த்தம் பிராமணன் எதற்கும் துணிவான். பெங்க

ஞார்த் தோற்கூடங்கில் வேலை செய்கிறவர்கள், பறையர் சக்கிலியர் இல்லை; வேத வித்துக்கள், பிராமணப் பழங்களான பூரி வைஷ்ணவர்கள் தான் அதிகம்; அழுகும் தோல் நாற்றத்துக்காக முதலில் முக்கைப் பிடித்த பிராண்யாமமும், இப்பொழுது போய் விட்டது; கையில் கத்தியைக்கொண்டு இவர்கள் தோலைச் சீவுவதைப் பார்த்தால், பரம்பரைச் சக்கிலிய ரெண்டே தோன்றும். அதெல்லாம், அன்றூடம் வயிறு கழுவும் அவசியத்தால் ஏற்படுவது. இந்த விஷயத்தில் அப்படி யொரு சிரப்பந்தமு மில்லை; அது இல்லாத வரை, சமூகம் திருந்தி, வழக்கம் மாறுவது, பகிரதப் பிரயத்தனமாய்த் தான்முடியும்.

கோபா.—‘ஏதோ, வரவரப் பார்க்கலாம். அக்காரூம் குழந்தைகளும் உங்களோடு கொஞ்சநான் இருப்பதில், அசௌகரிய பொன்றும,—

நாரா.—எங்களுக்கு என்ன அசௌகரியம்? அறியாத பேரா? ஆம் இடம் போதாதா? நீ அதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டாம். பத்து வருஷம் கூட இருந்தாலும் சம்மதமே, சுந்தோஷமே. பின்னால் கோணல் நேராகி நிமிரும் வழிதான், எனக்குப் பூரிய வில்லை.

கோபா.—‘மேலே ஓர் அடி எடுத்து வைக்க வெளிச் சம் காட்டினாலும் போதும்’ என்று நெழுமண் பிரார்த்திக்க வில்லையா? அப்படித் தான் எனக்கும் தோன்றுகிறது.

நாரா—வெளிச்சம் ஆனால், சரிதான்; இது, கும்மிருட்டிலே, குருட்டுத்தனமாய் அடியெடுத்து வைப்பது போலவே, எனக்குத் தோன்றுகிறது.

கோபா.—ஆதிமுதல் நீ இப்படியேதான் சொல்லிக் கொண்டிருக்கிறோய்; அக்காரூக்கோ, ‘உன் அளவுகூடப் பிடிக்கவே யில்லை. இப்பொழுது நான் சொன்னதைப் பற்றி, என் யுக்தியைப் பற்றி, உன் ஆமுடையாள் என்ன நினைக்கிறோன்?

நாரா.—என்ன, பத்மி, உன் அபிப்பிராயம் என்ன?

பத்மா.—நான் என்னச் சொல்லப் போகிறேன்? எனக் கென்ன தெரியும்?

நாரா.—நாணம் எல்லா மிருக்கட்டும்; இதுவரையும் சொல்ல வில்லையா; அதுபோல இப்பொழுதும் வாய்விட்டு, மனசில் தோன்றுகிறதைத் தாராளமாய்ச் சொல்லேன்.

கோபா.—நான் வேண்டுமானால் வெளியே போய் விடட்டுமா?

நாரா.—அப்பாடே! முன்பின் தெரியாதவன், பயந்தவன், கூச்சமா யிருக்கிறதாக்கும்!

‘மாய்மாலக் கண்ணி மருமகளே,  
கோழிக் கறிக்குப் பதம் பாரடி :  
‘கொக்கோ என்குது, கொத்த வருகுது,  
அத்தே நான் மாட்டேன் !’

என்றால் தான். சும்மா சொல்லு.

இவர்கள் இவ்வளவு கூறியது, பத்மாவதி யம்மா ஞக்கு நாணத்தை அதிகரித்தது; ஆயினும், அவர்கள் இருவரும் தன் அபிப்பிராயத்தைப் பெருமதித்துத் தன் புத்திமதி யை வேண்டினாதால், ஒருவித கர்வமும், அதற்கேற்றபடி மெச்சத்தக்க விவேகமான பதிலையே கூறவேண்டு மென்ற ஆர்வமும், அவள் மனத்தில் உண்டாயின. அதனால், அவள், தன் கூச்சத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு, மெல்லிய குரவில்: “இவ்வளவு என்னை நீங்கள் பொருட் படுத்திக் கேட்கிற மட்டுக்கும், நான் திடீரென ஒன்றை, ஏதோ வாய்க்கு வந்தபடி, சொல்லி விடலாமா? இதிலே, அவர் குழந்தைகள் விஷயம் வேறு, அண்ண விஷயம் வேறு, சாவித்திரியக்காள் முதலிய கிட்டின பந்துக்கள் விஷயம் வேறு, அவள் விஷயம் வேறு, மொத்தத்தில் நம்ம ஜாதி ஜனங்கள் விஷயம் வேறு, எல்லாம் அடங்கி யிருக்கிறது; ஒன்றேடான்று பினங்கிச் சிக்கலாகவும் இருக்கிறது.”

கிற தில்லைடா? அதனுலே, கொஞ்சம் ஆலோசித்துப் பார்க்குத் தானே,—”

நாரா.—பேஷ்! கோற்டார் ஆலோசனை செய்துதான் தீர்ப்புச் சொல்லார் போலிருக்கு.

நோபா.—கைதி ஜெயிலில் கிடந்து பிரானுவஸ்தைப் படுகிறனே அதைக் கோற்டார் மறந்துவிட வாகாது.

நாரா.—அதற்குத் தான் குமாஸ்தா, நான் இருக்கிறேனே; கோற்டாரை ஞாபகப்படுத்திக் கொண்டே யிருக்கிறேன். கைதி நானை இந்தேரம் ஆஜரானால் தீர்ப்புச் சொல்லப்படும்.

இதைக் கேட்டுச் சிரித்து விட்டு, பின்பு கோபாலீயர் வேறு ஏதோ பேச்செடுக்க, பத்மாவதி யம்மாள் உள்ளே போய் விட்டாள். கோபாலீயரும் சிறிது நேரத்துக்குப் பின், தன் வீடு போய் விட்டார்.

கோபாலீயர் வீட்டுக்குப் போகவிட்டு, நாராயணையரும் பத்மாவதியம்மாளும் அவர் விஷயத்தைப்பற்றிப் படுக்கை யறையில் மீண்டும் பேசலானார்கள். இருவருக்குமே கோபாலீயர், சிறிஸ்தவமதத்தைச் சேர்வது சிறிதும் பிடிக்க வே யில்லை. ஆனால், அவர் மறுவிவாகம் செய்து கொண்டு மனங்களித்து வாழ்வது வேறு வழியில் கைகூடாதென்றால், அப்படிச் செய்து விட்டாலும் தான் என்ன? என்ன, குடி முழுகிப்போகிறது? என்று சில சௌகளில் பத்மாவதி நினைத்தாள்; அவள் புருஷருக்கு அப்படிப்பட்ட எண்ணாம் கோன்றவே யில்லை.

## V. பதினேட்டாம் ஆதிகாரம்:

ஆங்கில மகாகவி ஒருவர் ; சாதாரண கிருஸ்தவர்களைப் போலன்றி, “புனரபி மரணம் புனரபி ஜனனம்” என்னும் ஹிந்து மதக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர் ; பரமாத்மப் பெருஞ்சோதியின் பொறிகளாகும் ஜீவாத்மாக்களுக்கு, குழந்தைப் பருவத்திலே ஆத்மாவின் அழிவின்மையையும், பரமாத்மாவாகிய கடவுளின் அளப்பருஞ்சோதியையும் பற்றிய ஞாபகமும், பூரணஞானமும், உண்டென்றும், வயதேற ஏற இந்த ஞாபகம் குறைந்து, தெளிவுகுன்றி, மறைந்தொழிலின்து போகிறதென்றும் எண்ணினவர் ; தான் நேரில் இன்னும் அதுபவித்தறியாத உலக நாடக சம்பவங்களை, கலியாணமென்றும் இழவென்றும் காதலென்றும் கலக மென்றும் விளையாட்டாகப் பொட்டமைகளை வைத்துத் தன் மனோரதப்படி ஆடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்துப் பின்வருமாறு கேட்கிறூர் :—

வடிவிற் சிறிய மகாத்மாவே ! பூர்வ சம்பத்தை இன்னும் வைத்துக்கொண்டிருக்கும் ஞானசிகாமணியே ! குருடர் கவின் நடுவே கண்ணுள்ளவனுய், நித்யாத்ம சொரூப தத்து வங்களைக் கண்டு மௌனத்தில் மகிழ்வோனே ! பிரமாநானியே !.....

ஆகிருதியில் சிறு குழந்தையாயினும் ஆத்ம ஞானமாம் பழந்தனம் படைத்த பெரியோய் ! உன் ஆனந்த நிலையை அறியமாட்டாது, கண் மூடித்தனமாய், பின் வாழ்வில் கட்டாயம் உன் கழுத்தை அழுத்தி ஒடிக்கப்போகும் சம்சார நகத்தடியை, இப்பொழுதே நீ இத்தனை சிரமப்பட்டு வளிய இழுத்து இவ்வண்ணம் உன் கழுத்தின், மீது வைத்துக் கொள்வது ஏனோ ? அந்தோ ! உலக வாழ்க்கை நிகழ்ச்சிகள், இதோ, அதி சீக்கிரத்திலே, உன் ஆத்மாவை அழுக்கி, வழக்கமென்னும் பெரும்பாரம், பனியினும் பருவினதாய் சம்சார சாகரமே போல் ஆழமுள்ளதாய், உன்னை நசக்கப் போகின்றதே !”.

உவேர்ட்ஸ்வர்த் கவியின் குழந்தைகளின் ஆத்ம ஞானத்தைப்பற்றிய எண்ணம் மெய்யாயினும் தவறுயினும், இன்பமும் துன்பமும் கலந்த மாணிட வாழ்க்கையிலே, துன்பத்தினும் இன்பமே மிகுந்து காணும் சுத்தானந்தப் பகுதி என்னத்தகும் குழந்தைப் பருவத்திலே, ஆனந்தத் தாண்டவமாடி அகமகிழ்ந்து வளராது, பின்கிலே, வெம்பிப் பழுத்த கணிகள்போல, நம் மக்கள் உலகாருபவ ஞானத்தை யும் கவலைகளையும் தாங்கித் தளர்வது தகாதென்பதில் சந்தேக மில்லை. உயிர் நூலார் குரங்குகளோடு சேர்த்துப் பாடு படுத்தும் மனிதனுக்கு, குரங்கைப்போலக் கண்கண்டதைக் கைசெய்து பார்க்கும் சபாவமிருப்பதே, இதன் முக்கிய காரண மென்னலாம். வீட்டிலும் வெளியிலும் மூத்தோர் செய்யும் கருமங்களை இளையோரும் செய்ய முயறுவதும், மூத்தோர் அறியாமல் இளைஞர் தமக்குள், தம் புத்திக்கு எட்டிய மட்டும், அவற்றைப்பற்றி விவகரிப்பதும், இயற்கைச் சபாவமே. நமது பெண்மக்கள், முற்காலத்தைக் காட்டில் சீக்கிரமாக இக்காலத்தில் பெரியவராகி விடுவதன் காரணம், நமக்குள் நடைபெறும் பாலிய விவாகங்களும், கவியாணம், திரட்சி, சீமந்தம், பிரசவம், முதலிய விஷயங்களைப்பற்றி வீட்டில் மூத்தோர் பேசவதைக் குழனிப்பருவம் முதலே குழந்தைகள் கேட்டுக் கேட்டுச் சிந்திப்பதுமே, என்று, சிலர் கூறுகின்றனர். இளமைப் பருவத்துக்குப் பொருந்தாத விஷயங்களை இளையோர் கேட்கப் பார்க்க, முதியோர் பேசவும் செய்யவும் கூடாதென்பது தெளிவு; ஆயினும், நம்முள் மிகப் பல குடும்பங்களில் இது கவனிக்கப் படுவதில்லை என்பதும் மெய்யே.

நாராயணையர் மகன் சீதாபதி என்ற சிது என்ற ராஜாவும், கோபாலையர் மகன் சேஷன் என்ற சாமியும் கோபாலையர் வீட்டு மாடி வராந்தாவில் வாசித்துக் கொண் டிருந்தார்கள். கோபாலையர் மகன் மகாலக்ஷ்மி என்ற ஏச்ச என்ற குட்டி, ஒரு மூலையில் பலவர்னாப் பெண்வளில்களையும் பூகோள சாஸ்திரப் படங்கள் அடங்கிய படப்புஸ்தகத்தையும் ஒரு பாயின் மேல் பரப்பி, அவைகளின் மத்தியிலே மூழங்

கால் முழங்கைகளை ஊன்றித் தவழும் நிலையில் குனிந்த வண்ணமாய் இந்தியாவின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள். அவள் வாய் மட்டும்.

“ அத்தை வீட்டுக்குப் போனேன் ;  
பொத்தைப் பாளையைத் தந்தாள் ;  
அவல் இடுக்கலாம் பொரி பொரிக்கலாம்,  
அத்தையைக் கண்டால் டஸ் !  
பாட்டியைக் கண்டால் டஸ் !”

என்று, ஏதோ பாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது, அவள் தமையன் சாமி, “ சு ! டஸ்ஸாமாச்ச, புஸ்ஸா மாச்ச பாட்டை நிறுத்து குட்டி ; கணக்கு ஓடமாட்டேன் என்கிறது, நீ போடுகிற சத்தத்திலே ” என்றான்.

நம்முடைய வாசகர்களுக்கு இந்தக் குழந்தைகளை இன்னும் நன்கு தெரியாததால், அவர்களைப் பற்றி இரண் டொரு வார்த்தைகள் இங்கே சொல்வது பொருந்தும். சாமி தான் மூவரிலும் மூத்தவன் ; இப்பொழுது அவனுக்கு வயது பதின்மூன்று நடக்கிறது. ‘குட்டிக் கோபாலன்’ என்றால் முற்றும் பொருந்தும். குட்டி, இரண்டு வயதுக்குச் சின்ன வள் ; கலியாணியின் மகள் என்பதை அவள் கண்கள் பறையறைகின்றன ; ஆனால், வயதுக்குத் தக்க வளர்ச்சியும் உலக ஞானமுமில்லாமல் குழந்தைத்தனமாயிருக்கிறார்கள். அரையில் பாவாடையைத் தவிர வீட்டிலிருக்கும் பொழுது இன்னும் மேலாடை தரிப்பதில்லை. சிவந்து மெளிந்து எட்டொன்பது வயதுச் சிறுமிபோலிருக்கிறார்கள். ராஜா, சாமிக்கு ஓராண்டுக்குச் சின்னவள். சாமியளவு கறுப்பு மில்லை. குட்டியளவு சிவப்புமில்லை ; மாநிறம் ; பூசி விட்டாற் போன்ற சரீரம் ; நமது கதா நாயகியின் முகக்களை அவன் முகத்திலும் ஜோனிக்கின்றது. மூன்று குழந்தைகளின் தலை மயிர்களும் வாரிப் பின்னித் தொங்குகின்றன. குட்டியின் பின்னல் நுனி, அதிகம் குனிபுந்தோறும் படத்தில் படுவதால், அவள், குதிரைக் குட்டியைப்போலத் தன் தலை யைச் சிவிர்த்து ஆட்டி, பின்னல் முதுகின்மேல் போகும்படி செய்கிறார்கள்.

சாமி சொன்னதைக் கேட்டுக் குட்டி ஒரு நிமிலும் வாய்மூடிக்கொண்டிருந்தாள். அடுத்த நிமிஷத்தில், தான் அறியாமலே,

“ பூமாதேவி முகம்போலும் இந்தப்  
புண்ணிய நாட்டுக் கும்பிபாட,  
நாமகள்! நல்ல தயிழ் தருவாய்; எந்தன்  
நாவினில் வந்து உடம்புரிவாய்!”

என்று, அவள்வாய் மீண்டும் பாடத் தொடங்கிறது.

சாமி.—கணக்கு ஓடவில்லை, சம்மா இரு என்கிறேனே.  
தோலவாயா? சம்மா சளம்புகிறுயே.

குட்டி.—சவுக்காலே நால்றை கொடு, அப்புறம் ஒடும்.  
இதோ பார், அண்ணு! என் மாப்பை: அச்சுப்போலே,  
வட்டாய் விழுந்திருக்கு.

ராஜா.—பார்த்தெழுதினையோ? எண்ணெய்த் தான்  
வைத்து வரைந்ததோ?

குட்டி.—வாத்தியார் பார்த்துத்தான் எழுதச்சொன்  
னார். ஆனால் எல்லாக் குட்டிகளும் எண்ணெய்த்தான்  
வைத்து வரைந்துதான் கொண்டுவரதுகள்; நான் மட்டும்  
பார்த்தெழுதிக்கொண்டு போனால், மார்க்கு கோழி முட்டை  
தான் கிடைக்கும்.

இதைக் கேட்டவுடன், நாராயணையர் மகன் ராஜாவுக்குக்  
கொஞ்சம் கோபம் வந்துவிட்டது: “உனக்குப் படம் வரையத்  
தெரியவேணுமோ? மார்க்கு வேணுமோ? இப்பவே முதல்,  
பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கள்ளத்தனமா படிக்கிறுய்?  
உங்க ஸ்கலிலே மூக்கால் வாசிப்போர் கிருஸ்துவக்குட்டிகள்;  
நீயும் கிருஸ்துவச்சியாகிறுயா?”? என்று கேட்டான்.

சாமி.—ஒருவேளை எங்கப்பா கிருஸ்தவரானுக்கால்,  
நாங்களும் கிருஸ்தவராக வேண்டி வருமோ என்னவோ.

குட்டி—நம்மப்பாவா? சீ! ஒருநாளும் அவர் கிருஸ்து  
வராகமாட்டார். அவரென்னத்துக்கு கிருஸ்துவராக போகி  
ரூர்? அத்தைத்தான் சொன்னானோ.

சாமி—அத்தை என்ன சொன்னான்.

குட்டி—அத்தையும் பத்மாவதி அம்மாமியும் பேசிக் கொண்டிருக்கிற போது, “எத்தனை பேர் கிருள்துவ வேதத் திலே இந்த நாளிலே சேரவில்லை. எப்படியாவது சந்தோஷ மாயிருந்தால், இன்னும் கெட்டுப் போகாதேயிருந்தால் நல் கூது தானே” என்று அம்மாமி சொன்னார். அதற்கு அத்தை, “என்னவானாலும் சரி, அம்பி ஒரு நாளும் குழந்தைகளைச் சந்தியிலே நிறுத்திவிட்டு, கிருள்து வேதத்திலே சேரமாட்டான்.” என்று சொன்னாலோ.

ராஜா—ஏன்டா சாமி, ஒரு வேளை மாமா கிருள்துவ ரானால், நீயும் கிருள்துவனுகி, தலையெல்லாம் க்ராப்பு செய்து கொண்டு பூனாலீ அறுத்தெறிந்துவிட்டு, ஆடு கோழியெல்லாம் தின்ன ஆரம்பித்துவிடுவாயோ?

சாமி—என் ப்ராணன் போனாலும் சரி, ஒரு நாளும் நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன். எங்கப்பாவும் அப்படிச் செய்யமாட்டார்.

ராஜா—உங்கப்பா சங்கதி உனக்கெப்படி தெரியும்? நீ எப்படிச் சொல்லுவாய்? உங்களை என்ன செய்யப்போகி ரூரோ, அது எனக்குத் தெரியாது; ஆனால் உங்கப்பா மாத்திரம், அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள்ளே, கிருள்தவராகி, ஒரு கிருள்தவச்சியையும் கல்யாணம் செய்துகொள்வது நிச்சயம்.

சாமி—உனக்கெப்படி இவ்வளவு நிச்சயமாய்த் தெரியும்?

ராஜா—ஒரு கெவுள் சொல்லிற்று என்று வைத்துக் கொள்ளேன்.

சாமி—கெவுளியீ மாச்ச கிவுளியு மாச்ச! இது ஒரு நாளும் நடக்கப்போகிறதில்லை. நான் வேணுமானால் பந்தயம் போடுகிறேன்.

ராஜா—என்ன பந்தயம்?

சாமி—என்ன பந்தயமா? நால்கு பந்தயம்.

ராஜா—சரி; நமக்கு இன்னும் ஒரு வாரத்திலே கால் ரூபா கிடைக்கப்போகிறது.

சாமி—நடக்காவிட்டாலோ?

ராஜா—நான் அரை ரூபா தருகிறேன்.

சாமி—எதைக் கொண்டு இவ்வளவு நிச்சயமாய் பேசு கிறுய் நீ.

ராஜா—சொன்னால் பந்தயம் மாறமாட்டாயா?

சாமி—ஒரு நாளும் மாறமாட்டேன். இப்பவே வேணு மானுலும் நாலனுவையும் தந்துவிடுகிறேன். எதனால் சொல் அகிறுப்பு?

ராஜா—குட்டிச்குத் தெரிந்தால், ஏதேன் உள்ளிவைப் பன். கிட்டவா, காதோடு சொல்லுகிறேன்.

இதைக்கேட்டவுடன் குட்டியும் பாயைவிட்டெழுந்து, ராஜாவினிடம் ஒடிப் போனார். அவள் வருவதைக் கண்டு, ராஜாவும் சாமியும் அறைக்குள் ஒடித் தாளிட்டுக் கொண்டார்கள்.

“எனக்கும் சொல்லக்கூடாதா? நான் ஒருத்தரிடத்தி லும் சொல்லவேயில்லை” என்று, குட்டி கதவைத் தட்டிக் கொண்டு நின்றார்.

அப்பால் கதவு திறக்கப்பட்டது, இதற்குள் “ராஜா! ராஜா! உயரச்சீதை உங்களோடிருக்கிறோ?” என்று பத்மா வதியம்மாள் தன் மச்சினைக் கீழிருந்து விசாரித்த குரல் கேட்டது.

“சீதை இங்கில்லையே, அம்மா” என்று ராஜா பதில் சொன்னான்.

“ஆத்திலும் இல்லை; இங்கே வந்திருக்காளாக்கும் என்று தேடி வந்தேன்; உங்களோடில்லை என்றால் வேறெங்கே போயிருப்பாள்? என் அப்பன் அன்றோ நீ: ஒரு ஒட்டத்திலே ஒடிப்போய், ஒரு வேளை மாடியிலே. அப்பா அறையிலே இருக்காளோ என்று பார்த்துக்கொண்டு வரமாட்டாயா?” என்றாள் பத்மாவதியம்மாள்.

“இதோ வந்தேன்” என்ற சொல்லி ராஜா ஒரு குதி யில் ஒழிப்போய் விட்டான்;

ராஜா போன்னின்பு குட்டி தன் தமயனை நோக்கி; “ராஜா என்ன சொன்னான், எனக்கும் சொல்ல மாட்டாயா, அண்ணே? உன் முகத்தைப் பார்த்தால் என்னவோ போலி ருக்கே; எனக்கு பயமாயிருக்கு; அழுகை வருகிறது. எனக்கு சொல்லேன்” என்றார்கள்.

சாமி—இப்பவே அழுகை வருகிறதென்றால், உண்ணிடத் திலே எப்படிச் சொல்லுகிறது?

குட்டி—இல்லை, நான் அழுவில்லை; என்ன சொன்னான் சொல்லு.

சாமி—பத்மாவதி அம்மாமி யிடத்திலே மாமா ரகசிய மாய்ச் சொன்னாராம்; இவனுக்கும் கேட்டாம். இவன் மறைவிலே வாசித்துக்கொண்டிருந்தது மாமாவுக்குத் தெரி யாதாம்.

குட்டி—என்ன சொன்னாராம்?

சாமி—நம்ம அப்பா கிருஸ்துவராகிக் கலியாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாராம். வியாழுக்கிழமையாவது வெள்ளிக் கிழமையாவது நடக்கப் போகிறதாம். இது—இந்த ஊரிலே இல்லையாம்; வேறு எந்த ஊருக்கோ போகப் போகிறாராம்.

குட்டி.—அத்தையிடத்திலே சொல்லமாட்டாரா? அத்தைக்குத் தெரிந்திருக்காதா, இது நிஜமானால்?

சாமி.—இன்றைக்குத் தான் முடிவாய்த் தீர்மானம் பண்ணினாராம். நேற்று சாயங்காலம் கூடப் பேச்சு நடந்த தாம்; அப்படிபொன்றுமில்லை, நடவாது என்று சொல்லிக் கொண்டார்களாம்.

இதைக் கேட்டவுடனே சிறிது தியங்கி மயங்கி நின்று, அப்பால் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு: “ஓ அண்ணே! அப்புறம் நாம் என்ன செய்வோம்?” என்று குட்டி அழுத்தாடங்கினார்.

சாமி.—பார்த்தாயா பார்த்தாயா, இதுதான் உன்னிடம் சொல்லக்கூடாதென்கிறது. நான் அழுகிறேனே, பார்.

குட்டி.—உனக்கு—உனக்கென்ன, நீ நீ பெரியவன்-அப்பா கிருஸ்தவச்சினையக் கலியாணம் பண்ணிக்கொண்டு வந்தால் எங்க வாத்திச்சிமாதிரி, அவள் என்னையடிப்பாலோ, என்னவோ—நான் எங்கேயாவது, செங்காட்டுத் தாத்தா ஆத்துக்கு, ஒடிப் போய் விடுகிறேன். எனக்கு பயமாயிருக்கு. நான் அத்தையிடம் போய்ச் சொல்லப் போறேன்.

சாமி.—அத்தை என்ன செய்வாள்? இப்பவே அடிக்கடி அழுதுகொண்டிருக்கிறீர்கள்; இன்னும் அதிகம் அழுவார்.

குட்டி.—அத்தை படாது என்று சொன்னால், அப்பா கேட்கமாட்டாரா?

சாமி.—அதெல்லாம் நடவாது. இது வரையும் நித்தியம் நித்தியம் சொல்லிக்கொண்டே இருக்கவில்லையா? அதெல்லாம் பிரயோசனமில்லை. எனக்கு ஒரு யுக்தி தோணுகிறது: அந்தப்படி செய்தால், ஒருவேளை, இது நடவாமற் போகலாம்.

குட்டி.—என்ன யுக்தி? நீ என்ன செய்வாய்? அப்பா விடம் சொல்லுவாயா?

சாமி.—இதைப் பற்றி எப்படிச் சொல்லுகிறது, பேசுகிறது? அது முடியாது.

குட்டி.—பின்னே, வேறென்ன யுக்தி?

சாமி.—ராஜா திரும்பி வரவிட்டு, அவனிடம் யோசித்துக்கொண்டு, அப்புறம் சொல்லுகிறேன். அதற்கு நீயும் சேரவேணும். உன்கை யெழுத்தும் வேணும்.

குட்டி.—அதற்கென்ன, நாறு கையெழுத்து வேணுமானாலும் போடுகிறேன். அப்பாவுக்கு இதைப்பற்றிக் காகிதம் எழுதப்போகிறோயா?

சாமி.—அப்புறம் சொல்லுகிறேன் என்கிறேனே. அது வரை, அத்தையிடம் நீ ஒன்றும் சொல்லாதே. நான் சொல்லிக்கொள்ளுகிறேன். அத்தையையும் கேட்டுத் தான் செய்யவேண்டும்.

**குட்டி.**—அப்பொது இன்னும் வரவில்லை? நித்தியம் விடுங்கு முன் வந்துவிடுவதே.

**சாமி.**—ஆசபத்திரியிலே ஏதாவது அதிக வெலை விருக்கும்.

**குட்டி.**—வேறு எந்த ஊருக்கோ போகப்போகிறோ என்றாலே; ஒரு வேளை போய் விட்டாரோ என்னவோ?

**சாமி.**—ஆத்திலே அத்துயிடம் கூடச் சொல்லாமலா போய் விடுவார்? காலையிலே காப்பி சாப்பிட்டு விட்டு மாமா ஆத்துக்குப்போனார்; அங்கிருந்தே ஆசபத்திரிக்குப் போயிருப்பார். அதோ, பைவிக்கில் மணி கேட்கிறது. வந்துவிட்டார்.

சற்று நேரத்தில் டாக்டர் கோபாலையர், தன் உடைகளை மாற்றுவதற்காக மாடிக்கு வந்தார். வந்தார், தன் குழந்தை களின் முகங்களைப் பார்த்தவுடன் திடுக்கிட்டார். அவர் கரும், வழக்கம்போல் அவரிடம் பேசவில்லை. எப்பொழுது அவர் வெளிச்சென்று திரும்பினாலும், ஏன்ன விசேஷம் நடந்தது, என் இவ்வளவு நேரமாயிற்று, எந்த எந்த நேரயானிகள் புதிதாக ஆசபத்திரிக்கு வந்தார்கள், என்றெல்லாம் தூண்டித் துளைத்துக் குட்டி கேட்பது வழக்கம். இன்றே, பேசா மடந்தை போல், அவள் தலையை கணித்து கொண்டு விளைஞ்சுன். காமிழும், அவ்வரக் கண்டவூட்டன், சூதோ ஒரு புல்தகத்தில், ஆழந்திருப்பவன் போலப் பாசாங்கு பண்ணி னுன். குற்ற மூளை நெஞ்சு குறுக்குறுக்குமன்றே! இப்படித் தன் குழந்தைகள் புது மாதிரியாயிருப்பதைக் கண்ட கோபாலையர், தானும் ஒன்றும் சொல்லமாட்டாதவராய், தினக்கத்துத் தியங்கினார். அப்பால் தன் உடைகளைக் களைந்து ஒரு கட்டி வேல்யூயை எடுத்துக் கட்டிக்கொண்டு, கீழே பாய் மீது கிடந்த படத்தைப் பூர்த்து, “நீ ஏழுதின படமா இது, சாமி? எடுத்துப் பத்திரமாய் வைக்காமல் கீழேபோட்டிருக்கிறேயே” என்றார்.

**சாமி**—என் படமில்லை. குட்டி படம்; இப்பொழுது தான் ஓழுதினுள்; இவ்னும் காய்வில்லை.

கோபா—இங்கேவா குட்டி; அந்த படத்தை எடு பார்ப்போம். உங்க்கு இவ்வளவு நன்றாகப் படம் எழுதத் தெரியுமா என்ன?

குட்டி—ஆட்லஸ் படத்தின் மேலேவைத்து வரைந்தேன், அப்பா.

கோபா—அப்படிச் சொல்லு. உங்கள்க்கிலே, அப்படியா படம் வரையச் சொல்லுகிறார்கள்?

குட்டி—இல்லை, அப்பா; வாத்தியார் பார்த்துதான் எழுதச்சொன்னார். மற்றப் பெண்கள் எல்லாரும் இப்படித் தான் எழுதிக் கொண்டு வருகிறார்கள்; நானும் அதுபோல வரைந்தேன்.

கோபா—வாத்தியாரை ஏமாற்றுகிறதா?

குட்டி—இல்லை, அப்பா. அவருக்கு தெரியாதா என்ன இன்ஸ்பெக்டர் வரப் போகிறாராம்: அதற்காக, எல்லாக் குட்டிகளையும் அச்சப்போல சில படங்கள் எப்படியாவது எழுதிக்கொண்டு வரச்சொல்லியிருக்கிறார்.

கோபா—ஆனால் வாத்தியாரை நீங்கள் ஏமாற்றுவில்லை; இன்ஸ்பெக்டரை அவர் ஏமாற்றுகிறார் என்கிறாயா?

குட்டி—போ, அப்பா; அதெல்லாம் எனக்கு தெரியாது.

[பத்மாவதி சரித்திரம் இவ்வளவுதான் எழுதி முடிந்தாயிருந்தது. இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டபடி குழந்தைகள் எழுதினா கடிதத்தைக் கண்டு கோபாலையர் கடைசியில் ஜேன் கேயேக் கல்வி ஈம் செய்துகொள்ளவில்லை யென்றும், மென்மொடேமியாவுக்குத் தோய் அங்கிருந்து உடம்பு கெட்டுத் திரும்பிவந்தாரென்றும், வூ காரிகற்றுக்கேற்ப பத்மாவதி யம்மாள் குமிம்ப சம்பவங்களை விழ ரித்தும் கண்ணை எழுதி முடிக்கப் போவதாக என் தகப்பனு: சொல்லிக்கே ஸ்டிரூந்தார். மா. அனந்த நாராயணன்.]

அதன்

குட்டி

